



[www.facebook.com](http://www.facebook.com)



[www.twitter.com](http://www.twitter.com)



[www.youtube.com](http://www.youtube.com)

# புழங்குடியின மக்களின் உர்மைகள்



VOICE OF CITIZENS

CPA

A

CENTRE FOR POLICY ALTERNATIVES

விவசாய அறிவுரை மையம்

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

06

புழங்குடியின மக்கள்  
எதிர்ப்பாளர்களும்  
பிரச்சனைகளை புரிந்துகொண்டு  
தீர்வுகளைக் கண்டறியும்  
- அஹிங்கசு பெரேரா

29

எங்களுடைய உர்மைகள் சட்டத்தின்  
ஊடாக அங்கீகரிக்கப்படல் வேண்டும்  
- ஆதிவாசித் தலைவர் ஊருவரிவே  
வன்னிலா அத்தோ



2023 / JANUARY

ISSUE  
03

ஆசிரியர்

லயனல் குருகே

ஜயசிரி ஜயசேகர

பக்க வடிவமைப்பு

நலிந்த செனெவிரத்தன்

பக்கத்திற்கான புகைப்படங்கள் Internet  
ஏணைய புகைப்படங்கள் M. Pradeepan - CPA, Internet

இப் பிரசுரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கட்டுரைகள், இவற்றுள் மேற்படி ஆசிரியர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு அவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்புக் கூறுவதோடு அவை கட்டாயமாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் கருத்துக்களை பிரதிபலிக்கமாட்டா.



CENTRE FOR POLICY ALTERNATIVES  
மையல் துறைகள் மையம்  
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் என்பது சுயாதீன, அரசியல் கட்சி பேதமற்ற அமைப்பாகும். அது பிரதானமாக ஆட்சி முரண்பாடுகளைத் தீர்த்தல் மற்றும் அதனுடன் இணைந்த பிரச்சினைகள் மீது அவதானம் செலுத்தும். பொது மக்களின் கொள்கை தொடர்பான சம்பாஷனைக்கு சிவில் சமூகத்தின் நேரடி ஒத்துழைப்பு தேவைப்படுவதாலும், அதைப் பலப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக மிகுந்த நம்பிக்கை காரணமாகவும், 1996 இல் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அமைக்கப்பட்டது. பொது மக்கள் மீதான கொள்கைகள் விமர்சன ரீதியாகத் திறனாய்வு செய்யப்படல், மாற்று வழிகளை இனங்காணல், அதை விரிவாக்கல் தொடர்பான ஆய்வு, அழுத்தம் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றிற்கு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தன்னை அர்ப்பணித்துள்ளது.

முகவரி : 6/5, லையாட்ஸ் வீதி, கொழும்பு - 05, இலங்கை

தொலைபேசி : +9411 2081384, +94112081385, +94112081386

ஃபக்ஸ் : +9411 2081388

மின்னஞ்சல் : [info@cpalanka.org](mailto:info@cpalanka.org)

இணையதளம் : [www.cpalanka.org](http://www.cpalanka.org)

ஃபேஸ் புக் : [www.facebook.com/cpasl](http://www.facebook.com/cpasl)

டுவிட்டர் : [@cpasl](https://twitter.com/cpasl)

# அபாயம்

|  |           |
|--|-----------|
| <b>தொகுப்பாளரின் குறிப்பு</b>  | <b>04</b> |
| <b>புழங்குடியின் மக்கள் எதிர்ப்புகளும் பிரச்சனைகளை புரிந்துகொண்டு தீர்வுகளைக் கண்டறிதல்</b>                    | <b>06</b> |
| அஹிங்கசு பெரேரா  |           |
| <b>வேடுவர்கள் தொடர்பிலான கதைகளும் உண்மைகளும்</b>   | <b>16</b> |
| மூத்த எழுத்தாளர் நிஸ்ஸங்க விஜேமான்ன  |           |
| <b>வேடுவ மக்களுக்காக என்ன செய்ய வேண்டும்?</b>  | <b>22</b> |
| தனுசு ரனஞ்சக   |           |
| <b>எங்களுடைய உர்மைகள் சட்டத்தின் ஊடாக அங்கீகரிக்கப்படல் வேண்டும்</b>   | <b>29</b> |
| ஆதிவாசித் தலைவர் ஊருவரிஹே வன்னிலா அத்தோ  |           |
| <b>நாங்கள் வேடுவர்கள் என்பதால், நாங்கள் கூறுவதை அதிகாரிகள் செவ்மடுப்பதில்லை</b>                                | <b>34</b> |
| நல்லதம்பி வேலாயுதம் (மட்டகாப்பு திருகோணமலை ஆதிவாசி தலைவர்)   |           |
| <b>காடுகளில்ருந்து எம்மை பலாத்காரமாக வெளியில் அழைத்து வந்தார்கள் ஆனால் இன்றுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை</b> | <b>37</b> |
| சுதா வன்னிலா அத்தோ (ரதுகள பழங்குடி தலைவர்)   |           |
| <b>எங்களது தலைமுறையினருக்கு புழங்குடி மக்களின் பெயரும் வெறுத்துப் போயுள்ளது</b>                                | <b>40</b> |
| தலாவரிகே குணபண்டியா அத்தோ (ஹெனானிகள பழங்குடித் தலைவர்)   |           |
| <b>தேர்தலின் போது உறுதியளித்த ஒன்றையும் செய்யவில்லை</b>  | <b>43</b> |
| தானிகல மஹபண்டலாகே விமலாவதி   |           |
| <b>அரசியும் இல்லை, கீழங்கு வகைகளும் இல்லை, கீடாரம் கீழங்குகளை உண்டு தான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறோம்</b>    | <b>45</b> |
| கிழக்கு ஆதிவாசி தலைவரின் மனைவி சீலா  |           |
| <b>புதிய தலைமுறையினரும் காடுகளில் வாழ்வதற்கே வரும்புகன்றனர்</b>  | <b>47</b> |
| தலாவரிகே டிகிரி பண்டலா அத்தோ (கல்வலயாய ஆதிவாசி தலைவர்)   |           |
| <b>புழங்குடி மக்களின் தலைவரும் கூட சீமெந்து குழைக்கச் சென்றுள்ளார்</b>   | <b>50</b> |
| தலாவரிகே பிரியந்த அவர்கள் - தளுகான ஆதிவாசி தலைவர்  |           |
| <b>காடுகள் தடைசெய்யப்பட்டதன் பிறகு புழங்குடி மக்களுக்கு வாழ்வு இல்லை</b>                                       | <b>53</b> |
| குணரத்தன அல்லது தம்பாணை இரும்பு மனிதர்   |           |
| <b>உங்களது சட்டத்துக்கு கீழ்ப்படிய வேண்டிய எமது மண்</b>  |           |
| <b>புழங்குடி மக்களின் உர்மைகள் தொடர்பிலான சர்வதேச அனுபவங்கள் மற்றும் இலங்கையின் நிலவரங்களும்</b>               | <b>55</b> |
| லலிந்த விக்ரமரத்தன   |           |



## தொகுப்பாளர் குறிப்பு

இலங்கைப் பிரஜைகள் சுதந்திர அரசின் உரிமையாளர்களாகி 75 ஆண்டுகளைக் கொண்டாடும் இத்தருணத்தில், சுதேசியப் பிரஜைகளின் உரிமைகள் தொடர்பில் நாம் வகிக்கின்ற இடம் குறித்து கவனம் செலுத்த இது பொருத்தமான சந்தர்ப்பமாகும். சுதேசிய மக்களின் உரிமைகள் தொடர்பிலான ஐ.நா சாசனம் 2007ம் ஆண்டு செப்டம்பர் 13ம் திகதி நிறைவேற்றப்பட்டது. இந்த சாசனம் நிறைவேற்றப்பட்டு தற்போது 15 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அந்த சாசனத்தின் பிரகாரம் நமது நாட்டின் சுதேசிய மக்களின் இருப்பையும், சுதந்திரத்தையும் உறுதி செய்யும் சட்டம் ஒன்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு இலங்கை தவறியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளும், கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தீர்மானம் எடுப்பவர்கள் உட்பட பிரதிநிதிகளும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பிற தரப்புகளும் இணைந்து அதனை விரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கான அழுத்தத்தைப் பிரயோகிக்கும் அவசியமும் பொறுப்பும் எம் அனைவரின் முன்னிலையிலும் உள்ளது.

இலங்கையின் ஆதிவாசிக்குடிகள் தமது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏற்றவாறான சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் சூழல் அவர்களுக்கு கிடைத்துள்ளதாக என்ற விடயம் 75 ஆண்டுகள் சுதந்திரத்தைக் கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில் பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. அவர்களின் அடையாளம், சமூகப் பொருளாதார மற்றும் கலாசார விடயங்கள் மரபுகள் தொடர்பில் உணர்வுப்புர்வமான நிலையை வெளிப்படுத்தும் சட்ட ரீதியிலும் கொள்கை ரீதியிலும் அங்கீகாரம் அற்றதொரு நிலையே காணப்படுகின்றது. ஆதிவாசி மக்கள் தொடர்ச்சியாக அடக்குமுறைக்கும் புறக்கணிப்புக்கும் பாரபட்சத்திற்குள்ளாகும் பாதுகாப்பற்ற பின்னணி அண்மைக்காலத்தில் மிகவும் தீவிரமடைந்து வருகின்றது. இது ஆசியாவின் ஜனநாயக ஆட்சி முறைக்கு திரும்பிய மிகவும் பழமை வாய்ந்த அரசு என்ற ரீதியில் எமது நாடு எதிர்கொண்டுள்ள மிகவும் துரதிருஷ்டவசமான நிலைமையாகும்.

இதன் காரணமாக தற்போது எமது நாட்டில் வசிக்கின்ற ஆதிவாசி மக்கள் குழுக்களின் சமூகப் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் முறையானதும், புதியதுமான தரவுகளும், தகவல்களும் எம்மிடம் இல்லாத நிலையே

தோன்றியுள்ளது. 1963ன் பின்பு நடைபெற்ற மக்கள் சனத்தொகை கணக்கெடுப்பில் இனங்கள் என்ற பிரிவில் ஆதிவாசிகள் என்ற அடையாளம் அகற்றப்பட்டிருந்தமை இதற்கு பிரதான காரணமாகும். இது அவர்களுக்கு பெரும் பாதிப்பாகும். அதேபோன்று தமது கலாசாரத்தை அனுபவிக்கின்ற வெளிப்படுத்துகின்ற சுதந்திரம், தமது மொழியைப் பயன்படுத்தல், ஜீவனோபாயத்தில் ஈடுபடுவதற்கு நடமாடும் சுதந்திரம் என்பனவற்றுடன் தம்மை ஆதிவாசிகள் என்று இனங்காணும் சுயகௌரவத்திற்கும் ஏற்பட்டுள்ள சவால்களையும் நெருக்கடிகளையும் இந்தளவு என்று எண்ணிக்கையில் வரையறுத்துக் கூற முடியாதுள்ளது. பல நிறைவேற்று நிர்வாக தீர்மானங்களும் சட்டத்தை அமுல்படுத்தும் அமைப்புகளின் செயற்பாடுகளும் எமது நாட்டின் ஆதிவாசி மக்களின் இருப்பு மற்றும் சுதந்திரம் தொடர்பில் ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தூரம் உணர்வுபூர்வமற்ற நிலையில் இருக்கின்றோம் என்பதனை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. இவ்வாறான நிலைமை ஏற்படுதல் என்பது பல தசாப்தங்களாக நாட்டின் பொது சமூகத்தில் நிகழுகின்ற தவறு மென்மேலும் சமூகமயப்படுத்தப்படுவதனைத் தவிர வேறில்லை என்றே கூற முடியும்.

இதனால் நாட்டின் பொது சமூகத்தில் நிகழ்ந்த இத்தவறை திருத்திக் கொள்வதற்கு 75வது சுதந்திரத்தைக் கொண்டாட தயாராகும் இந்த தருணம் மிகவும் பொருத்தமானதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமாக அமையும் என்பதே எமது கருத்தாகும். எமது நாட்டின் ஆதிக்குடிகள் நிலம், நீர், வனவிலங்குகள் மற்றும் அவர்களின் இருப்பிடம் சார்ந்த சுற்றாடல் தொகுதிகள் உட்பட இயற்கை வளங்களை பலவற்றை பாதுகாக்கும் பாதுகாவலர்களின் வகிபாகத்திற்கு மிகவும் பொருத்தமான மக்கள் குழுமமாகும். இவ்வாறு அவர்களின் முக்கியத்துவத்தை புதிதாக இனங்காணவும் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளின் மிகவும் விரிவான அர்த்தங்களுடன் அவர்களை மென்மேலும் பலப்படுத்தும் அடிப்படை செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பும் எமது அனைவரின் முன்னிலையில் உள்ளது.

ஆதிவாசி மக்களின் உரிமைகள் பற்றிய ஐ.நா சாசனத்தின் அங்கீகாரத்திற்கு மதிப்பளிக்கும் ஓர் அரசாக அந்த அர்ப்பணிப்பினை முறையாக ஏற்றுக்கொண்டு, 1989 சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆதிவாசிகள் மற்றும் புழங்குடி மக்கள் பற்றிய சாசனத்தை (ஐடுமு 2ஊழுஎநவெழை 169) நிறைவேற்றி சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுப்பதனுடாக அதற்கு சார்பான விருப்பத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்த இதனை ஓர் சந்தர்ப்பமாக்கிக் கொள்ள முடியும் என்று நாம் திடமாக நம்புகின்றோம்.

## வயனல் குருகை

சிரேஷ்ட ஆய்வாளர்

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

# முடிங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புரிந்துகொண்டு தீர்வுகளைக் கண்டறிதல்

அஹிங்கசு வெரேரா

LDனித நாகரிகத்தின் தொடக்க காலத்தில் காணப்பட்ட உழைப்பு மற்றும் இயற்கை வளங்களுக்கு இடையிலான உற்பத்தி உறவு முறைக்கு மட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தி மாதிரியை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையைப் பேணிவந்த இலங்கையின் ஆதிவாசிகளை பொருளாதார ரீதியாக எளிமையான தன்னிறைவு பெற்ற மக்கள் என குறிப்பிடலாம். விலங்குகளை வேட்டையாடுதல், தேன் எடுத்தல், சேனைப் பயிர்ச்செய்கை, மீன்பிடித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வாழ்ந்து வந்த இந்த மக்கள், இலங்கையில் ஆட்சிசெய்த அரசாங்கங்கள் பின்பற்றி வரும் அபிவிருத்திக் கொள்கைகள் காரணமாக தமது பாரம்பரிய வாழ்க்கை முறையை முழுவதுமாக இழந்துள்ளனர்.

அவர்கள் அதுவரை வாழ்ந்து வந்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்றி வேறு இடங்களில் மீள்குடியேற்றுவதல் மற்றும் அதுவரை அவர்கள் வாழ்ந்துவந்த காடுகளில் வசிப்பதனைத் தடை செய்தல் ஆகிய இரண்டு வழிகளில் இந்த ஆதிவாசிகள் காட்டு வாழ்க்கையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன் காரணமாக அவர்கள் அதுவரை வாழ்ந்துவந்த வாழ்வியலை இழந்தமை, அவர்களது பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்களைப் பின்பற்ற முடியாதிருத்தல், தாவரப் பகுதிகள் மற்றும் விலங்குகளின் பாகங்களைப் பாவித்து மேற்கொண்டு வந்த அவர்களுக்கே உரிய மருத்துவ முறைகளை கைவிட வேண்டிய நிலை ஏற்படுதல், ஞாபகத்தில் வைத்து மேற்கொண்டுவந்த பேய் விரட்டுதல், சாந்தி கர்மம் மற்றும் பாரம்பரிய சிகிச்சை முறைகள் அழிவடைதல், அவர்களது தனித்துவமான சித்திரம், நடனம், இசை போன்ற

கலாச்சாரப் பண்புகளைத் தொடர்ந்து பேண முடியாதிருத்தல் போன்ற சவால்களுக்கு அந்த மக்கள் முகங்கொடுக்கின்றனர். கடந்த காலத்தில் உணவுக்கும், மருந்திற்கும் தட்டுப்பாடு இன்றி இருந்த அவர்கள் தற்போது உணவைப் பெறக்கூட வழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து வெளியேற்றப்படும் போது அவர்களுக்கான மாற்று வாழ்வாதார முறைகள் அறிமுகம் செய்யப்படாமை அதற்குக் காரணமாகும். சில பிரதேசங்களில் ஆதிவாசிகளுக்கு மேட்டுக் காணிகளும், வயற்காணிகளும் வழங்கப்பட்ட போதிலும், தற்போது அந்தக் காணிகள் பிறருக்கு வழங்கப்பட்டு அல்லது பிறரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அவர்களது காணிகளில் கூட பயிர்செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் மூல குடியிருப்பாளர்களான ஆதிவாசிகளின் பிள்ளைகளுக்கு காடுகள் தடை செய்யப்பட்டதன் காரணமாக பயிர்ச்செய்கைக்கு மட்டுமன்றி குடியிருப்பதற்கு கூட காணி வழங்கப்படவில்லை என்பதனால் ஆதிவாசி வாழ்க்கை அல்லது சாதாரண மக்களின் வாழ்க்கை ஆகிய இரண்டில் ஒன்றில் கூட நுழைய முடியாமல், அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்டிருத்தலை கிழக்கு மாகாணத்தில் ஆதிவாசிகள் வசிக்கும் அனைத்து பிரதேசங்களிலும் காணக்கூடிய பொதுவான விடயமாகும்.

அதற்கமைய ஒட்டு மொத்தமாக அநாதரவான நிலையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் ஆதிவாசி மக்கள் பொதுவிலும், ஒவ்வொரு பிரதேசத்திலும் விசேஷமாக முகங்கொடுக்கும் பல பிரச்சனைகளை இனங்காணலாம்.



## முதார் – நல்லூர்

1. இந்தப் பிரதேசத்தில் காடுகளை மையமாக கொண்ட வாழ்வியலுடன் வாழ்ந்து வரும் ஆதிவாசிகள் காடுகளுக்குள் செல்வது தடை செய்யப்பட்டதன் காரணமாக அவர்களது பாரம்பரிய வாழ்க்கை முறையை இழந்துள்ளனர்.
2. அவர்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்காக மேட்டுக்காணிகளும், வயற்காணிகளும் வழங்கப்பட்டிருந்த போதிலும், அவ்வாறு வழங்கப்பட்ட காணிகளை போரின் பின்னர் இழக்க நேரிட்டது. ஒருபுறம் அவற்றில் சில காணிகளுக்குள் நுழைவது சட்டத்தால் தடை செய்யப்பட்டு அவற்றில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. மறுபுறம் அவர்களது காணிகள் பிற நபர்களால் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
3. ஆதிவாசிகளின் காணிகளை அபகரித்தவர்கள் அந்தக் காணிகளை விட்டுச் சென்றுள்ள போதிலும் இவர்களை அகற்றிவிட்டு அக்காணிகளை தம்வசப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

4. எல்லைகள் போடப்பட்டு உல்லைக்குளத்திலிருந்து தண்ணீர் பெறுதல் தடை செய்யப்பட்டதனால் விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் வாய்ப்பும் இல்லாமல் போயுள்ளது. அத்துடன் குடிநீரைப் பெற்றுக் கொண்டிருந்த கிணறுகள் மூடப்பட்டிருந்தல் ஆதாரங்களுடன் கூட்டிக் காட்டப்பட்ட போதிலும், இதுவரை குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. அதற்கமைய, அந்த மக்களின் பரம்பரைச் சொத்தாகக் கருதப்படும் இந்தக் குளத்திலிருந்து பயிர்களுக்கும், குடிபதற்கும் தண்ணீரை பெறுதல் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது.
5. ஏற்கனவே இருந்த எல்லைகளுக்குப் பதிலாக புதிய எல்லைகளைப் பயன்படுத்தி ஆதிவாசிகளுக்கு சொந்தமான காணிகள் அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. அண்மையில் உருவாக்கப்பட்ட இப்பால் நகர் மற்றும் நீண்டகாலமாக இருந்த நல்லூர் கிராமம் ஆகியவற்றுக்கு இடையில் நிலவிவரும் எல்லைப் பிரச்சனை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும்.
6. பரம்பரை உரித்து இருந்த போதிலும் அந்தப் பிரதேச ஆதிவாசிகளுக்கு காணி வழங்கப்படாமல், வேறு கிராமங்களில்

இருந்து வருபவர்களுக்கு தலா 2 ஏக்கர் காணி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

7. இந்தப் பிரதேசத்துக்கு பொறுப்பான அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அலுவலர்கள் முஸ்லிம்கள் என்பதால் ஆதிவாசிகளின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரச அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை எனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
8. இந்தப் பிரதேசத்தில் வசிக்கும் ஆதிவாசிகள் கூலி வேலைகளில் ஈடுபடும் போது வழங்கப்படும் சம்பளத்தில் திருப்தியடைய முடியாது எனவும், திட்டமிட்ட முறையில் அவர்கள் கடுமையாகச் சுரண்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
9. ஆதிவாசிகள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் பறிக்கப்பட்டு, அந்தத் தொழில் ஏனையோரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
10. ஆதிவாசிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை ஜனாதிபதிகள் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அலுவலர்களிடம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட போதிலும், தீர்வு தொடர்பாக கவனம் செலுத்தப்படவில்லை.
11. சமய வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த கோவில் உடைக்கப்பட்டமை மற்றும் புதிதாக கோவில் அமைக்கப்படாமை.

## வாகரை

- மாங்கேணி பிரதேசத்தில் காட்டு வாழ்க்கை தடை செய்யப்பட்ட ஆதிவாசிகளுக்கு தலா ஒரு ஏக்கர் காணி வழங்கப்படும் எனும் அடிப்படையில் அவர்கள் குஞ்சன்குளம் பிரதேசத்தில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய, காட்டு வாழ்க்கையையும் இழந்து, குஞ்சன்குளம் தூர்வாரப்படாமை காரணமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கும் இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
- மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 ஆதிவாசிகள் கிராமத்தில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை முழுமையாகக் கணக்கிடப்படாமை காரணமாக அந்த மாவட்டத்தில் வசிக்கும் ஆதிவாசிகளின் சரியான எண்ணிக்கை அரசினால் மதிப்பிடப்படவில்லை.

- அதன் காரணமாக ஆதிவாசிகளின் தலைவரால் கூட மாவட்டத்தில் வாழும் ஆதிவாசிகளின் எண்ணிக்கையை சரியாக குறிப்பிடும் இயலுமை இல்லை.
- போர் முடிவடைந்த பின்னர் குஞ்சன்குளம் பிரதேசத்தில் உள்ள காணிகளில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து வழங்கப்பட்ட போதிலும், அவை போதுமானதல்ல என்பதனால் ஒரு வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்கள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
- காணி, வீடு இல்லாத குடும்பங்களுக்கு காணி வழங்கப்படும் என பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், வனஜீவராசிகள் திணைக்களம் தனது சட்டங்களைப் பாவித்து அவ்வாறு காணி வழங்க இடையூறு செய்வதனால் பிரதேச செயலாளரின் தீர்மானம் வலுவழிந்து போயுள்ளது.
- காணி, வீடற்ற புதிய தலைமுறைக் குடும்பங்களுக்கு சமூர்த்தி நிவாரணம் கூட வழங்கப்படவில்லை.
- அந்தக் கிராமத்திலிருந்து அண்மித்த நகருக்கு செல்வதற்கான வீதிகள் சேதமடைந்து இருப்பதனால் அவர்கள் போக்குவரத்து சேவைகளைப் பெறுவது சிரமமாக உள்ளது.
- விசேஷமாக கல்வி தொடர்பாக பார்க்கும் போது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதில் சிரமம் நிலவும் அதேவேளை, சுகாதாரம் தொடர்பிலும் மிகவும் கவலையான நிலை உள்ளது. பிரசவத்துக்காக அழைத்துச் செல்லப்படும் தாய்மார் நடுவழியில் குழந்தைகளை பிரசவித்த சம்பவங்களும் உள்ளதுடன் அவ்வாறான சந்தர்ப்பத்தில் சிசுக்கள் மற்றும் தாய்மாரும் இறந்துள்ளதாகக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
- வீதிகளை அமைத்துத் தருமாறு கிராம சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஒரு தடவை மட்டக்களப்பிலிருந்து வருகைதந்த அலுவலர்கள் வெளிக்கள சுற்றுலாவில் ஈடுபட்ட போதிலும், வீதி அமைப்பு நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
- பிரதேசத்தில் உள்ள மதுராங்குளம்



வித்தியாலயத்தில் ஒன்று தொடக்கம் ஐந்தாம் ஆண்டு வரை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் இல்லாதிருத்தல். அனைத்து வகுப்புகளுக்கும் அதிபர் கற்பித்து பாடசாலை இயக்கப்படுகிறது. அந்த விடயம் தொடர்பாக பல தடவைகள் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ள போதிலும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.

- குஞ்சங்குளத்தில் வண்டல் மண் நிறைந்துள்ளது. குளம் தூர் வாரப்பட்டால் மீன்பிடித்தொழில் மேற்கொள்வதுடன், விவசாயத்துக்கான தண்ணீரையும் பெறலாம் என்பதுடன் குடிநீர் பிரச்சினைக்கும் அதன் மூலம் தீர்வு கிடைக்கும். இருப்பினும் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
- களைநாசினி, கிருமிநாசினி மற்றும் உரம் இல்லாமல் விவசாயம் செய்தமையினால் எவ்வித அறுவடையும் கிடைக்காமை காரணமாக காட்டில் தோண்டிப் பிடுங்கும் கிழங்குகளை அவித்து உண்டு உயிர் பிழைத்துள்ளனர். அது தற்போது பெரும்பாலான ஆதிவாசிக் குடும்பங்களில் காணப்படும் பொதுவான விடயமாகும்.
- அவர்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்ட காணிகள் கூட வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு உரியது என தெரிவித்து தமது உரிமையாக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
- குஞ்சங்குளம் கிராமத்துக்கு யானை வேலி அமைக்கப்பட்டுள்ள போதிலும், அது தற்போது செயலிழந்துள்ளதனால் மாலை 6.00 மணி அளவில் யானைகள் கிராமத்துக்குள் நுழைகின்றன. அதனைத் திருத்தம் செய்யுமாறு கோரியுள்ள போதிலும், அதுவரை அது மேற்கொள்ளப்படவில்லை.

## மஹாஓயா - பொல்ஸேப்த

- நோய் பரவுதலை அடிப்படையாகக் கொண்டு மருத்துவக் கலாநிதி. ஸ்பிடல் அவர்கள் தானிகல இன ஆதிவாசி பரம்பரையைச் சேர்ந்த பத்துக் குடும்பங்கள் இந்தப் பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டதனால் இந்தப் பிரதேசத்தில்

ஆதிவாசிகளின் வருகை இடம்பெற்றது. அந்தப் பிரதேசத்திலுள்ள காடுகளை மையமாகக் கொண்டு தமக்குத் தேவையான காடு சார் வாழ்வியலை உருவாக்கி, தாம் விரும்பிய வகையில் வாழ்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், பின்னர் காடுக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டவுடன் அவர்களது காடுசார் வாழ்க்கை இழக்கப்பட்டு, அவர்களது வாழ்வியல் பாங்கு சீர்குலைந்து தற்போது உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத மக்களாக மாறியுள்ளனர்.

- ஆரம்ப ஆதிவாசிக் குடியிருப்பாளர்கள் தாம் பண்படுத்தி, பயிர்செய்துள்ளதுடன், அவர்களது பிள்ளைகளின் குடும்பங்களுக்கு மஹாவலி அதிகார சபை மூலம் காணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை அவர்களுக்கு காணி வழங்கப்படவில்லை. அவ்வாறு காணியற்ற 70 ஆதிவாசிக் குடும்பங்கள் அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் அவர்கள் அனுபவித்து வந்ததாகச் சொல்லும் காணிகள் வெளிப் பிரதேசங்களிலிருந்து வருகை தந்தோருக்கு மஹாவலி அதிகார சபையால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மஹாவலி அதிகார சபையினால் தமது காணிகள் அழிக்கப்பட்ட போதிலும் அதற்காக இதுவரை எதுவித இழப்பீடும் வழங்கப்படவில்லை.
- இந்த மக்கள் தற்போது முகங்கொடுக்கும் மேற்குறித்த பிரச்சினைகள் தொடர்பாகப் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடிய பின்னர் அவர்களுக்கான கலாச்சார நிலைய நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அந்த வேலைகள் இதுவரை நிறைவடையவில்லை.
- அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் பல கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
- தேவையான சேவைகளைப் பெறுவதற்காக அரசு நிறுவனங்களுக்கு செல்லும் போது அவர்கள் தொடர்ச்சியாக உதாசீனப்படுத்தப்படுதல். வரிசையில் நின்றாலும் பின்னால் செல்லுமாறு தள்ளிவிடுதல், அலுவலர்களை சந்திக்கும்

போது “பின்னர் வாருங்கள்” “பிறிதொரு நாளில் வாருங்கள்” “இன்று பெரிய ஐயா இல்லை” போன்ற வகையிலான பதில்கள் தொடர்ச்சியாக கிடைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாள் சமூர்த்திக் கூட்டத்துக்கு செல்லவில்லை என தெரிவித்து சமூர்த்தி முத்திரை வெட்டப்பட்ட சம்பவங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

- ஆதிவாசிகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் பொல்லேபெத்த ஆதிவாசித் தலைவர் குணவர்த்தன அவர்களால் தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு மட்டும் வழங்கப்படும் நிலை இருப்பதாகவும் தெரியவருகிறது.

## மஹாஓயா – கல்வலயாய

- ஒரு நோய் பரவியதன் காரணமாக மருத்துவர் ஸ்பிடல் அவர்கள் பிங்கொட என்ற இடத்திலிருந்து கொண்டு வந்த தலாவரிக இனத்தைச் சேர்ந்த ஏழு குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதன் மூலம் இந்தப் பிரதேசத்தில் ஆதிவாசிகளின் குடியேற்றம் உருவானது. அதன்போது பொல்லேபெத்த பிரதேசம் போன்று இந்தப் பிரதேசத்தில் உள்ள காடுகள் சார்ந்து இந்த மக்கள் திருப்தியாக வாழ்வதற்குத் தேவையான நிலை இருந்ததாகவும், பின்னர் காடுகளுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டதுடன், தற்போது உயிர் வாழ்வதற்குக் கூட சிரமப்படும் கையறு நிலையில் உள்ளனர்.
- அவர்களுக்கு சொந்தமாக இருந்த காணிகளுக்கு உறுதி இல்லை என்பதனால் அந்தக் காணிகள் வெளிப் பிரதேசங்களில் வசிப்போருக்கு மஹாவலி அதிகார சபையால் வழங்கப்பட்டமை காரணமாக குறிப்பிடத்தக்க அளவு ஆதிவாசிக் குடும்பங்கள் தமது வயல் காணிகளை இழந்துள்ளனர்.
- பிரதேசத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், ஆதிவாசிக் குடும்பங்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை.
- வீதி வசதிகள் மோசமான நிலையில் இருத்தல் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாதிருப்பதனால் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர்.
- கணிசமான அளவு குடும்பங்களுக்கு வாழ்வதற்கான ஆகக் குறைந்த வசதிகளைக் கொண்ட வீடுகள் இல்லை.

- அரசிடமிருந்து கிடைக்கும் நிவாரணங்கள் மற்றும் தேன் எடுப்பதற்கான அனுமதிப்பத்திரம் போன்றவை பொல்லேபெத்த ஆதிவாசித் தலைவர் குணவர்த்தன தனது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு மட்டும் வழங்குவதன் காரணமாக இந்த பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

## ஹேனான்கல

- மஹாவலி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டதனால் தம்பான பிரதேசத்துக்கு அப்பால் இருந்த கொடபக்கிணி பிரதேசத்துக்கு அப்பால் காடுகளில் வாழ்ந்த ஆதிவாசிகள் அந்த நீர்த்தேக்கத்தில் மூழ்குவார்கள் எனத் தெரிவித்து இடம்பெயரச் செய்யப்பட்டதனால் இந்தப் பிரதேசத்தில் ஆதிவாசிகளின் குடியேற்றம் ஆரம்பமானது. ஆதிவாசிகள் இந்தப் பிரதேசத்துக்குக் கொண்டு வரப்படும் போது ஐந்து ஆதிவாசிப் பிரிவுகளுக்கும் உரிய குடும்பங்கள் உள்ளடங்கும் வகையில் இருந்ததுடன், அவர்கள் இந்த இடத்தில் இருந்த காட்டுப் பிரதேசத்தில் தொழில் செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும், பயிர்ச்செய்கைக்காக மேட்டுக் காணி மற்றும் வயல் காணி வழங்கப்படும் எனவும் வாக்குறுதி வழங்கப்பட்டதனால் இந்தப் பிரதேசத்தில் குடியேற விருப்பம் தெரிவித்தார்கள். அதற்கமைய அந்தக் குடும்பங்கள் குடியமர்த்தப்படும் போது திருப்தியாக காடுகளுக்கு சென்று தொழில் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், தற்போது காட்டுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதனால், ஆதிவாசிகள் வசிக்கும் ஏனைய இடங்களைப் போன்றே இவர்களும் தமது பாரம்பரிய வாழ்வியலை முழுமையாக இழந்துள்ளனர். அதன் காரணமாக பெரும் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
- இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்துவரும் 650 வரையான குடும்பங்களில் அத்துமீறி குடியிருக்கும் குடும்பங்கள் மற்றும் வாரிசு குடும்பங்கள் ஆகிய இரண்டு வகுதி குடும்பங்கள் அடங்குகின்றன. அந்தக் குடும்பங்கள் பயிர்ச்செய்வதற்கு காணிகள் இல்லை என்பதுடன், வீட்டு உரிமையும் பாரதூரமான பிரச்சினை ஆகும். குடியிருப்பவர்களில் 5மூ

குடும்பங்களுக்கு மட்டுமே மேட்டுக் காணி மற்றும் வயல் காணி கிடைத்துள்ளது.

- காட்டையும், காணியையும் இழந்தவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக மாதுறுடியா நீர்த்தேக்கத்துக்கு காட்டின் நடுப்பகுதியால் செல்லலாம். இருப்பினும், காடு தடை செய்யப்பட்ட பிரதேசமாக இருப்பதனால் காட்டுப் பாதையால் சென்று பிடிபட்டால் நீதிமன்றத்தினால் பாரிய அபராதம் விதிக்கப்படுவதனால் அதற்கும் இடையூறு ஏற்படுகிறது.
- இதற்கு முன்னர் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு இங்குள்ள இளைஞர்களுக்கு இருந்த போதிலும், தற்போதைய நாட்டு நிலையில் அந்த வாய்ப்பும் இல்லை.
- ஒரு குடும்பத்தில் நான்கு, ஐந்து பிள்ளைகள் இருக்கும் நிலையில் போதிய வருமான இன்மையால் பெற்றோரால் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப முடியாதுள்ளது. இருப்பினும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாவிட்டால் பெற்றோர் தவறிழைத்ததாகக் கூறப்படுவது அவர்கள் முகங்கொடுக்கும் பிறிதொரு பாரதூரமான பிரச்சினையாகும்.
- இந்தப் பிரதேசத்திலும் வீதிகள் சேதமடைந்துள்ளன. அதன் காரணமாக சுகாதாரம், பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட சேவைகளைப் பெறுவதில் ஆதிவாசிகள் வசிக்கும் ஏனைய பிரதேசங்களைப் போன்று நெருக்கடியை எதிர்நோக்குகிறார்கள்.
- கூலி வேலைகளில் ஈடுபடும் போது இந்தப் பிரதேசத்திலும் ஆதிவாசிகளுக்கு வழங்கப்படும் கூலி திருப்தியானது அல்ல. ஏனையோருக்கு செலுத்தப்படுவதனை விடவும் குறைவான தொகையே அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
- மிகவும் வறிய குடும்பங்களுக்குக் கூட சமூர்த்தி நிவாரணம் கிடைப்பதில்லை. சமூர்த்தி நிவாரணத்துக்குத் தெரிவு செய்யப்படுவோரின் பெயர்கள் வெட்டப்பட்டு, அலுவலர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அவை வழங்கப்படுவதாக தகவல்கள் முன்வைக்கப்படுகிறது.
- அரசு அலுவலர்களிடம் தமது பிரச்சினைகளை

முன்வைப்பதற்காக செல்லும் ஆதிவாசிகள் உதாசீனப்படுத்தப்படுதல் இங்கும் இடம்பெறுகிறது.

- எந்த வருமான வழியும் அற்ற, எழுதக்கூட தெரியாத பெண்களுக்கு எந்தவொரு திட்டமும் இன்றி நுண்ணிதி கம்பனிகளால் கடன் வழங்கப்படுவதன் காரணமாக அந்தக் கடனை செலுத்த முடியாமல் நீதிமன்றத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பொல்லெபெத்த, கல்வலயாய பிரதேசங்களைப் போன்று தளுஹான ஆதிவாசிப் பெண்களும் இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர். ஹேனானிகல பிரதேசத்திலுள்ள ஆதிவாசிப் பெண்களில் பெருமளவானோர் இந்த நெருக்கடிக்கு இரையாகியுள்ளனர்.

## தளுஹான

- திம்புலாகல வனப் பகுதியில் எளிமையான தன்னிறைவாக வாழ்ந்துவந்த இந்த ஆதிவாசி மக்கள் வெளியிலிருந்து உட்பை மட்டுமே பெற்றதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் தற்போது காட்டுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு காட்டிலிருந்து வெளியே தள்ளப்பட்டுள்ள அவர்கள் வயல் காணி மட்டுமன்றி சேனைப் பயிர்ச்செய்கைக்குக் கூட அவர்களுக்கு காணி இல்லாமல் காட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன் காரணமாக அவர்கள் கூலி வேலைகளை மட்டும் செய்து தமது பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
- ஆதிவாசிப் பிரிவு சபையால் ஆதிவாசி இளைஞர்கள் கூலி வேலைக்கு செல்லக்கூடாது எனத் தெரிவித்த போதிலும், தமது பாரம்பரிய சம்பிரதாயங்களைப் புறந்தள்ளிவிட்டு வாழ்க்கையை நடத்துவதற்காகக் கூலி வேலைக்கு செல்லும் நிலை ஆதிவாசித் தலைவருக்குக் கூட ஏற்பட்டுள்ளது.
- இந்தப் பிரதேசத்தில் உள்ள இருநூறு ஆதிவாசிக் குடும்பங்களுக்கு வயல் காணி மற்றும் மேட்டுக் காணி வழங்கப்படாத போதிலும் அங்கே வெளிப் பிரதேசவாசிகளுக்கு வயல் மற்றும் மேட்டுக் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
- அவர்களது வீடுகளுக்குத் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை என்பதுடன், மலசலகூடப் பிரச்சினையும் கணிசமான அளவானோர் முகங்கொடுக்கும் பிரச்சினையாகும்.

## ஊவா மாகாண ஆதிவாசிகள்

எளிமையான, தன்னிறைவான வாழ்வியலைக் கொண்டிருந்த சுயாதீனமான மக்கள் சமூகமாக இலங்கையில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்துவந்த ஆதிவாசி மக்கள் பிரதேச வேறுபாடுகள் இன்றி, அன்று தொடக்கம் இன்று வரை பொதுவான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவது தெளிவான விடயமாகும். அதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட முன்னர் குறிப்பிடப்பட்ட தரவுகள் இந்தப் பிரதேச மக்களுக்கும் பொருந்தும் என்பது விசேஷமானதல்ல என்பதுடன், அதனைப் பெரும்பாலும் சமமான அடிப்படையில் ஊவா மாகாணத்திலும் அடையாளம் காணலாம். தம்பான மற்றும் ரத்துகல ஆகிய பிரதேசங்கள் ஊவா மாகாணத்திலுள்ள ஆதிவாசிகள் வாழும் பகுதிகளாகும்.

## ரத்துகல

- 1938 ஆம் ஆண்டில் சேனநாயக்க சமுத்திரம் நிர்மாணிக்கப்பட்டவுடன் தானிகல பிரதேசத்திலிருந்த ஆதிவாசிகள் இந்தப் பிரதேசத்துக்கு பலவந்தமாகக் கொண்டுவரப்பட்டு குடியமர்த்தப்பட்டதனால் ரத்துகல ஆதிவாசிகள் குடியேற்றம் உருவானதாகக் குறிப்பிடப்படுகிறது.
- ரத்துகல பிரதேசத்துக்கு அழைத்து வரப்பட முன்னர் தானிகல பிரதேசத்தில் வாழ்ந்த காலத்தில் காடுகளில் வாழ்ந்து தமது பாரம்பரிய வாழ்வியலுக்கு எந்தவொரு பிரச்சினையும் இன்றி, திருப்தியாக வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கின்றனர். அத்துடன், தானிகல பிரதேசத்துக்குக் கொண்டு வரப்பட்ட காலத்திலும் ரத்துகல வனத்தை மையப்படுத்தி முன்னரைப் போன்றே திருப்தியாக வாழும் இயலுமை கிடைத்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
- ஆதிவாசிகள் ரத்துகல பிரதேசத்துக்குக் கொண்டுவந்து விடப்பட்ட போது வேறு மக்கள் அந்தப் பிரதேசத்தில் வசிக்கவில்லை என்பதுடன், இவர்கள் தாம் விரும்பிய வகையில் சுதந்திரமாக வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் 1985 ஆம் ஆண்டின் பின்னர் அவர்கள் அதுவரை வாழ்ந்து வந்த வாழ்வியல் சிதைக்கப்பட்டது. அதற்காக இரண்டு பிரதான காரணிகள் தாக்கம் செலுத்தியிருந்தன. அதுவரை ஆதிவாசிகள் வனத்தைப்

பாவிப்பதற்காக இருந்த சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் அரசினால் விதிக்கப்பட்டது அதில் ஒரு காரணியாகும். அதற்கமைய, வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாவல் திணைக்களம் ஆகியவற்றால் வனங்கள் தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக பிரகடனம் செய்யப்பட்டன. இந்தப் பிரதேசத்துக்கு வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் வருகை தந்ததும், அவர்களால் காடுகள் அழிக்கப்பட்டதும் இரண்டாவது காரணி ஆகும்.

- உணவு தேடுவதற்காக ஆதிவாசிகள் மிருகங்களை வேட்டையாடிய போதிலும், காட்டின் பாதுகாப்பு மற்றும் மிருகங்களின் செறிவை பேணும் வகையில் சம்பிரதாயங்களை பின்பற்றி அவர்கள் அந்த செயற்பாட்டில் ஈடுபட்டார்கள். இருப்பினும் இவ்வாறான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுடன் எந்தவொரு பிணைப்பையும் கொண்டிருக்காத நபர்களால் வேறு பிரித்து பார்க்கப்படாமல் மிருகங்களை வேட்டையாடுதல், மரங்களைத் தறித்து விழுத்துதல், காடுகளுக்கு தீ வைப்பதன் மூலம் காடழிப்பு செய்தல் போன்ற செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் ஆதிவாசிகளின் உணவு தேடுதல், சிகிச்சை முறைகளை பேணிவருதல், சம்பிரதாயங்கள் அடங்கலாக அவர்களது பாரம்பரிய வாழ்வியல் வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஊர்காவல் படையினருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டதனால் அந்த நிலை மேலும் தீவிரமடைந்தது. இவ்வாறு அவர்களது வாழ்வியல் பாங்கு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள ரத்துகல ஆதிவாசிகள் உடனடியாக தீர்த்து வைக்கப்பட வேண்டிய பல பிரச்சினைகளுக்கு தற்போது முகங்கொடுத்துள்ளனர்.
1. வனத்தை மையப்படுத்தி வாழ்ந்து வந்த இந்த ஆதிவாசிகள் வனத்தை இழந்ததுடன் உயிர வாழ்வதற்காக வேறு நிச்சயமான வாழ்வாதாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
  2. உயர்தரம் வரை கல்வி கற்ற இளைஞர், யுவதிகள் இருந்த போதிலும், அதில் ஒருவருக்குக் கூட அரச தொழில் வழங்கப்படவில்லை.
  3. 110 வரையிலான ஆதிவாசி குடும்பங்கள்

இங்கு வாழ்ந்த போதிலும், 12 குடும்பங்களுக்கு மட்டுமே காணிக்கான உறுதிகள் உள்ளன.

4. கணிசமான அளவு குடும்பங்களுக்கு காணிக்கை என்பதுடன், ஒரு காணியில் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
5. ஆதிவாசிகள் வசிப்பதற்குக் கூட காணிக்கை வழங்கப்படாத நிலையில், பிந்திய காலத்தில் அந்தப் பிரதேசத்துக்கு வந்த நபர்களுக்கு 50, 25, 15, 10 ஏக்கர் அளவுகளில் காணிக்கை உரித்தாக வழங்கப்பட்டுள்ளது.
6. இருபது வரையான குடும்பங்களுக்கு முழுமைப்படுத்தப்படாத வீடுகள் அரசால் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், கணிசமான அளவு குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை.
7. இந்தப் பிரதேசத்தில் ஆரம்பத்திலிருந்து வாழ்ந்து வந்த ஆதிவாசிக் குடும்பங்கள் தமது காணிக்கைக்கு செல்ல முடியாத வகையில் வெளியிலிருந்து வந்த நபர்களால் பாதைகள் மறிக்கப்பட்டு கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
8. மாவட்ட செயலாளர் தொடக்கம் சமூர்த்தி அலுவலர் வரையான அனைத்து அரச அலுவலர்களுக்கும் இந்தப் பிரச்சினை தொடர்பில் இயன்றளவு தெளிவுபடுத்தியுள்ள போதிலும், இவர்கள் ஆதிவாசிகள் என்பதனால் தொடர்ச்சியாக அவர்கள் உதாசீனம் செய்யப்படுகின்றனர்.
9. ஏழு ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஆதிவாசிகள் மன்றம் தாம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை முன்வைத்து, அதன் மூலம் ஏழு மனுக்கள் மூலம் அரசுக்கு அறிவிக்கப்படும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்குத் தீர்வு வழங்குவதாக அமைச்சர் வாக்குறுதி வழங்கியுள்ள போதிலும், இதுவரை எவ்விதமான தீர்வும் வழங்கப்படவில்லை.

## தம்பான

மஹாவலி அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட முன்னர் ஆதிவாசிகள் என்ற வகையில் தமக்கு எந்தவொரு பிரச்சினையும் இருக்கவில்லை என தம்பான ஆதிவாசிகள் தெரிவிக்கின்றனர். காட்டில் தாம் விரும்பும் இடத்தில் தரித்திருந்து, கிடைப்பதை உணவாக அருந்தி, பல நாட்கள் காட்டில் உலாவி, எவரிடமும் எதனையும் எதிர்பார்க்காமல், கிடைத்துக்கு

ஏற்ற வாழ்வதன் மூலம் திருப்தியாக வாழ்ந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இந்த நாட்டில் உருவான அபிவிருத்தி எனப்படும் செயன்முறையின் பெறுபேறாக தாம் அன்று இருந்த சுதந்திரமானதும், திருப்தியானதுமான வாழ்க்கையிலிருந்து தற்போதுள்ள கவலையான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

1983 ஆம் ஆண்டில் மஹாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாதுறுலுயா மற்றும் உல்ஹிட்டிய ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கப்பட்டதுடன், இந்தப் பிரதேசத்தில் வசித்து வந்த ஆதிவாசிகள் மற்றும் பரம்பரையாக வாழ்ந்துவந்த கிராம மக்கள் மஹாவலி வலயத்தில் குடியமர்த்தியுள்ளதுடன், அவர்கள் வசித்துவந்த பிரதேசம் மற்றும் வனப் பகுதி மாதுறுலுயா வன சரணாலயத்துக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மஹாவலி வலயத்தில் குடியிருப்பதற்காக செல்லாமல், அதுவரை வசித்துவந்த கிராமங்களில் தொடர்ந்தும் தரித்திருந்த ஆதிவாசிகள் மற்றும் பாரம்பரியமாக அங்கு வாழ்ந்துவந்த சிங்கள மக்கள் தற்போது தம்பான பகுதியில் வசித்துவரும் ஆதிவாசிகள் ஆவர்.

இந்த முறையில் ஏனைய பிரதேசங்களைப் போன்றே காட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு வனம் சார்ந்த வாழ்க்கையை இழந்து கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தம்பான பிரதேச ஆதிவாசிகளும் தமது வாழ்வாதாரத்தை உருவாக்கும் போதும், சமூகமாக இருக்கும் போதும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

1. வனம்சார் வாழ்க்கையை இழந்த போதிலும், அதற்காக அவர்களுக்கு வேறு வாழ்வாதார வழிகள் உருவாக்கப்படவில்லை. விசேஷமாக ஆதிவாசி இளைஞர் தலைமுறை 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் நிலையான வருமான வழி அற்றுப் போனது.
2. விவசாயத்தின் மூலம் போதுமான வருமானம் கிடைக்கவில்லை.
3. காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பது பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளது. ஒரு நாள் தூங்கினால் கூட மூன்று, நான்கு மாதங்கள் பட்ட சிரமங்கள் வீணாகும் நிலை உள்ளது.
4. சிரட்டைகள் போன்ற இரண்டு குளங்கள் மட்டுமே தமக்கு இருப்பதாக அவர்கள்

தெரிவிக்கின்றனர். மழை நீரால் நிறையும் அந்தக் குளங்கள் வெய்யில் காலத்தில் வறண்டு போவதனால் பயிர்செய்கையின் போது பாரதூரமான தண்ணீர் பற்றாக்குறைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

5. மீன் பிடிப்பதற்காக வன சரணாலயம் ஊடாக செல்ல வேண்டும் என்பதனால் அதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது. களவாக சென்று பிடிபட்டால் ரூ. 40,000 வரையில் அபராதம் செலுத்த வேண்டும்.
6. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கூட வன ஜீவராசிகள் அமைச்சர் தொடக்கம் ஜனாதிபதி வரையான அதிகார தரப்பினருடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்த போதிலும், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
7. ஆதிவாசித் தலைவர் வன்னிலா அத்தோ அவர்களது தலைமையில் 17 ஆதிவாசிகள் சபை கூட்டங்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளதுடன், அந்த அனைத்துக் கூட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக ஆதிவாசிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதே தவிர எந்தவொரு அரசாங்கமும் பொருத்தமான தீர்வுகளை இதுவரை வழங்கவில்லை.

## ஆதிவாசி இளம் தலைமுறையினர்

### எதிர்ப்பாக்கும் அனர்த்தம்

பாடசாலைக் கல்வி மூலம் கல்வி கற்ற சிறிதளவானோரும், கல்வி அறிவற்ற பெருமளவானோரும் இருக்கும் இளம் தலைமுறையினரில் கல்வி கற்காதவர்கள் பாரதூரமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். காட்டுக்குள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதனால் தமது பரம்பரையினரின் வாழ்க்கை முறையில் நுழைவது தடுக்கப்பட்டுள்ள அவர்கள் பயிர்செய்கை மேற்கொள்வதற்குக் காணியும் இல்லாதிருப்பதனால் அவர்கள் தொழில் அற்றிருப்பதனால் கூலி வேலைக்கு மட்டுமே அவர்கள் செல்ல வேண்டியிருந்த போதிலும், நாளாந்தம் கூலி வேலை தேடுதல் சிரமமாக இருப்பதனால் அவர்கள் தொழில் தேடி அலைந்து திரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வயதுவந்த தலைமுறையினரின்

வாழ்வாதாரம் இழக்கப்பட்டதன் அடிப்படையில் அதில் பிணைக்கப்பட்டிருந்த சம்பிரதாயம், பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்த கலாச்சார வாழ்க்கையையும் அவர்கள் இழந்துள்ளனர். அதற்கமைய, அவர்கள் தமது தலைமுறையின் கலாச்சாரம் தொடர்பாக கதைத்த போதிலும், அவற்றுடன் தமக்கு பௌதீக தொடர்புகள் இல்லாத, அதன் காரணமாக உண்மையிலேயே தாம் யார் ? எனும் பிரச்சினைக்குப் பதில் அற்ற அதாவது, தனித்துவம் இழந்த சமூகம் எனும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒருவர் தனது வாழ்க்கையை நடத்துவதற்கு நம்பகமான கட்டமைப்பு தேவை என்ற போதிலும், பேய்களை வழிபடுதல், பத்தினி தெய்வத்துக்கு நேர்கடன் செய்தல், சாந்தி செய்தல் போன்ற சமய நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் ஆதிவாசிகளின் வாழ்வாதாரத்துடன் பிணைந்திருப்பதனால், அவ்வாறான நம்பிக்கை கட்டமைப்பு மற்றும் சடங்குகளுக்கு முதன்மையளித்து செயற்படுவதற்கு தேவையான வாழ்வியலில் பௌதீக ரீதியில் ஈடுபடுவதற்கான இயலுமை இல்லாத சந்தர்ப்பத்தில் அவ்வாறான சமயத்தை எவ்வாறு தமக்குரியதாக்குவது ? எனும் பிரச்சினையில் அவர்கள் இன்றும் சிக்கிக் கிடக்கின்றனர். தமது தனித்துவம் நெருக்கடிக்கு உள்ளான நிலையில், காடுகளுக்கு நுழைவதற்கு அனுமதி அற்ற நிலையில் “வனம்சார் வாழ்க்கையை நாம் கூடுதலாக விரும்புகிறோம்” என அவர்கள் சொல்வதன் மூலம் தமது நெருக்கடியின் பரிமாணத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இளம் தலைமுறையினருக்கு ஆதிவாசி தனித்துவம் கிடைப்பதற்கான வாய்ப்பு இழக்கப்படுதல் என்பது ஆதிவாசி தலைமுறையினரின் இறுதியை அடையாளப்படுத்துகிறது எனும் அச்சம் அந்த மக்களிடம் அதிகரித்து வருகிறது.

## ஆதிவாசிகளின் தனித்துவம் மற்றும் அரசு நர்வாகம்

ஆதிவாசிகள் வாழ்ந்து வரும் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள பிரதேசத் தலைவர்கள் மற்றும் அவர்களது தலைவர்களாகக் கருதப்படும் வன்னிலா அத்தோக்கள் இணைந்து வருடாந்தம் மேற்கொள்ளும் தமது பிரிவு மக்கள் சபைக் கூட்டங்களால் தாம் எப்போதும் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் மனுவாகத் தயாரித்து, அந்த சபைக் கூட்டத்தில் பங்குபற்றும் அரசு பிரதிநிதியான கலாச்சார அமைச்சரிடம் சமர்ப்பிக்கிறார்கள். அதன் போது அமைச்சர் அந்த

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஏதாவது தீர்வு வழங்குவதாக வழக்கம் போன்று தெரிவித்த போதிலும், அதற்கான கொள்கைத் தீர்மானங்கள் அரசினால் மேற்கொள்ளப்படாமை காரணமாக அவை இன்னமும் யதார்த்தமாகவில்லை. அதன் காரணமாக இந்த நாட்டின் மக்களாக ஏற்றுக்கொள்ளப்படாத, தாம் ஓரங்கட்டப்படும் உணர்வு அனைத்து அரசாங்கங்களாலும் தம்மிடம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக ஆதிவாசிகள் கருதுகின்றனர்.

தீர்மானம் எடுக்கும் பிரதேச அரசு நிறுவனங்களான பிரதேச சபை மற்றும் பிரதேச நிர்வாக அலகுகளான பிரதேச செயலகங்களில் அமுல்படுத்தப்படும் பொதுமக்கள் குழுக்களில் ஆதிவாசிகளின் பிரதிநிதித்துவத்துக்கு இடமளிக்கலாம் என்ற போதிலும், அது தொடர்பாக கவனம் செலுத்தப்படுவதில்லை.

## ஆதிவாசிகள் சுயாதீனமான இனக் குழு

### குழுமமாக அங்கீகரிக்கப்படுதல்

ஆதிவாசி மக்கள் சுயாதீனமான இனக் குழு என்ற வகையில் சுதந்திரமாக வாழ்வதற்காக தாம் பழக்கப்பட்ட வாழ்வியலுக்கு திரும்புவதற்கு வாய்ப்பு வழங்குங்கள் என்பது தலைவர் வன்னிலா அத்தோ அவர்கள் தொடக்கம் அனைத்துப் பிரதேச தலைவர்களும் அடங்கலாக அவர்கள் அனைவரும் முன்வைக்கும் அடிப்படை கோரிக்கை ஆகும். அவ்வாறு இல்லை எனின், தமக்காக நிச்சயிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை உருவாக்குமாறு கோருகின்றனர். அதன் போது அந்த விடயம் தொடர்பில் அதிகார தரப்பினர் கவனம் செலுத்த வேண்டிய சில பிரதான விடயங்கள் உள்ளன. அவையாவன,

- அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் ஆதிவாசிகள் தொடர்பில் பின்பற்றப்படும் அரசு கொள்கைகளைக் கருத்தில் கொண்டு இலங்கையிலுள்ள ஆதிவாசிகள் தொடர்பிலும் செயற்படக்கூடிய நிரந்தரமான கொள்கையை உருவாக்குதல்.
- ஆதிவாசிகளுக்காக வாழ்வாதார வழியை உருவாக்கும் போது, அவர்கள் இதுவரை பேணிவந்த விழுமியங்களைப் பாதுகாக்கும், சம்பிரதாயங்களைப் பின்பற்றக்கூடிய வாழ்வாதாரமாக இருத்தல் வேண்டும்.
- கைமருந்துகள், சிகிச்சை முறைகள்,

கட்டுப்பாடுகள் போன்றவை அடங்கும் ஆதிவாசிகளின் உணவு சேகரித்தல் மற்றும் பேணிப் பாதுகாத்தல், சேனைப் பயிற்செய்கையில் பின்பற்றிய சம்பிரதாயங்களைத் தொடர்ந்தும் பேணுவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல். அதன்போது தாம் பின்பற்றும் சடங்கு, சம்பிரதாயங்களுக்கு அமைய உணவைப் பெறுவதற்காக விலங்குகள் வேட்டையாடப்பட்ட போதிலும், வனத்தின் சமநிலை பேணி வளங்களைப் பாதுகாப்பதற்கான இயலுமை உள்ளது என்பதனைப் புரிந்து கொள்ளுதல்.


- வரையறுக்கப்பட்ட மொழி எல்லைக்குள் ஆதிவாசிப் பிள்ளைகளின் எழுத்தறிவை அதிகரிப்பதற்கான வசதிகளை வழங்குதல்.
- கண்காட்சிப்படுத்தும் பாங்கிலான வாழ்க்கை முறை மூலம் அன்பளிப்புகளைப் பெறுவதன் மூலம் உருவாக்கப்படும் தங்கிவாழும் மனப்பாங்கைக் கொண்ட நபர்களை சுயகௌரவத்துடன் வாழும் சமூகமாக மாற்றுவதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல்.
- அதிகாரத்துக்கு வரும் எந்தவொரு ஆட்சியாளரும் இந்த அடிப்படையில் செயற்படக்கூடிய பேண்தகு சட்ட ரீதியான அடிப்படை பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அதனை அமுல்படுத்துதல்.
- பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகங்களில் அமுல்படுத்தப்படும் பொதுமக்கள் குழுக்களில் பிரதிநிதித்துவம் செய்வதற்குப் பாராளுமன்றத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின் மூலம் வாய்ப்பு வழங்குதல்.

## வேடுவர்கள் தொடர்பிலான கதைகளும் உண்மைகளும்

மூத்த எழுத்தாளர் நிஸ்ஸங்க விஜேமான்

இலங்கையில் ஆதிவாசிகள் எனக் கூறும் போது, ஆதிவாசிகள் என்ற சொல்லையே நாம் அந்நிய பூர்வீகமாகப் பயன்படுத்துகிறோம். தற்போது இலங்கையில் ஆதிவாசிகள் உள்ளனரா என்பதை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாதுள்ளது. திரு. நந்ததேவ விஜேசேகர அல்லது ஸ்பிடல் குறிப்பிடுவது போல் வேடுவர் எனும் பழங்குடியை எடுத்துக் கொண்டால், அது இலங்கை முழுவதும் பரவியுள்ள ஒரு பழங்குடியினரின் குழுவாகும். அவர்களை வகைப்படுத்தும்போது, இரண்டு பிரதான வகைகளாகப் பிரிக்கலாம். அதில் ஒன்று கிராமிய வேடுவர் மற்றும் வேட்டை வேடுவர். காட்டு வேடுவர்கள் இதற்கிடையில், கிராம மக்கள் கடல் வேடுவர் (கரையோர வேடுவர்) என்ற வகையில் வேறுபடுத்திக்கொள்கின்றனர். ஆயினும், முக்கியமான விடயம் யாதெனில், இந்த சேபியன்கள் நாகரீகத்திற்குள் நுழைந்துள்ளனர் என்பதாகும். நான் புரிந்து கொண்டவரை அவர்கள் மேற்கொண்டும் உணவு சேகரிப்பவர்களாகவோ அல்லது வேட்டையாடுபவர்களாகவோ காணப்படவில்லை.

இலங்கைக்கான ஆரியர்களின் வருகையுடன், ஆரியர்களின் வருகைக்கு முன்னரே இங்கு சில நாகரீக அம்சங்கள் மற்றும் கட்டமைப்பு அம்சங்கள் இருந்ததாக உறுதி செய்யப்படாத சில விடயங்களை நாம் இன்னும் நம்புகிறோம். அதற்கு அடிப்படையாக அமைந்தவர்களுள் இப்போது வேடுவர் என்று அழைக்கப்படுபவர்களும் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. உதாரணமாக, இரும்பு பிரித்தெடுத்தல், பயிர்ச் செய்கை மற்றும் வர்த்தகம். மேலும் கூர்ந்து கவனிக்கையில், இலங்கை வேடுவர்கள் பருத்தி பயிரிட்டிருப்பதைக் காண முடிகின்றது. அவர்கள் தேன் விற்பனை



செய்துள்ளனர். அவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவர்களை நாம் எவ்வாறு வேட்டை வேடுவர்களாக நிலையப்படுத்துவது. அவர்கள் நாகரீகத்தில் பிரவேசித்திருந்தனர். அத்துடன் இதனைவிட சற்று முன்னேற்றமடைந்த நாகரீகங்கள் ஆரியர்கள் வந்த பின்னர் இவர்கள் மீண்டும் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளதாகத்



தெரிவிக்கின்றன. தம்மைவிட மிகவும் மேம்பட்ட நாகரீக பண்புகளைக் கொண்ட மக்களின் வருகையால் இவர்கள் தமது சொந்த மண்ணில் பின்னடைவுக்கு உள்ளாகினர். இதனை நான் சான்றாகத் தெரிவிக்கவில்லை. அது நான் கட்டமைக்கும் கோட்பாடு. பெரும்பாலும் அதன் சில விடயங்களை வெளிப்படுத்திக்கொள்வதற்குப் போதுமான காரணிகள் இல்லை. ஆயினும், கண்டறிய முடியும். அத்துடன், வேடுவர்களுக்கும் இலங்கை இயக்கர்களுக்கும் இடையில் பாரிய ஒற்றுமை காணப்படுகின்றது. காலாங்கிக்க வேடுவர் அல்லது கொட்டபகினியாவின் வன்னியலா எத்தோ கூட அவர்களுக்கும் இயக்கர்களுக்கும் இடையில் தொடர்பு இருந்ததாக நம்புகின்றனர். இலங்கையில் இருந்ததாகக் கூறப்படும் இயக்கர் யார்? இயக்கர்கள் என்னும் புழங்குடியினர் நரமாமிசம் உண்ணும் அல்லது சட்டென மறைந்து போகும் மனிதர்கள் அல்ல. “இ” என்பதற்கும் இரும்புக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு உள்ளது. எனவே, அவர்கள் இரும்பு பிரித்தெடுப்பதில் நிபுணர்களாகவும் இருந்திருக்கலாம். அதுமட்டுமல்லாமல், சிலர் கூறும் வகையில் “க்கூஷி என்று கூறும்போது, கண்களுக்குப் புலப்படாமல் வேகமாகச் செல்லக்கூடியவர்கள்” என்ற அர்த்தத்துடன் அது வைக்கப்பட்டிருக்கலாம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புத்திஜீவிகள் எமக்குக் காட்டியுள்ள “போட்டோ(விம்பம்)” தவறானது என்பதையே இங்கு நான் குறிப்பிட முயற்சிக்கின்றேன். அந்த புகைப்படத்தில் ஒரு காட்டுமிராண்டித்தனமானவனே எடுத்துக்காட்டப்படுகின்றான். வெளிநாட்டவருக்கு ஒரு காட்சிப் பொருள் மட்டுமே தேவைப்பட்டது. உதாரணமாக, “வேத்தா” என்ற நூலில் செலிக்மானுக்கு ஒரு வேடுவரை காட்சிப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. ஒரு வழக்கமான சிங்களவரைப் போல ஆடை அணிந்துள்ள வேடுவனுக்கு இலைகளை அணிவிக்கின்றார். 1910 வாக்கில் வேடுவர் என்ற மாதிரியை உருவாக்குகின்றார். அது அவ்வாறே தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. ஆயிரத்துத் தொள்ளாயிரமாம் ஆண்டுகளிலிருந்து யாரேனும் பார்ப்பதற்காக அது மேற்கொள்ளப்படுகின்றது. உள்நாட்டவர்கள் அல்லது வெளிநாட்டவர்கள் பார்ப்பதன் பொருட்டு வேடுவர்கள் எனும் மாதிரியொன்றை உருவாக்கவும் அவர்கள் நாகரீகமடையாத காட்டுமிராண்டிகள் என காண்பிக்கவும் சில இலங்கை வேடுவர்களுக்குத் தேவைப்படுகின்றது. நான் அதை ஒரு துரதிரிகூடவசமான பண்பு என்றே அழைக்கிறேன். எந்தவொரு மனித இனமும் அவர்கள் வாழும் நாட்டின்

பிரதான நாகரிகத்தை படிப்படியாக அணுகுகிறது, தழுவுகிறது. அவர்களின் முக்கிய பண்புகளை சேர்த்துக்கொண்டு வருகின்றனர். உதாரணமாக எடுத்துக் கொண்டால், அவுஸ்திரேலியாவின் அபோரிஜின்ஸ் புழங்குடியின மக்கள் தங்கள் கட்டுப்பாடுகள், நாட்டுப்புற வழக்காறுகள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் வந்தார்கள். இவ்வாறே இலங்கை வேடர்களும் பெரும் நாகரிகத்திற்குள் நுழைந்தனர். அது மாத்திரமன்றி, நகர்ப்புறங்களுக்கு அப்பால் செல்லும்போது 1980களில் கூட இலங்கையில் உள்ள சிங்களவர்களுக்கும் வேடர்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படவில்லை என்பதை காணமுடிகின்றது. ஊவா மகா வெதி ரட்ட என்ற பகுதியில் உள்ள சிங்களவர்களும் வேடர்களும் இரண்டு வகையினர் அல்லர். இருதரப்பினரும் சேனை விவசாயம் மேற்கொள்கின்றனர். சிங்களவர்கள் நெல் விவசாயம் செய்கிறார்கள். வேடர்கள் நெல் விவசாயம் மேற்கொள்ள விரும்புவதில்லை, அதில் ஒரு படி பின்வாங்குவர். இருவரும் சேனை விவசாயம் செய்கின்றனர். இருவரும் வேட்டையாடுகின்றனர். ஒருவருக்கு மதத்தில் ஆர்வம் இல்லை. மற்றவருக்கு மதத்தில் ஆர்வம் உள்ளது. இந்த சூழ்நிலைப்படி வேடர்கள் மறுபக்கத்தை நோக்கி வரும்போது மதம் சார்ந்த உறவால் மிருகங்களைக் கொல்வதை படிப்படியாக நிறுத்துகின்றனர். ஒரு எளிமையான உதாரணத்தைத் தருகின்றேன். தம்பாளை எனும் பகுதியிலுள்ள குருகும்புரவுக்கு அப்பால் காணப்படும் திம்பிரானப் பகுதியில், ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளில் இரண்டு மூன்று பாடசாலைகள் இருந்தன. இப்போது அவை மூடப்பட்டுள்ளன. அவற்றுக்குச் சென்ற அனைவரும் வேடுவ மக்களேயாவர். அவர்கள் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடினர். பான்சாலைக்குச் சென்றனர். இவர்கள் இப்போது எங்கே உள்ளனர்? இந்த மக்கள் மெதுவாக கொட்டபகினியாவுக்கு வந்து நாகரிகத்தை விட்டு வெளியேறி புழங்குடி வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள். இதுவே மாதிரியாக ஆக்கப்பட்ட வேடுவரின் சித்தரிப்பு, மாறாக அது வேடுவரின் அசல் படமல்ல. அவர்கள் இதனைத் தயாரிக்கின்றனர். வேடுவராயின் உடலின் மேல் பகுதி வெறுமையாக இருக்க வேண்டும், கோடாரி இருக்க வேண்டும் என்ற வகையில் காட்சி ரீதியான வேடுவர் உருவாக்கப்படுகின்றார். இதற்கான தேவை என்ன? தேவை கனமானது இல்லையா? அவர்களின் நிலம் இலங்கை அரசால் பறிக்கப்பட்டுள்ளது. வேட்டையாடுவதற்கு அல்லது சாகுபடி செய்வதற்கென

இருந்த பரவலான நிலங்கள் சரணாலயங்களாக மாற்றப்பட்டுள்ளன. இல்லையெனில், அவை பாதுகாக்கப்பட்ட காடுகளாக மாற்றப்படுகின்றன. உண்மையில் இவர்களுக்கு வருமான ஆதாரம் இல்லை. அவர்களின் வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கான அம்சங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. இதற்கிடையில், பெரும் சமூகம் காணப்படுகின்றது. 1970-களில் அமெரிக்காவைக் காண்பது போல், மற்ற நாடுகள் தெரிகின்றன. டிவியைப் பார்க்கிறோம், பலவிதமான நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம் அந்த நேரத்தில் நாம் திறக்காமல் இருக்க முடியாது. அதேபோல, பெரும் சமூகத்தைக் காணும்போது, அதற்குள் பிரவேசிப்பதற்கான ஆசை இருந்தாலும் வர முடியாது. ஆனால் விடலைப் பருவத்தினர், இளைஞர்கள் அதில் பிரவேசிக்க விரும்புகின்றனர். பெரியவர்களுக்கும் விரும்பமுள்ளது ஆயினும் பின்வாங்குகின்றனர். இருப்பினும் அது ஒரு இழப்பு. கொட்டபகினியில் காதில் கைபேசியும் மறு தோளில் கோடாரியும் வைத்துக்கொண்டு திரியும் வேடுவ தோழர்களை நிறையப் பார்த்திருக்கிறேன். மவுண்டன் பைக்கில் செல்பவர்களும் உள்ளனர். எம்மைப் போலவே அவர்களுக்கு சரியான பொருளாதார பகுப்பாய்வு இல்லையென்பதும், பொருளாதார நிலை இல்லையென்பதும், பொருளாதாரம் சரிந்து வருகிறது என்பதும் எமக்குத் தெரிகின்றது. இலங்கையின் பொது மக்களுக்குள்ள பிரச்சினைகளை அவர்களும் பெரிய அளவில் உணர்ந்து வருகின்றனர். வெடிக்கப் போகிறது. இது தொற்றுநோயின்போது எங்களுக்கும் அவர்களுக்கும் நடந்தது. அவர்கள் தன்னிறைவான பொருளாதாரத்தில் இருப்பதால், எளிமையான வாழ்க்கையை வாழ்வதால், அதனை அவர்கள் உணரமாட்டார்கள் என நாம் நினைத்தோம். கொஞ்சம் சாப்பிட்டு எங்காவது தூங்குவார்கள் என நினைத்தோம். ஆனால் அது அப்படியல்ல. அந்த மக்களும் எங்களைப் போலவே பொருட்களை சேகரித்துள்ளனர். டிவி பார்க்கின்றனர். பாடசாலை செல்ல வேண்டிய தேவை உள்ளது. ஆடை, செருப்பு, மருந்து வாங்க வேண்டும். வீதிக்குச் செல்ல வேண்டும். பேருந்தில் செல்ல வேண்டும். வெள்ளிக் குச்சிகள் இல்லை, செம்புக் குச்சிகள் இல்லை. உற்பத்திகள் இல்லை. பொருளாதாரம் சரிந்து விட்டது. இந்த துன்பியல் இப்போது எங்கும் கேட்கிறது. இது கொட்டபகினி, திம்புலாகல, பொல்ல பத்த மற்றும் ரத்துகல ஆகிய இடங்களிலிருந்தும் கேட்கிறது. இது தடுக்கப்படக்கூடிய ஒன்றல்ல. அவர்களின் விழுமியங்களைப் பேணிக்கொண்டு, நவீன உலகில் நுழைவதற்கு

உற்பத்திப் பொருளாதாரத்தைக் கண்டறிய வேண்டும் என்பதே எனது ஆலோசனை. அவர்களுக்கேற்ற உற்பத்திப் பொருளாதார முறையை உருவாக்க வேண்டும். இப்போது அப்படி எதுவும் கிடையாது. சிறிய விதைகளை வைத்து சில கழுத்தணிகள் செய்தாலும் வெற்றி கிடைக்காது. விருந்தினர்கள் வரும்போது சில சிறிய படங்களைக் காண்பிப்பதாலோ அல்லது பால் பாத்திர நடனமாடுவதன் மூலமோ அது நடக்காது. ஆயினும், இன்னும் உயர வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்கிறது. கொட்டபகினியாவுக்குப் போனால் சாலையோரத்தில் டோரிக் தூண்கள் கொண்ட வீடுகள் இருப்பதைக் காணலாம் என்பதோடு எங்களைப் போன்ற கொன்கிரீட் தூண்கள் கொண்ட நவீன வீடுகளைக் கட்டவும் முயற்சிக்கின்றனர். இதில் தவறு இருப்பதாக நான் கூறவில்லை. அது இடம்பெற வேண்டும். அவர்களிடம் நல்ல விழுமியங்கள் உள்ளன. மருந்துகள், கட்டுப்பாடுகள், உணவு சேகரிப்பு அல்லது சேனை விவசாயத்தின்போது மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் உள்ளன. அந்த நல்லொழுக்க விழுமியங்களில் கை வைத்தலாகாது. அவற்றுடன் இவர்கள் நவீனத்துவத்தை நோக்கி பிரவேசிப்பார்களாயின் - மருத்துவம் பற்றி பேசும் போது, நவீன சிங்களவர்கள் கூட மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் தற்போது குறைந்தது ஓரிரு வருடங்களாக பரிசோதனை செய்துகொண்டிருக்கும் காலம் இது என்பது நினைவுக்கு வருகிறது. வயிற்று வலி ஏற்படும்போது ஏதாவது ஒரு கைமருந்தைப் பயன்படுத்த முடியுமா என்று திரும்பிப் பார்க்கிறோம். இங்கே நாம் பல மருந்து வகைகளைக் கைவிட்டிருந்தோம். மருந்து வகைகள் மட்டுமல்ல உணவு வகைகளும் இருந்தன. கற்க வேண்டிய பல விடயங்கள் இருந்தன. அதையெல்லாம் விட்டுட்டு வேற எதையோ தேடினோம். அவற்றுடன் வேடுவர்களுக்கு முன்வர முடியுமானால், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியுமானால், அது ஒரு முக்கியமான விடயம் என்று நான் நம்புகிறேன். மறுபுறம், நான் ஒரு ஆசிரியர் என்பதால், நான் தம்பாளை பாடசாலைக்குச் செல்கிறேன். தம்பாளையில் நாம் பாடசாலைக்குச் செல்லும் போது பெரும்பாலான பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்களில் இனம் என்று உள்ள இடத்தில் சிங்களம் என்றே உள்ளது. வேடுவர் என ஓர் இனம் அதிலில்லை. இனம் சிங்களம் என்றே உள்ளது. பெரும்பாலான குழந்தைகளுக்கு சமந்திகா, ருவன் போன்ற நவீனப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்தப் பெயர்கள் பற்றிய நீண்ட விளக்கத்தை நந்ததேவ விஜேசேகரவின் புத்தகத்தில் காணலாம். தற்கால சிங்களவர்களுக்கு

இணையாக சற்று பின்தங்கிய நிலையில் எமது பெயர் தலைமுறையை எடுத்துச் செல்கின்றனர். நாம் விஜேர்தன் என்று அழைக்கும்போது சிறிது காலம் கழித்து அவர்களும் விஜேர்தன் என சூட்டிக்கொள்கின்றனர். கைரா போன்ற பழைய பெயர்களை அவர்கள் பயன்படுத்துவதில்லை. அந்தப் பெயர்களின் பயன்பாட்டுடன் முந்தைய தலைமுறையினர் ஆராய்ச்சி மூலமும், ஆய்வின் மூலமும் அதைச் செய்துள்ளனர் எனத் தெரிகிறது. இந்தப் பெயர் இவருக்குப் பொருந்தாது என்று அவர்களுக்குத் தெரியும். சதுகுமா என சூட்டுவது சரிவராது என்று தெரியும். ஆனால் அவர்களின் மிகக் கடுமையான பிரச்சினை அவர்களின் பரம்பரை குடும்பப் பெயரில் எழுகிறது. ஊரு வரிகே கூழிர்மா என சொல்லும்போது சிறு தயக்கம் ஏற்படுகிறது. மீண்டும், மறைக்கும் போக்கு காணப்படுகிறது. ஊரு வரிகே மட்டுமல்ல இலங்கையில் உள்ள பல குடும்பப்பெயர்கள் வேடுவ குடும்பப் பெயர்களாகும். சிங்களவர்களாகப் பயன்படுத்தப்பட்டாலும் ஹேரத், கிம்புல் லொபே ஹேரத், திசநாயக்கலாகே சமன், வனசிங்க, தஹநாயக்க போன்ற கனநாத ஒபேசேகரவின் அறிக்கையிலுள்ள இவை அனைத்தும் கடந்த காலத்தில் வேடுவர்களிடமிருந்து வந்தவை. அல்லது அவர்கள் குடும்பப்பெயர்களுடன் சிங்களப் பழங்குடியினருடன் சேரும்போது, அவை சிங்கள குடும்பப்பெயர்களாக மாறுகின்றன. கோனார என்று கூறும்போது கோனார என்பதன் பொருள் காடு என்று எமக்குத் தெரியும். ஊவா மாகாணத்தின் பதுளையில் அதிகமாக கோனார என்ற பெயருடையவர்கள் உள்ளனர். ஹியுலொப்பே ஹேரத், ஹேரத் என்ற ஒரு வேடவராவார். அவர் மாத்தளையின் நிலக்கிழார் வேடனாவார். எதிரிகள் வரும்போது அவனே மாத்தளையை காவல் காத்தான். நமது வரலாறு இதை பெரும்பாலும் மறைக்கிறது. வேடுவனின் உயர்வும் அவனுடைய கிராமியமும் தொடர்பில் நம் சிந்திப்பதில்லை. கிவுலே கெதர மொஹொட்டால குகையில் வாழ்ந்தவர் அல்ல. ஐந்நூறு அறுநூறு வீரர்களை வைத்துக் கொண்டிருந்த கிவுல கெதர எனும் பகுதியில் விசாலமான வீடொன்றை அமைத்துக்கொண்டிருந்த வேடுவ வாசியாவார். பூட்டாவே ரட்டே ராலவிற்கு முன்னூறு பேரைக் கொண்ட படையணி இருந்தது. ஒரு அணைக்கட்டினையும் கட்டி பயிரிட்டுக்கொண்டிருந்தார். 18 ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது அவர்கள் எங்களுக்கு உதவியளித்தனர். வெல்லஸ்ஸப் போரில் பங்கேற்ற அதிகமானவர் சிங்களவர்களை விட வேடுவர்களாக

இருக்கக்கூடும். மஹாலாயாவில் தலாபண்டாரவிடம் சென்று போருக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அவர்கள் இலகுவாக விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் அதை விருப்பி போருக்கு ஒரு படையணியையும் கொண்டு வந்தனர். தோல்வியுற்று ஓடி ஒளிந்துகொண்டனர். அது வேறு விடயம். ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்தனர். ஒருங்கிணைப்பு என்பது காட்டுவாசிகளின் பணி அல்ல. அது ஒரு நாகரீக மனிதனின் பணியாகும். எனவே, வேடுவர் எனும் கருத்தை நாம் திருப்பி அனுப்ப வேண்டுமென்பதோடு அவர்களிடம் காட்டுமிராண்டித்தனமான பண்புகளை எதிர்பார்ப்பதை விட அர்த்தமுள்ள வாழ்க்கையை நடத்த அவர்களது ஆளுமையை வளர்க்கும் முறையை வழங்க வேண்டும். அவர்களை காட்சிப் பொருளாக மாற்றாமல் தங்களைப் பற்றி பெருமை கொள்ளக்கூடியகூடிய வகையில் அவர்கள் கல்வி, சுகாதாரத்துடன் நல்ல வாழ்க்கை வாழ வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நான் ஒரு தடவை மஹியங்களை வைத்தியசாலைக்குச் சென்று எத்தனை பேர் மருத்துவப் பரிசோதனைக்கு வருகிறார்கள் என்று பார்த்தேன். வேடுவர் சமூகம் அவர்களின் கை மருந்துகளுடன் ஆரோக்கியமாக வாழ்கிறது என நாம் நினைக்கின்றோம். ஆனால் அது அவ்வாறில்லை. அவர்கள் ஆரோக்கியமாகவும் இல்லை கை மருந்து பயன்பாடும் மிகவும் மோசமாக உள்ளது. எங்களைப் போலவே இருமல், சளி போன்றவற்றுக்கும் தம்பாளை வைத்தியசாலைக்கு வருகின்றனர். தொற்றுநோய் அல்லாத பல நோய்களுக்கு மருந்தைப் பெற்றுக் கொள்வதற்காக கிளிணிக்கிற்கு வரும் ஒரு குழுவினராக இவர்கள் உள்ளனர். எனவே, அவர்களும், நாமும் விழித்துக்கொண்டு இந்த விடயங்கள் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும். இதற்கிடையில், கிராமப்புற சிங்களவர்களை விட கிராமப்புற வேடுவர்களுக்கான மரியாதை குறைவாக இருப்பதைக் காணலாம். அவர்கள் தொடர்பில் காட்டப்படுகின்ற அக்கறை குறைவாகவே உள்ளது. ஒரு பாடசாலையில் கூட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் அரசு மிகக் குறைவாகவே செயல்படுவதைப் பார்க்கிறோம். நிறைய வேலைகளை கொடையாளர்களே மேற்கொள்கின்றனர். எனவே, இது தொடர்பில் தனியான சொல்லாடல் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதை அதிகரிக்க வேண்டும்.

## அடையாளம் பற்றிய நெருக்கடி

டீ.எஸ்.சேனாநாயக்க அவர்களின் ஆட்சிக் காலத்தில் இம்மக்களின் பாரம்பரிய நிலங்கள் மூழ்கும்போது இலங்கை அரசு சேனாநாயக்கா சமுத்திரம் அமைந்துள்ள பகுதிக்கு அவர்களை அழைத்து வந்து குடியமர்த்தியது. மேலும், 1980களில், அவர்கள் கொட்டபகினியிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஹெனானிகலவுக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு அவர்களுக்கு நெல் வயல்களும் வழங்கப்பட்டன. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல், இலங்கை வேடுவ பழங்குடியினர் நீர்சார் நாகரிகத்தில் காணப்படும் வயல் செயன்முறை தொடர்பில் திறமையானவர்கள் அல்ல. அவர்கள் சேனை செய்கையில் வல்லவர்கள். பருவமழை எப்போது, எதை விதைக்க வேண்டும் என்பது பற்றி எம்மைப் போல் அவர்களுக்கும் தெரியும் என்பதுடன் அவர்கள் எம்மைப் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளனர். நாமும் அவர்களும் அதிக உழைப்பைக் கொட்ட விரும்பாதவர்கள். ஹராரி சொல்வது போல், நாம் விவசாய நாகரிகத்திற்குள் நுழையும்போதே பெரிய தவறு செய்து விடுகிறோம். 24 மணி நேரமும் வயலில் இருக்க நினைக்கும் மனிதனை உருவாக்கி அவரின் உழைப்பையும் நேரத்தையும் அழிக்கின்றோம். விவசாய நாகரிகத்தில் அதுதான் நடக்கிறது. அவர் ஒருங்கிணைந்த உழைப்பு - அல்லது ஓய்வு இல்லாமல் இருக்கிறார். வேடர்களுக்கு ஓய்வை இழந்து, வயல்களைப் பயிரிட்டு இரவில் காவல் காக்க விருப்பமில்லை. இந்த நிகழ்வைத்தான் அவர்கள் ஹெனானிகமவில் எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் வயல்களைக் கைவிடுகின்றனர். மிகத் தீவிரமாக உலகை நோக்கித் திரும்பினால், சிவப்பு இந்தியர்கள் அமெரிக்காவில் தரையிறங்கியபோது அவர்களுக்கு ஒரு பெரிய சிக்கல் இருந்ததைக் காணலாம். எல்லைகளைக் கைப்பற்றி, பண்டைய அறிவு முறைமை மற்றும் விழுமியங்களைத் தாக்கும்போது சியாட்டில் போன்றவர்கள் எழுகின்றனர். நதிகள் நம் மகள்மார், வானம் நம் நண்பன் போன்ற கூற்றுக்கள் எமது நூல்களில் உள்ளன. பழங்குடியினருக்கும் வெள்ளைக்காரனுக்கும் அல்லது நவீனத்துவம் மேன்மையானது என்று வலியுறுத்தும் நாகரீகவாதிக்கும் இடையே மோதல் ஏற்படுகின்றது. இலங்கை விண்வெளியில் அவ்வாறான மோதல்கள் ஏற்படவில்லை. சிங்களவர்கள் - விஜயா - இலங்கைக்கு வந்தார் என்றோ அல்லது டச்சுக்காரர்களின் வருகை அல்லது போர்த்துகீசியர்களின் வருகை அல்லது வெள்ளையர்களின் வருகை காரணமாக, இலங்கை

வேடர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. பொதுவாகவே ஆரியர்களுக்கும் வேடர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. இருவருக்குள்ளும் பரிவர்த்தனையும் நட்பும் அதிகம். வேடர்கள் உள்நாட்டுப் போராட்டம் நடத்தியதாக இலங்கையில் எந்த வரலாற்றுப் புத்தகமும் கூறவில்லை. இப்போது, இந்த நாகரீகத்தை ஒட்டிய நவீன வேடர்களுக்கு, வேடுவ பழங்குடி என்று பெயர் கொண்ட மனிதர்களுக்கு என்ன நேர்ந்துள்ளது?- நாமும் இப்படித்தான் எதிர்பார்க்கிறோம். ஹோமோ சேபியன் சேபியன்கள் எனும் நாம், முகத் தோற்றத்தின் படி மங்கோலியர்கள் ஆவோம். ... ஆஸ்ட்ரோலிட்கள் - உடலில் உள்ள நெற்றி, மூக்கு, கைகளின் அம்சங்களின்படி அவற்றை வேறுபடுத்தி அறியலாம். வெளி அம்சங்களில் நாம் காணக்கூடிய ஒரு விடயம் என்னவெனில், இலங்கைச் சிங்களவர்களுக்கும் தற்கால வேடர்களுக்கும் இடையில், உடல் ரீதியான அம்சங்களில் இவ்வளவு தீவிரமான வேறுபாட்டைக் காண முடியாது. ஆனால், இலங்கை முஸ்லிமுடன் இருக்கும் போது வேறுபாட்டினைக் காணமுடிந்தாலும் அது அவரது தாடி, ஆடைகளைத் தவிர, உடல் அம்சங்களில் அல்ல என்பதை நாம் பார்க்க முடியும். சிலர் பழைய வேடுவர்களைப் போல் அந்த உடல் அம்சங்களுடன் வாழ விரும்புகிறார்கள். உண்மையில், நவீன வேடுவ இளைஞர்கள் சாதாரணமாக இருக்க விரும்புகிறார்கள். வேடுவப் பெண்கள் நன்றாக உடை அணிய விரும்புகிறார்கள். பிரச்சினை அவர்களின் உடல் அடையாளத்தில் இல்லை. அதை சரிசெய்துகொள்ள முடியும். அதாவது அவர்களின் பிரச்சினை நம்மை விட பெரியது. அவர்களது உற்பத்தி செயல்முறையுடன் அவரது பொருளாதாரத்திற்கு முன்னோக்கி செல்லும் வழியைக் காணவில்லை அல்லது அதற்கான சூழ்நிலை உருவாக்கப்படவில்லை. அல்லது அவர்களுக்கு உத்வேகம் அளிக்கப்பட்டுள்ள விடயத்தின் காரணமாக அவர்கள் பாதிக்கப்படுதல். மேலும் அவர்கள் ஒரு காட்சிப் பொருளாக இருக்க துண்டப்படும் வரை, திடீரென்று ஏற்படும் பஞ்சம், தொற்றுநோய் ஆகியவற்றினால் எம்மைவிடப் பாதிக்கப்படுவார்கள்.

வேடுவ இளைஞர்கள் காட்டுக்குள் செல்ல விரும்புவார்களாயின் அது தற்கொலையை நெருங்கும் நிலையாகும். ஒருபோதும் வரலாற்றுக்குள் திரும்பிச் செல்ல முடியாது. காட்டுக்குள் செல்ல முடியாது. அவ்வாறு சென்றாலும் திரும்பி வருவோம். செல்ல முடியாத அளவிற்கு நாங்கள் பண்பட்டவர்களாவோம். வேடர்களும் அப்படித்தான். உலகத்தை ஏதோ ஒரு வகையில் அவர்கள் பார்த்துள்ளனர், உலகத்தைப்

பார்த்த பின்னர் திரும்பிச் செல்லமாட்டார்கள். ஒரு  
எளிமையான சூழ்நிலையொன்றைக் கூறுகின்றேன்.  
நவீன சிங்கள விவசாயியின் பிள்ளை வயலில்  
இறங்குகிறதா? அப்பா செய்ததைத்தான் களத்தில்  
இறங்கி செய்கிறான் என்று எளிதாகச் சொல்லிவிடலாம்.  
நான் ஒரு ஆசிரியராக, இந்த நிலத்தில் சுற்றித்  
திரிபரவராக அறிவேன். நெற்பயிர் செய்கையில்  
ஈடுபடுவதைவிட கொழும்பிற்குச் சென்று கொங்கிரீட்  
குழைக்கவே நவீன விவசாயியின் பிள்ளை விரும்பும்.  
டச் /போனை வைத்திருக்க, அதை மீண்டும்  
விற்பனை செய்ய சின்னச் சின்ன ஆசைகள் உள்ளன.  
சிதைவுறும் சின்னச் சின்ன ஆசைகள் உள்ளன.

# வேடுவ மக்களுக்காக என்ன செய்ய வேண்டும்?

தனுக ரனஞ்சக

அறிமுகம்

வேடுவர்களின் அடையாளம்

வேடுவர்களின் பிரச்சினைகள்

ஆதிவாசிகளின் உரிமைகளுக்கான சர்வதேச  
மாநாடு

(UN Declaration on Indigenous People, ILO 169)

வேடுவர் சார்பான வழக்குத் தீர்ப்புகள்

வேடுவர் சார்பான தீர்வுகள்

முடிவுரை

## அறிமுகம்

நாகரீகம் அடைவது, நாகரீகம் அல்லது நாகரீகம் இல்லாமை போன்ற கலாச்சார சொற்களின் வரிசையினுள் நாகரீகம் இல்லாமையிலிருந்து நாகரீகத்திற்கு தடம் பிரிக்கும் கோடுதான் சங்கடமாகவுள்ளது. அரசியல் சூழலின் உள்ளார்ந்த மேலாதிக்க மனப்பான்மைக்கு நன்றியாக “வேடுவர்” இன்னும் பின்தங்கிய, அபிவிருத்தியடையாத, இலைகுழைகளை அணியும், நீண்ட முடியுடன் கூடிய உருவமாக்கப்பட்டு உள்ளனர். இருந்தபோதிலும் பொதுச் சமூகத்தில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகவே வேடுவ மக்களும் கலாசாரத்திற்கு உரித்துடையவர் என்பதாகும். “வேடுவர்” எனும் வரையறைக்குள் அவனும் அல்லது அவளும் கலாச்சார பஞ்செழுத்தென அடையாளம் காணப்படல் வேண்டும்.

உலகெங்கிலும் 75 மில்லியனுக்கும் அதிகமான ஆதிவாசிகள் உள்ளனர் எனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளதுடன் அதில் சுமார்

நூற்றுக்கு எழுபத்தைந்து வீதம் ஆசிய வலயத்தினுள் வாழுகின்றனர். அது முழு மக்கள்தொகையில் 5% மாகும். இலங்கையினுள் வாழும் வேடுவ மக்களுக்கு மேலதிகமாக ஆவுஸ்திரேலியாவில் அபேர்ஜிஜியன்கள், கொங்கோவுக்கு அருகில் மத்திய ஆபிரிக்காவில் வாழும் பிக்பிகள், கலஹாரி பாலைவனத்திற்கு அருகில் வாழும் புஷ்மென்கள், ஐரோப்பாவில் சாம் சமூகங்கள், இந்தியாவில் மலபார் கடற்கரைக்கு அருகில் வாழும் கொச்சின்கள், அமேசன் பாலைவனத்தில் வாழும் பேரோ மக்கள், வடக்கு ஆக்டிக் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோவர் ஆகியோர் அதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர்.

இதற்கிடையில், இலங்கையின் ஆதிவாசிகள் அல்லது வேடுவர் சமூகத்தினரின் தோற்றம் பற்றிய முன்னுரிமைக் கதைகளை அடையாளம் காணும்பொருட்டு இந்நாட்டுக்கே உரித்தான மனித வம்ச தொல்பொருள் தொடர்பான இலக்கியங்களும், வேடுவர் சமூகத்துக்குரிய தலைவர்களின் வரலாற்று அறிவாற்றல் வளமும் முக்கியமானவை. குவேனியின் குழந்தைகளாக வந்தவர்களே வேடுவர்கள் என மகாவம்சத்தின்படி அறியமுடிகின்றது. இருந்தபோதிலும் சிங்கள ஆதிபத்தியத்தை முன்னுரிமையாகக்கொண்ட மகாவம்சம் நிராகரிக்கும் சில வேடுவத் தலைவர்கள் தொடர்பில் அவர்களது தோற்றம் குவேனிக்கு முன்பிருந்தே இருந்தது என்பதாகும். உநசெலீயசமநச என்பவரால் எழுதப்பட்ட “யுஉரைவெ ஊநலடழி” எனும் நூலின்படி சில வேடுவர்களின் கருத்தானது சிங்களவர்கள் வருவதற்கு முன்பிலிருந்தே இந்த தீவின் உரிமை வேடர்களுக்கு இருந்தது என்பதாகும். வேடுவர் சமூகம் இயக்கர் கோத்திரத்திலிருந்து தோற்றம் பெற்றதென்னும் நம்பிக்கையும் பிரபல

தோற்றம் பற்றிய வாதமாகும்.

எவ்வாறாயினும் சாதாரண பொதுச் சமூகத்தில் ஆதிவாசிகளின் தோற்றம் அவ்வளவுக்கு முக்கியமல்ல என்பதுடன் கலாச்சார அடையாளமாக வேடுவர்களின் பெறுமதியைச் சுரண்டியபின்னர் மனித சமூகமொன்றாக அவர்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் என்பன உறுதிசெய்யப்பட வேண்டும் என்பது மறக்கப்பட்டுள்ளது.

பல்லின சமூகம் உள்ள இலங்கை போன்ற ஒரு நாடொன்றில் “வேடுவர்” தொடர்பான கலாச்சார கண்காட்சிக்கு அப்பால் சென்ற ஏனைய இன மக்களைப் போன்று ஒரு தனித்துவ அடையாளத்திற்கு உரிமையுள்ள ஒரு சமூகமாக அடையாளம் காண்பது மிகவும் முக்கியமானது.

## வேடுவர்களின் அடையாளம்

எந்தவொரு மக்கள் பிரிவுக்கும் கலாச்சார அடையாளத்தை வைத்திருக்கும் பாறை என்பது அந்த மக்கள் பிரிவின் அடையாளமாகும். ஏனைய மொழிகளின் பேரில் இனம் பிரதிபலிக்கும் மனித சமூகமொன்று சமூகவியல் இனக்குழு என்று அழைக்கப்படுகிறது. (எழுஉழை - டைபெரளைவலை - நவாமை உயட பசுபரி) எவ்வாறாயினும் வேடுவர் சமூகத்துக்காக இதைத் தொடர்புபடுத்திக் கொள்வது வேடுவர் சமூகமும் சிங்கள மொழியைப் பேசும் பழகியுள்ளதால் பிரச்சினைக்குரியதாகும். எனவே வேடுவர் மொழியானது அவர்களின் கலாச்சார விடயத்தில் பெறுமதிகொண்ட ஒரு அம்சம் மட்டும் என்பதுடன் இனக்குழுவின் தன்மையை விவரிக்கக்கூடிய ஒரு அம்சமாகக் கருதுவது கடினமாகும்.

மொழிக்கு மேலதிகமாக அடையாளத்தை இனங்காணக்கூடிய மற்றொரு குறிகாட்டியானது ஆடைக் கலாச்சாரமாகும். ஆதிவாசி சமூகத்தினர் வழக்கமான ஆடைக் கலாச்சாரமாக இலைகுழைகளை தொங்கவிட்டு அணிபவர்கள் என பொதுச் சமூகத்தினரால் இனங்காட்டப்பட்டுள்ளது. பாடசாலை கலாச்சார நிகழ்ச்சிகளில் கூட வேடுவராகப் பிரதிநிதித்துவம் செய்பவர்களும் அதுபோலவே செய்கின்றனர். ஆதிவாசி சமூகத்தில் பலர் தற்போது தமது ஆடைக் கலாச்சாரத்தை சிங்கள சமூகத்திற்கு ஏற்றவாறு மாற்றியுள்ளனர் என்பது இரகசியமல்ல. வேடுவர் சமூகமானது தமது சம்பிரதாயங்கிலிருந்து விடுபடுவதன்மூலம் அவர்களில் பெரும்பாலானோர் சிங்கள அடையாளத்தை நோக்கி நகர்ந்துள்ளனர்

என்பதை ஒப்புக்கொள்ளல் வேண்டும்.

எவ்வாறாயினும், இன்னும் சாதாரண சமூகம் மற்றும் வேடுவர் சமூகம் என்பன ஒருவருக்கொருவர் பிரிபட்டு இனங்காணக்கூடிய கலாச்சார வேறுபாடுகளுக்கு அதிகளவு உள்ளடக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, சாதாரண சமூகத்தைப் போலவே, சூப்பர் மார்க்கெட்டுகளுக்குச் சென்று பணம் செலுத்தி இறைச்சிகளை விலைக்கு வாங்காது வேட்டையாடி உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இன்னும் ஆதிவாசி சமூகங்களிடையே காணலாம். இதை நாகரீக சமூகம் ஏற்றுக்கொண்டாலும் அது ஆதிவாசிகளின் அடையாளம் என்பதை நிராகரிக்க முடியாது.

வேடுவ இன மக்கள் குழுவெனும் இன அடையாளத்தை வழங்கலாமா என்ற பிரச்சனையும் எழுப்பப்படுகிறது. எவ்வாறாயினும் ஆதிவாசிகள் வேறு கலாச்சார நடைமுறைகள், நெறிமுறைக் கட்டமைப்புகள் மற்றும் சமூக, பொருளாதார, அரசியல் என்பவற்றின் ஒர்பகுதியைத் தமது வன வாழ்விடத்தினுள் செயற்படுத்தினர் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வேடுவர் சமூகத்தின் மதப் பழக்கவழக்கங்களும் அவர்களை ஒரு தனி இனமாக அடையாளப்படுத்துவதற்குத் தூண்டுகோலாக இருப்பதுடன் அவர்கள் சிங்கள சாதியப் படிநிலையில் இல்லாததும் அவர்களைத் தனி இனமாக அடையாளப்படுத்த ஒரு காரணமாகும்.

துயஅநள டீசமுற அவர்கள் 1978 ஆம் ஆண்டு எழுதிய “ஏநனைய ஏடைடயபந மூக யுரெசயிரசய” என்ற நூலில், டீசமுற இனால் இந்த அடையாளம் பற்றிய பிரச்சினையில் கவனம் செலுத்தப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளதாவது வேடுவ மக்களின் அடையாளத்தை முழுமையாக தீர்மானிக்க முடியாது என்பதாகும். விஜேசேகர என்பவர் “வாந புசயஅஅயச மூக வாந ளுளையடநளந டுயபெரயபந ” எனும் நூலில் குறிப்பிடுவதைப்போன்று வேடுவ மக்களுக்கிடையில் சிலர் சிங்கள மொழியை எழுதவும் வாசிக்கக்கூடியவர்களாகவும் உள்ளனர் என்பதாகும். நவீன உலகத்தில் இணைந்துகொள்ளும் அளவுக்கு மொழி விருத்தி இல்லாமையால் வேடுவ சமூகம் சிங்கள மொழியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது நியாயமானது.

## வேடுவர்களின் ப்ரச்சனைகள்

வேடுவ சமூகம் எதிர்கொண்ட ஆயிரத்தொரு

சிரமங்களுக்கு மத்தியில், அவர்களுக்கு இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவுள்ளது அரசியல் பிரதிநிதித்துவமாகும். அதற்காகப் போதியளவு மேன்முறையீடுகளை வரலாற்றில் செய்துள்ளார்கள் என்பதும் பிரச்சினையாகும். நேளடைந டிபென்சை இ யுனநெ ஈனைபநறயலஇ முநநெவா றுலயவவஇ டேயயீநசளை போன்றவர்கள் ஆதிவாசி மக்கள் பிரிவுகளுக்குரிய நபர்களுக்காக சட்டரீதியாக பிரதிநிதித்துவம் செய்துள்ளார்கள் என்பதுடன் அதன்படி அரசியல்ரீதியாகச் செயற்பட மற்றும் தொடர்புகொள்வதற்கு ஆதிவாசிகளுக்குள்ள குறைந்தபட்ச ஆர்வம் கவலைக்குரிய விடயமாகும். எனவே அரசியல் விடயத்தில் ஆதிவாசிகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கு அவர்களுக்குள்ளிருந்து வேலைதிட்டமொன்று எழுவேண்டியதுடன் அரசினதும் ஒத்துழைப்பும் கிடைப்பது அவசியமாகும்.

தமது பாரம்பரிய நிலத்தை இழப்பது என்பது ஒரு சமூகம் எதிர்நோக்கக்கூடிய மிகத் துயரமான ஒரு அவல நிலையாகும். வேடுவ மக்கள் மாத்திரமன்றி தற்போது வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் இன்று எதிர்நோக்கும் ஒரு சோகமான நிலையாகும். வேடுவ மக்கள் தொடர்பில் குறிப்பாக மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் வருகையுடன், 1983 இல், வேடுவ சமூகத்தில் அதிக மக்கள் தமது பாரம்பரிய தாயகத்தைவிட்டு அரசு கொடுத்த நிலங்களுக்குப் புலம்பெற்றந்தனர்.

எனினும், இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களின் அடிப்படையில் வேடுவ மக்களை வேறு காணிகளுக்கு மாற்றும்போது அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சார நடைமுறைகளைப் பேணும் அளவுக்கு ஏற்ற காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் விசேட கடமையாகும்.

உரிய அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த பின்னர், வேடுவ சமூகத்தினரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட காணிகளில் அவர்களை மீண்டும் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதும் அரசாங்கத்தினால் செய்யமுடியாதவொரு காரியமாகும். அவ்வாறு செய்யமுடியாத பட்சத்தில் அவ்வாறு குடியமர்த்துவதினால் வேடுவ சமூகத்திற்கு ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் நட்டங்களை அடிப்படையாகக்கொண்டு நஷ்டஈடு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

மேலும், பாரம்பரிய வேடுவ சமூகத்தினர் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய சமூகரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது

அவர்கள் முகங்கொடுத்துள்ள பிரதான சவால்களில் ஒன்றாகும். இது பொதுச் சமூகத்துடன் பழகும்போதும் அவர்கள் முகங்கொடுக்கும் ஒரு சவாலாகும். வேடுவ சமூகமானது அன்றாடம் பொருளாதாரச் சிக்கல்களால் பலவித தனிப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கடன்பெற்று மேலும் பொருளாதாரச் சிக்கலில் விழுவது வாடிக்கையாக உள்ளது. அதன்படி வேடுவ சமூகம் பொருளாதார ரீதியாக மேலெழுவதற்கு முறையான பொறிமுறையை உருவாக்குவது அரசின் பொறுப்பாகும்.

ஆனால் இதன்மூலம் வேடுவ சமூகத்தினரின் சொந்த நில உரிமைகள் மற்றும் அவர்களின் சொந்த கலாச்சார சுதந்திரம் மீண்டும் சவாலுக்கு உள்ளாகும். இது ஒரு சிக்கலான பிரச்சினையாகும்.

வேடுவ சமூகத்தின் சம்பிரதாய மரபுகளுக்கு உள்ளீதிப் பொறிமுறை இன்மையும் வேடுவ சமூகத்தினர் காலங்காலமாக எதிர்நோக்கும் சிரமமாகும். வேடுவ சமூகம் பொதுச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென்பதுடன் சில சமயங்களில் பல்வேறு தண்டனைகளை நிறைவேற்றும்போது வேடுவ சமூகம் நடைமுறைச் சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றது. உதாரணமாக தண்டனையாக நஷ்டஈடு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களில் அதற்குத் தேவையான பணத்தைத் தேடிக்கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவது பொதுவான நிலைமையாகும். மறுபுறம் அவர்களுக்குத் தண்டனை வழங்குவதை பொதுச் சட்டத்துடன் இணைத்துக்கொள்ளும்போது மனிதாபிமானது என்பதைக் கருத்தில் கொண்டு ஏதாவது வழிமுறைகளைத் தயாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அதேபோன்று தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வரும் காடுகளை நுகரும்போது வனவிலங்கு அதிகாரிகளினால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்கள் வேடுவர் எதிர்கொள்ளும் பொதுவான சவாலாக உள்ளது. நீதிபதி விரமந்திரி அவர்கள் ஒருமுறை அரசங்கமானது நாட்டின் உரிமையாளர் அல்ல கவலாளர் என்று கூறியது இங்கு ஞாபகம் வருகின்றது. உநடிசலீயசமநச எழுதிய "யுடெநைவெ ஊநலடமு" எனும் நூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவாறு சிங்கள மரபுக்கு முன்னரே முழுநாடும் வேடுவருக்குச் சொந்தமானது என்ற வேடுவ புராணக்கதை உண்மையாக இருந்தால் அவர்களுக்குச் சொந்தமான நிலத்தை நாம் பயன்படுத்தும்போது அவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்குவது மிகவும் முக்கியமானது.

எவ்வாறாயினும் நவீன உலகமயமாக்கப்பட்ட



சமூகக் கட்டமைப்பில் வேடுவரின் தேவைகளுக்கும் சாதாரண குடிமக்களின் தேவைகளுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எவ்வாறாயினும் யானை-மனித மோதலுக்கு இன்னும் தீர்வு காண்பதற்கு முடியாத பின்னணியில் “வேடுவ - வனவுயிர்கள்” மோதலுக்கு தீர்வு காண்பது நியாயமான உண்மையாகும். அது எவ்வாறிருந்தபோதிலும் வேடுவ சமூகத்திற்கு மரபுரிமையாகக் கிடைத்த காடுகளின் இயற்கை வளங்களை அனுபவிக்கும்போது அவர்கள் இவ்விடயத்தில் முடிந்தளவு நெகிழ்வுடன் செயற்படுவது அரச அதிகாரிகளின் கடமையாகும்.

பொதுக் கல்விச் செயல்முறையை அணுகுவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் வேடுவ சமூகம் எதிர்கொள்ளும் இன்னொரு பிரச்சினையாகும். விசேடமாக கல்வி மொழியாக சிங்கள மற்றும் தமிழ் இருப்பதனால் வேடுவ சமூகம் இன்னும் சிங்கள மொழியுடன் நெருக்கமாக இருப்பினும் அவர்களுக்கு சொந்த மொழியைப் பாவிப்பதன்மூலம் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மொழிபற்றிய சவாலானது அவர்களது சொந்த மொழிக்கு தீங்கு விளைவிக்காதவண்ணம் கற்பிக்கும் முறையொன்றினூடாகத் தீர்வு காண்பது அரசின் பொறுப்பாகும்.

## ஆதிவாசிகளின் உரிமைகளுக்கான

### சர்வதேச மாநாடு

உள்ளூர் சூழ்நிலைகள் ஆதிவாசிகளைப் பாதிக்காவிட்டாலும், ஆதிவாசிகளின் உரிமைகளைப் பெறுவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்க அரசு பொறிமுறைகள் தவறினாலும், ஆதிவாசிகளின் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பாதுகாப்பிற்காக சர்வதேச அளவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐ.நா. 2007

மனித உரிமைகளுக்கான சர்வதேச ஒருமைப்பாட்டைப் புகுத்தக்கூடிய உரிமைகள் பற்றிய ஆவணங்களை உருவாக்கும் ஐக்கிய நாடுகள் சபை, ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. இந்த பிரகடனத்தின் பிரிவு 1 மூலம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆதிவாசிகளுக்கூட மனிதனாகப் பிறந்ததன்மூலம் அனுபவிக்கக்கூடிய மனித உரிமைகள் உள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிவு 2 ஆதிவாசி மக்களை ஒரு சுதந்திர சமூகமாக அங்கீகரித்து எந்தவித பாகுபாடும்

இல்லாமல் வாழும் உரிமையை உறுதிப்படுத்துகிறது. இந்த நாட்டின் அரசியலமைப்பின் 12 வது பிரிவு சமமாக நடத்துவதற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.

பிரிவு 2 புழங்குடி மக்களை ஒரு சுதந்திர சமூகமாக அங்கீகரித்து, பாகுபாடு இல்லாமல் வாழ்வதற்கான அவர்களின் உரிமையை உறுதிப்படுத்துகிறது. இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் 12 ஆவது பிரிவைப் போன்றே இந்நிலைமை உள்ளது. இது சமமான சிகிச்சைக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. பிரிவு 5 ஆதிவாசிகளின் மத மற்றும் ஆன்மீக விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது மற்றும் பிரிவு 7 ஆதிவாசிகள் தங்கள் சொந்த வளர்ச்சி, நம்பிக்கைகள், கலாச்சாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் முடிவெடுக்க உரிமை உண்டு என்று கூறுகிறது. பிரிவு 9, புழங்குடியின மக்கள் தங்கள் கலாச்சார பழக்கவழக்கங்களைப் பேணுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது, மேலும் இந்த உரிமை ஒருபோதும் மீறப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கத்திற்கு உரிமை உள்ளது.

இங்கு, ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் 10 வது பிரிவு குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் அதன் மூலம், புழங்குடியின மக்களின் நில உரிமைகளைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, ஆதிவாசிகளின் அனுமதியின்றி அவர்கள் தற்போது நுகரும் பாரம்பரிய காணிகளில் இருந்து அகற்ற முடியாது எனவும், அவ்வாறு செய்தால் உரிய இழப்பீடு வழங்கும் முறைமை மற்றும் அவர்களின் பாரம்பரிய காணிகளை மீள் வழங்குவதற்கான முறைமை தயாரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே, பூர்வீக உரிமைகள் சார்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் மூலம் வேதா உரிமைகள் பாடத்திற்கு சர்வதேச மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, புழங்குடியின மக்களின் உரிமைகள் பற்றிய மிக முக்கியமான மாநாடுகளில் ஒன்று உலக தொழிலாளர் அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐடுமு மாநாடு 169 ஆகும்.

(புழங்குடியினர் மற்றும் புழங்குடியின மக்கள் மாநாடு 1989) பிரிவு 2ன் படி, புழங்குடியின சமூகத்தை வளர்ச்சிப் பணியில் ஈடுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புழங்குடியினருக்கும் பொது மக்களுக்கும்

இடையே உள்ள சமூக மற்றும் பொருளாதார தடைகளை அகற்ற ஒரு அரசு செயல்பட வேண்டும். மக்கள். பிரிவு 7 இன் படி, வளர்ச்சிச் செயல்பாட்டில் பழங்குடி மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் முன்னுரிமைகளை தீர்மானிக்க பழங்குடி மக்களுக்கு உரிமை உண்டு. இருப்பினும், இந்த உரிமைகளை அனுபவிப்பதில், ஆதிவாசி சமூகம், எளிய மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை அனுபவிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை.

இதன் பிரிவு 8 தேசிய சட்டங்கள் பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. இது ஆதிவாசிகளின் அடையாளம் மற்றும் அதன் நிரந்தரம் என்ற தலைப்பில் மிக முக்கியமான விதியாகும். நீதிச் செயற்பாட்டில் பழங்குடியினரின் அடையாளத்தை ஒதுக்கிவிட முடியாது. சட்டப்பிரிவு 9ன் படி, பழங்குடியின மக்களின் தண்டனை முறைகளுக்கு சர்வதேச கட்டமைப்பிற்குள் இருக்கும் வரை அங்கீகாரம் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மேலும் பிரிவு 10ன் படி, பொதுச் சட்டத்தின் கீழ் தண்டனைகளுக்கு உட்படுத்தும் போது அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார நிலைமைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐடுமு மாநாடு 169 இன் இரண்டாம் பகுதி பழங்குடியின மக்களின் நில உரிமைகளுக்காக முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் 13 வது பிரிவின்படி, மாநாட்டின் நிலங்கள் தொடர்பான சரத்துக்களைப் பயன்படுத்தும்போது, பழங்குடியினருக்கு உட்பட்ட நிலத்தின் கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்திற்கு அரசாங்கம் சிறப்பு கவனம் மற்றும் முக்கியத்துவத்தை வழங்க வேண்டும்.

சரத்து 14ன் படி, ஆதிவாசிகள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் நிலங்களை அரசு கண்டறிந்து, பாரம்பரியமாக அவர்களுக்குச் சொந்தமான நிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரிவு 15 இன் படி, பழங்குடியின மக்களின் நிலங்களுடன் தொடர்புடைய இயற்கை வளங்கள் மற்றும் அவர்களால் நுகரப்படும் (Natural Resources) இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானது.

எனவே, சர்வதேச சமூகத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு உள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால், அந்தச் சட்ட விதிகள்

உள்ளூர் சட்ட அமைப்புகளுடன் இணைக்கப்படாத வரை, பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பெறுவது வெறும் கனவாகவே இருக்கும்.

உலகின் பல்வேறு நாடுகள் இந்தச் சட்டச் சூழலை தங்கள் சட்ட அமைப்புகளில் உள்வாங்கிக் கொண்டுள்ளன.

உதாரணமாக, பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் திட்டத்தை பிலிப்பைன்ஸ் தொடங்கியுள்ளது. பழங்குடியின மக்களின் உரிமைகள் தொடர்பான முக்கியமான சர்வதேச சட்டங்களை உள்வாங்குவதன் மூலம் இது செய்யப்படுகிறது. மேலும், கம்போடியா பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கான தேசிய கொள்கையை உருவாக்கியுள்ளது மற்றும் நேபாளம் உள்நாட்டு மக்களின் உரிமைகளுக்கான சர்வதேச சட்டங்களை உள்நாட்டில் இணைத்துள்ளது. ILO 169 ஐ அங்கீகரிப்பதன் மூலம் சட்ட அமைப்பு.

ILO பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் மக்கள்தொகை மாநாட்டின் பொருத்தம் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் இன்னும் நடைமுறையில் உள்ளது.

இறுதியாக, எமது நாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு, பழங்குடியின மக்களின் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அதற்காக, ILO 169ஐ அங்கீகரிப்பதன் மூலம், பழங்குடியின மக்களின் உரிமைகள் தொடர்பான சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களை உள்ளூர் சட்ட அமைப்பில் இணைக்க முடியும்.

## பழங்குடி மக்கள் தொடர்பான சீல வழக்குகள்

### Love v Commonwealth of Australia

இங்கு, ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம், பூர்வகுடிகள் பொது மக்களைப் போன்ற அதே உரிமைகளைப் பெறும் ஒரு குழுவே தவிர, வேற்றுக்கிரகவாசிகளின் ஒரு வகை அல்ல என்று கூறியது.

## Arturo Rincon Ardilia v The Republic of Colombia

ஆதிவாசிகளுக்குச் சொந்தமான காணிகள் பொது வளங்களாகக் கருதப்பட்டு விசேட பாதுகாப்புப் பொறிமுறையின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

## Yanomami v Brazil

ஆதிவாசிகளின் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் இங்கு வலியுறுத்தப்பட்டது.

## Saramaka People v Suriname

சரமக பூர்வீக சமூகம் தமது பூர்வீக நிலங்களின் இயற்கை வளங்களை தமது பிழைப்புக்காக அனுபவிக்கும் உரிமையுள்ளது என இங்கு தெரிவிக்கப்பட்டது.

## Endoris v Kenya

மனித உரிமைகளுக்கான ஆப்பிரிக்க ஆணையம், பழங்குடியின மக்கள் தங்கள் மத சடங்குகளைப் பேணுவதற்கான உரிமை மீற முடியாதது என்று கூறியது.

காட்டில் வேட்டி கடவுளை நம்பிய நமது கிழக்கு வேதி சமூகத்தினருக்கு ராணுவத்தின் எதிர்ப்பு இதற்கு சரியான உதாரணம்.

## Nation v British Columbia

இந்த கனேடிய வழக்கில், அபிவிருத்தித் திட்டங்களுக்காக பூர்வகுடி மக்களின் காணிகளை கையகப்படுத்துவதில் பாரம்பரியமாக காணிகளை உட்கொண்ட பழங்குடியின மக்களின் சுதந்திர விருப்பத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

## Mataquesuintla v Guatemala

ஆதிவாசிகளுக்குச் சொந்தமான இடங்களில் அரசு மேற்கொள்ளும் சுரங்கத் திட்டங்கள் ஆதிவாசிகளின் முழு சம்மதத்துடன் செய்யப்பட வேண்டும்.

சர்வதேச நீதியின் பொறிமுறைகளில் கூட பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்ற தலைப்பில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.

## வேடுவ மக்களுக்கான தீர்வுகள்

வேட்டைக்கான தீர்வுகளைப் பற்றி விவாதிக்கும் போது, வேட்டையின் கலாச்சார அடையாளத்தை கட்டியெழுப்ப தீர்வுகள் முன்மொழியப்படுகிறதா அல்லது பொது சமூகத்தைப் போல வேட்டை நாகரீகமாக்குவதற்கான தீர்வுகள் கொண்டு வரப்படுகிறதா என்ற சிக்கல் எழுகிறது.

பாரம்பரிய வேட்பாளரின் நலனுக்கான தீர்வுகளை முன்வைப்பது மிகவும் நியாயமானது என்று நான் நினைக்கிறேன்.

வேதார்களின் நீண்டகால நலனுக்கான மிக முக்கியமான முன்மொழிவு வேதாக்களின் உரிமைகளுக்காக உருவாக்கப்படும் அரசியலமைப்பாகும். வேதி சமூகத்தின் பொருளாதார வீழ்ச்சி அவர்கள் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சனைகளில் ஒன்றாகும். இது தொடர்பில் அரசாங்கத்தின் தலையீடுகள் தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமிக்கவும் முடியும். அதுமட்டுமின்றி அமைச்சரவை உத்தரவின் ஊடாக ஏழை மக்களுக்காக அறக்கட்டளை ஒன்றையும் ஏற்படுத்த முடியும். நுண்ணிதிக் கடன்களால் பாதிக்கப்படும் சமூகத்திற்கு அரசாங்கத்தின் தலையீட்டின் ஊடாக நிவாரணம் வழங்குவதற்கான பொறிமுறையொன்றை வழங்குவதும் இன்றியமையாததாகும்.

தியாக பூமிகள் அதிகம் உள்ள நாட்டில் தலைமுறை தலைமுறையாக வேதி சமூகம் வாழ்ந்து வரும் பகுதிகளை கலாச்சார பாரம்பரியம் என்று பெயரிடுவதன் மூலம், அவர்களின் அடையாளத்தை ஆதரிப்பதுடன், அவர்களின் கலாச்சாரத்திற்கு கூடுதல் மதிப்பையும் புகுத்தும் திறன் ஒரு அரசாங்கத்திற்கு உள்ளது. தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மேலும், நாட்டின் அபிவிருத்திச் செயல்பாட்டில் அவர்களை ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதன் மூலம் அந்த சமூகத்தின் பொருளாதார மட்டத்தை மேம்படுத்தும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளது.

மேலும், வேதி சமூகத்தினரின் கல்வி நிலையை மேம்படுத்தவும், வேதி சமூகம் மற்றும் பொதுமக்களுக்கு இடையே உள்ள சமூக, பொருளாதார தடைகளை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தை அரசியல் செயற்பாட்டில் இணைத்துக் கொள்ள ஊக்குவிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். வேதி சமூகத்தினரும் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் அளவிற்கு வேதி சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உயர்த்த முடியுமானால், அது அவர்களின்

உரிமைகளுக்கு பெரும் தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

## இறுதியாக

வேட்டைக்கு முடிவு கட்டும் நேரத்தில் வேட்டைக்கு எழுதிய கடிதத்தின் முடிவையும் எழுதவேண்டியது விதியின் திருப்பம். இறுதியில், இந்த சமூக அமைப்பில் நாம் வெறும் காட்சிப் பொருளாகிவிட்டோமா என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். வேட்டையின் கலாச்சார உருவகம் தவிர, உலகமயமாக்கப்பட்ட சமூகத்தில் ஐபோன் பயன்படுத்த விரும்பும், மடிக்கணினியுடன் வேலை செய்யும், காரில் வேலைக்குச் செல்லும் குடிமகனாக வேட்டி கட்டப்பட வேண்டும் என்ற சித்தாந்தம் எழுந்ததா என்ற சந்தேகம் உள்ளது. சிவில் சமூகம் அல்லது இராஜதந்திர நிலை.

வேட்பாளரின் உரிமை மதிக்கப்பட வேண்டிய நிலையில், சமத்துவக் குடிமக்கள் அனுபவித்து வரும் உரிமைகளை வேட்டையாடுவதன் மூலம் இழப்பது இதுவரை நாம் செய்த தவறு. உயர்தரப் பரீட்சையில் அல்லது சாதாரண தரப் பரீட்சையில் வேத மொழி பேசும் பிள்ளையை நாடளாவிய ரீதியில் முதலாவதாக ஆக்குவது அரசாங்கத்தின் கனவாக இருக்க வேண்டும். அடையாளம் ஒன்றுதான். "வெடி" என்பதற்காக அந்த அடையாளத்தை உடல் ரீதியாக வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை, எலியை உடைப்பவராக இருக்க வேண்டும். சிவில் சமூகத்திற்கு மருந்து கொடுக்கும் மருத்துவர்களை உருவாக்க வேண்டும். கல்வியை சமூகத்துடன் நெருங்கிச் செல்ல வேண்டும், அதனால் கல்வியறிவு பெற்றவராக மாறுவதற்கான தேவை ஒரு தடையாக இருக்காது. சுருங்கச் சொன்னால், வேட்டையாடுகளை அழுக்கு, பச்சை இலைகள் கொண்ட வேட்டைச் சமூகமாகக் கருதும் பெரும்பான்மை மனப்பான்மை ஒழிக்கப்பட்டு, சாமானியர்களுக்கு முன்பாகவே இந்நாட்டை உரிமை கொண்டாடிய நமது மாண்புமிகு முன்னோர்களின் சமூகமே வேட்டையாடும் சமூகம் என்ற கருத்துப் பரவலாக்கப்பட வேண்டும்.

# எங்களுடைய உர்மைகள் சட்டத்தின் ஊடாக அங்கீகரிக்கப்படல் வேண்டும்

ஆதிவாசித் தலைவர் ஊருவரிவே வன்னிலா அத்தோ

நான் நன்றாக இருக்கிறேன். எனது தந்தையார் இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னர் என்னைத் தலைவராக நியமித்தார். எனது தந்தையார் இருந்த காலத்தில் நாங்கள் இந்தக் கிராமத்தில் இருந்தவர்களுடன் மட்டும் தான் கதைப்போம். தந்தையார் மரணமடையும் போது சொன்னார். மரணமடையும் தறுவாயில் கூட இந்த இடத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று சொன்னார். ஆனால் பிரச்சினைகள் எப்போதும் இருந்தன. அரசாங்க ஆட்களிடம் சென்று கதைக்கும் போது இவர் பிரச்சினையான ஆள் என்று கதைக்கிறார்கள் இல்லை. தெரிந்தவர்கள் என்றும் கதைப்பதில்லை. அவர்கள் 'திஸாஹாமி ஆக்கள் எங்களது மூதாதையர் என்று ஏதோ கதை பேசி, பொய் கூறி, ஏமாற்றி அனுப்புகிறார்கள். எந்தப் பிரதேசத்தில் இருக்க வேண்டும் என்பதனைத் தீர்மானிக்க வேண்டும். இந்த நாட்டில் எவ்வளவு ஆதிவாசிகள் இருக்கிறார்கள் என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். ரத்துஹல, நில்ஹல, தானிஹல, முல்ஹல, நில்லியத்த, பண்டாதா வ, பொல்லே பெத்த, வாகரை, குஞ்சன்குளம், நாயன்குளம், அக்கரன்கேணி, முதரான, கிஹிபிச்ச, மிஹின்கந்த போன்ற பிரதேசங்களில் ஆதிவாசிகள் வசிக்கும் இருபத்திநான்கு கிராமங்கள் உள்ளன. கிழக்கு மாகாணத்திலும் உள்ளது. மொத்தமாக அறுபத்தியிரண்டு கிராமங்கள் உள்ளன. ஆதிவாசிகள் பரம்பரையை சேர்ந்த ஐந்து இலட்சம் வரையானோர் நாட்டில் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்க்க வேண்டும். அவ்வாறு அனைவரையும் ஒன்றுசேர்த்தால் எதனையும் சாதிக்கும் பெரும்

பலம் கிடைக்கும். ஐந்து இலட்சம் என்பது நாட்டில் எதையாவது சாதிக்கக்கூடிய பலமாகும். அவர்களை ஒன்றுசேர்த்து, அனைத்து இடங்களில் இருந்து வருகைதந்து 'வரிக சபா' எனப்படும் இனக் கூட்டம் நடத்தப்படுகிறது.

நான் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் நான் அனைத்து இடங்களிலும் வரிக சபா கூட்டங்களை நடத்துகிறேன். அனைத்துக் கிராமத்தவர்களையும் ஒரு இடத்துக்குக் கொண்டு வந்தேன். அவர்கள் அனைவரும் எப்போதும் வரிக சபா கூட்டத்துக்காக ஒன்றுகூடுவார்கள். வாகரை, கல்தீவு ஆகிய இரண்டு இடங்களுக்கும் சென்றேன். ஹேனன்தில கிராமத்தில் நடைபெற்ற போது அங்கே சென்றேன். போல்லேபெத்த கிராமத்தில் நடைபெற்றது. அங்கேயும் சென்றேன். எப்படியும் தம்பான கிராமத்தில் தான் ஆதிவாசிகள் கூட்டம் கூடுதலாக நடக்கிறது. எப்போது வரிக சபா கூட்டங்களில் பிரச்சினைகளைத் தான் கதைக்கிறோம். நான் தொண்ணூற்றியாறாம் ஆண்டு ஜெனீவா சென்றேன். ஜெனீவாவில் உரையாற்றினேன். அந்தக் கூட்டத்தில் பங்குபற்றிய நூற்றி முப்பதியாறு நாடுகள் கையொப்பம் இட்டு ஆதிவாசிகளின் உரிமைகளை அங்கீகரித்தார்கள். சந்திரிக்கா அம்மையார்தான் அப்போது நாட்டின் தலைவி. அங்கே ஒரு மனுவை சமர்ப்பித்தேன். அதன் பிரதிபலனாக காடுகளுக்கு செல்ல முடியும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. காட்டுக்குப் போகாவிட்டால் சாப்பிடுவதற்கு எதுவும் இல்லை. ஒப்பந்தம் என்று சொன்னாலும் இப்போது நாங்கள் ஏதாவது வேலை செய்து தான் இப்போது சாப்பிடுகிறோம். ஆனால் நீதிமன்றத்துக்குச்



செல்வதற்கான பலம் எமக்கு இல்லை. அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றார்கள். தொண்ணூற்றியாறாம் ஆண்டின் கடைசியில் இருந்து நீதிமன்றத்துக்கு செல்கிறேன். அந்த ஒப்பந்தம் நீதிபதியின் பார்வைக்கு வந்துள்ளது. அந்த வேளையில் எந்த அதிகாரமும் இருக்கவில்லை. நான் கதைக்கும் ஒரு விடயங்களும் மாற்றம் செய்யப்படவில்லை. வன ஜீவராசிகள் திணைக்களமும் நாங்களும் தான் ஒப்பந்தம் செய்தோம். ஆக அந்த இடத்திலிருந்து பேசுகிறோம். சம்பிரதாய முறையில் மீன் பிடிக்க விரும்புகிறோம். சம்பிரதாய முறையில் வேட்டையாடுவதில் பிரச்சினை இல்லை. நாங்கள் எமது மூதாதையர் காலத்தில் இருந்து, எமது தந்தையின் காலத்திலிருந்து இளவயதினரான நாங்களும் சம்பிரதாய முறைப்படி வேட்டையாடத் தெரிந்தவர்கள் வேட்டையாடுகிறார்கள். அதன் பின்னர் ஒரு தடவையில் ஒரு துப்பாக்கி சூடு மேற்கொண்டு சிலர் வேட்டையாடுகிறார்கள். அந்த அனுமதிக்கும் அமைய காலை ஆறு மணிக்கு காட்டுக்கு சென்று மாலை ஆறு மணிக்குக் காட்டிலிருந்து வெளியே வரவேண்டும். அவ்வாறு வந்தால் வேட்டையாடுவதற்கு நேரம் இருக்காது.

ஒப்பந்தத்துக்கு அமைய காலை ஆறு மணிக்கு காட்டுக்குள் சென்று மாலை ஆறு மணிக்கு வெளியே வேண்டும். ஒப்பந்தத்துக்கு அமைய அடையாளம் காணப்பட்ட குளங்களில் பாரம்பரிய முறையில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டள்ளது. ஆனால் அடையாளம் காணப்பட்ட குளம் எங்கேயும் இல்லை. அப்படி என்றால் மா ஹிட்டிய, உல் ஹிட்டிய வெவ்கடுபுஹர, கந்தேகங்வில போன்ற குளங்கள் உள்ளன. ஆனால் எங்களுக்கு அடையாளம் காணப்பட்ட குளங்கள் இருக்க வேண்டுமே. அது எதுவுமே இல்லை. அந்த ஒப்பந்தம் இருக்கிறது. மாதுறுடியா சரணாலயத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஆதிவாசிகளின் பங்களிப்பைப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு ஒன்றுசேர்க்கும் போது அனைத்து இடங்களிலும் தடை ஏற்படுத்தப்பட்டு பொய்யான கடிதங்களைக் காட்டுகிறார்கள். அவர்கள் பொறுப்பின்றி நடக்கிறார்கள். அவர்களது இடங்களுக்கு நாங்கள் செல்லும் போது, எங்களைக் கண்டவுடன் பொய்களை சொல்லி எங்களை ஏமாற்றுகிறார்கள். இவர்களும் ஏமாற்றினார்கள். ஆதிவாசிகள் பற்றி கதைப்பதற்குத்

தனியான இடம் இருக்கிறது என்று இவர்கள் சொன்னார்கள்.

நாங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்கப் போவதாகப் பேசுகிறார்கள். ஆனால் அதற்காக அவர்களது பாராளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதனை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும். அது நடப்பதில்லை. அவர்களின் பெரிய தலைவர்கள் வேறு ஏதோ சொல்கிறார்கள். அவர்கள் வரும் போது சட்டங்கள் மாற்றப்படவில்லை. அத்துடன் வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலர்கள் காலத்திலும் அந்தச் சட்டம் இருந்தது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து வைத்து இரண்டு, மூன்று மாதங்கள் செல்லும் போது அவர்கள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். அவ்வாறு அவர்கள் ஆதிவாசிகளை ஏமாற்றுகிறார்கள். ஒருவரும் உண்மையாகப் பேசுவதில்லை. அவர்கள் இன்று சொல்வதை நாளை சொல்ல மாட்டார்கள். அவ்வாறான சிக்கலான நிலையில் தான் வாழ்கிறோம். அவர்கள் மிகவும் அநீதியாக செயற்படுகிறார்கள். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அவர்களிடம் போனால் பெரிய கதை பேசுகிறார்கள். ஆனால் இவர்கள் மறைந்த பின்னர் வரும் தலைவர்கள் எவ்வாறானவர்கள் என்று சொல்ல முடியாது. அவர்களுக்குப் பொறுப்பு இருக்கிறது. கடமை இருக்கிறது. இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காகவே அவர்கள் இருக்கிறார்கள். இந்த நாட்டில் ஆட்சியில் இருப்பவர்களிடம் எதனைக் கதைத்தாலும் எந்தப் பயனும் இல்லை. உண்மையில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் எனின் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். சட்டம் இல்லாவிட்டால் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டு இருக்கிறது.

நாங்கள் மாதுறுலுயா சரணாலத்திற்குள் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் மாதுறுலுயாவுக்குள் செல்ல வேண்டும் எனின் கல்குடாவுக்கு சென்றுதான் போக வேண்டும். டிக்கட் எடுத்துத் தான் உள்ளே போக வேண்டும். எமது தாய்மண்ணுக்குள் செல்வதற்கு தாங்கள் டிக்கட் எடுத்துப் போக வேண்டிய நிலைதான் இருக்கிறது. எங்களுக்கு சுதந்திரம் இல்லை. எமது இளம் தலைமுறையினர் வாழ்வதற்கு எண்பத்தி மூன்றாம் ஆண்டின் பின்னர் தொழில் செய்வதற்கான வழி ஏதும் இல்லை. விவசாய அறுவடை முடிந்த பின்னர் இரண்டு, மூன்று மாதங்களுக்கு எந்த தொழிலும் இல்லை. சரியான வருமானம் இல்லை. அந்த நாட்களில் அவர்கள் மிகவும் சிரமமாக வாழ்ந்து வருகிறார்கள். விவசாயத்தில் ஈடுபடும் போதும் ஒரு நாள் நித்திரை செய்தார்கள் எனில் இரண்டு மாத

உழைப்பு அழிந்துவிடும். அதற்கு எந்தத் தீர்வு இல்லை. அந்தக் காலத்தில் குளங்களில் மீன் பிடிக்க செல்ல வேண்டும். மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களிடம் பிடிபட்டால் இருபதாயிரம், முப்பத்தையாயிரம் என்று அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு கஷ்டப்பட்டு வாழ்வதை விட வேறு இடத்துக்குச் சென்று வாழ்வது சிரமம் அல்ல. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும். போய், போய் வன ஜீவராசிகள் அமைச்சரை சந்தித்துக் கதைக்கிறோம். ஒவ்வொரு அதிகாரிகளையும் சந்தித்துக் கதைக்கிறோம். ஜனாதிபதியிடம் கதைத்தோம். அமைச்சர்மாறிடம் கதைத்தோம். ஆனால் நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை.

எண்பத்தி மூன்றாம் ஆண்டுக்குப் பின்னர் மஹாவலி அபிவிருத்தி என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள். மஹாவலி திட்டத்தில் உல்துறையுடைய, மாதுறுலுயா ஆகிய இரண்டு பெரிய குளங்கள் அமைக்கப்பட்டன. குளங்கள் அல்ல அவை நீர்த்தேக்கங்கள். தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தண்ணீர் தேக்கப்படும் போது காடு அழிவடைகிறது. காணிகள் இல்லாமல் போனது. அங்கே பூத்தட்டு போன்று ஒரு மேட்டு நிலப் பகுதி நடுவில் உள்ளது. ஆனால் அது பெரிய காடு அல்ல. கேருகொட, கந்தெனாவல, நம்டன்வல, ரத்மல் யாய போன்றவை, வெஹெர பொக்குண, திமிராண, குடாவில, விலேகம போன்ற இடங்களில் வசித்த மக்கள் மஹாவலி திட்டத்தில் குடியேற்றம் செய்யப்பட்டார்கள். அந்தக் காலத்தில் ஆதிவாசிகள் மாதுறுலுயா பிரதேசத்தில் மஹாவலிக் காணிகளில் குடியேற்றம் செய்யப்பட்டார்கள். முனிகிரிகல குன்று மட்டும் தான் காடு என்று எஞ்சியுள்ளது. முனிகிரிகல, பழுட்டாகல, தேசாகல, கம்புராகல போன்ற பகுதிகளில் தான் பெரிய காடுகள் உள்ளன.

அந்தக் கிராமங்களில் ஆதிவாசிகள் வசித்து வந்தார்கள். பண்டைய காலத்திலிருந்து வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் கொழும்பில் இருந்தோ, காலி, மாத்றையில் இருந்தோ கொண்டு வரப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் இங்கே பிறந்து வாழ்ந்து வருபவர்கள். அவர்கள் இப்போது தம்மை புஞ்சோ என்று அழைக்கிறார்கள். எதிர்காலத்தில் தம்மை புஞ்சிபண்டா என்று அழைப்பார்கள். இப்போது ஊருவரிஹே என்று கதைக்கிறார்கள். தலா வரிஹே என்று சொல்கிறார்கள். அடுத்த வாரம் வந்து ஹேரத் முதியான்சலாஹே என்று சொல்வார்கள். அவ்வாறு கதைப்பவர்கள் இயற்கையின் பிள்ளைகள். அவர்கள் உணாபா வரிஹே பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்களது தந்தைமார் அந்தப்

பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்குக் கூட அனுமதிப்பத்திரம் தேவை என்று சொல்கிறார்கள். அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பம் செய்யும் போது ஹேரத் முதியான்சலாஹே முத்து பண்டா என்று எழுதுகிறார்கள். ஹித்தாகாரிலா ஆட்கள் அவ்வாறு எழுதுகிறார்கள். ஹித்தாகாரிலா ஆட்கள் அவ்வாறு ஹேரத் முதியான்சலாஹே மத்து பண்டா சொன்னாலும் அவர்கள் தொழிலுக்காகக் காட்டுக்குத் தான் செல்கிறார்கள். ஊனாபாத்த வரிஹே என்று தான் பிள்ளைகளின் பிறப்பு சான்றிதழ் எழுதப்பட்டுள்ளது. தந்தைமார் ஹேரத் முதியான்சலாஹே என்று உள்ளது இது போன்ற பாரிய பிரச்சினைகள் உள்ளன. அவ்வாறு மாற்றமடைந்தவர்கள் இங்கே வாழ்கின்றனர். இப்போது திமிரான, குடாவில, வெஹெர பொக்குண, இதியத்த போன்ற இடங்களைப் பார்த்தால் அங்கே ஆதிவாசிப் பரம்பரை மக்களே வாழ்கின்றனர். அவர்கள் இப்போது மஹாவலிக் காணிகளில் வசித்து வருகிறார்கள்.

அவர்கள் வசித்து வந்த காடுகள் வன சரணாலயத்தக்கு எடுக்கப்பட்டது. ஊம்பத்தெட்டாயிரத்து எண்ணூற்றி ஊம்பத்தியெட்டு ஹெக்ரேயர் முழுவதும் வன சரணாலயத்தக்கு எடுக்கப்பட்டள்ளது. அந்த ஊம்பத்தெட்டாயிரத்து எண்ணூற்றி ஊம்பத்தியெட்டு ஹெக்ரேயர் காணி முழுவதிலும் மனிதர்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் காட்டுகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். காடுகளுக்கு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. காட்டில் வாழ்ந்த மக்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள். தற்போது ஹேனானிகல பகுதியில் அந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். உண்மையில் அவர்கள் ஏமாற்றி அழைத்து வரப்பட்டுள்ளார்கள். ஏமாற்றித்தான் அவர்களைக் கொண்டு வந்துள்ளார்கள். உணவு, மா, சீனி, பருப்பு, மீன் போன்றவை ஒவ்வொரு நாளும் தரப்படும் என்று பொய் சொல்லி அழைத்து வந்தார்கள். அரசாங்கத்தில் தவறு இல்லை. இது ஆதிவாசிகளின் தவறு. இப்போது பிச்சை எடுத்துத் திரிகிறார்கள். கடைசியில் என்ன நடந்தது. பரம்பரை இல்லை. வாழ்ந்து வந்த காணிகள் இல்லை. காணிகளை ஏழு இலட்சம், எட்டு இலட்சம், பத்து இலட்சம், இருபது இலட்சம் என்று அடகு வைக்கிறார்கள். தமது வயல்களில் வேலை செய்யாமல் கூலிக்கு வேலை செய்கிறார்கள். இருக்கும் இளம் தலைமுறையினருக்குக் காணிகள் இல்லை. அவர்களது பிள்ளைகள் காணி கேட்டு கரைச்சல் கொடுக்கிறார்கள். இலங்கையில் உள்ள ஆதிவாசிகளை விட ஏனைய நாடுகளில் உள்ள ஆதிவாசிகள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள். அவுஸ்திரேலியாவை

உதாரணமாக எடுத்தால், அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்குப் பாரிய பிரச்சினைகள் உள்ளன. ஆதிவாசிகளுக்கான திட்டம் அறிமுகம் செய்யப்படும் போது ஆதிவாசிகள் வேறு இடங்களில் குடியேற்றம் செய்யப்படுகிறார்கள். வேறு இடங்களுக்கு செல்வதனால் அவர்களது வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. தங்களுக்கு பழக்கமான இடத்திலிருந்து வெளியேறுகிறார்கள். இளைஞர்கள், யுவதிகள், திருமணமாகாத தனி நபர்கள் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டார்கள். அவுஸ்திரேலியா போன்று அனைவருக்கும் காணி உறுதி வழங்கப்படவில்லை என அவர்கள் சொல்கிறார்கள். மனிதர்கள் வாழ்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். உயிர்வாழும் உரிமையைப் பாதுகாப்பதற்காக அவர்கள் தமக்கு பழக்கப்பட்ட இடத்தில் வாழ வேண்டும். பரம்பரை அழிவடைந்து வருகிறது. அவ்வாறான பல பிரச்சினைகள் இருக்கின்றன.

மஹாவலித் திட்டம் வர முன்னர் எவ்விதமான பிரச்சினைகளும் இருக்கவில்லை. ஆதிவாசிகள் நன்றாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்கள் வேறு இடங்களுக்கு சென்று இப்போது பெரும் சிரமத்தடன் வாழ்கிறார்கள். அந்தக் காலத்தில் சௌகரியமாக வாழ்ந்தார்கள். விருப்பமான முறையில் வாழ்ந்தார்கள். விருப்பமானவற்றைச் சாப்பிட்டார்கள். இரண்டு, மூன்று நாட்கள் காடுகளில் தங்கியிருந்தார்கள். ஆனால் தற்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இருந்த ஆட்கள் வேறு இடங்களுக்கு வசிப்பதற்காக சென்றார்கள். ஆனால் எண்பத்தி மூன்றாம் ஆண்டின் பின்னர் அனைத்தும் அழிந்து விட்டது.

அந்தக் காலத்தில் அவர்கள் அனைவருக்கும் வாழ்வாதாரத் தொழில் இருந்தது. எச்சங்கள் இருந்தது. உணவு இருந்தது. வாழ இடம் இருந்தது. இப்போது வெளியே வந்து வாழ்கின்றனர். அரசாங்கப் பாடசாலைகளுக்கு செல்கிறார்கள்.

ஆதிவாசிகள் பரம்பரைப் பிள்ளைகள் போய்ப் படிப்பதில் பிரச்சினை இல்லை. இந்தப் பரம்பரையின் பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் போன்றவற்றை பாடசாலைகளில் கற்பிக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். அரசாங்கப் பாடசாலைகளில் ஏனையோருடன் கலந்து பழகுகிறார்கள். அவ்வாறு கலந்து பழகுவது நல்லது தான். அவ்வாறு கலந்தாலும் அது தொடர்பாக நாட்டில் சட்டங்கள் இருத்தல் வேண்டும். அப்படி எனின் பாடசாலைகளில் உள்ள சட்டங்கள் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். அனைத்து இளைஞர்களுக்கும் பரீட்சைகள் உள்ளன. அந்தப்



பரீட்சைகள் மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கு செல்ல வேண்டும். அவ்வாறான இடங்களில் ஆதிவாசி மொழிக்கு இடம் இருந்தால், அந்த இடத்துக்கு செல்வது நல்லது தானே. அதனால் இளைஞர்கள் அதிலிருந்து விலகுகிறார்கள். அவர்கள் பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்களுடன் கல்வி கற்கும் இடங்கள் காடுகள் தான். காடுகள் தான் அவர்களது வாழ்விடம். வழிபடும் இடங்களும் காடுகள் தான். அந்த அனைத்தும் காடுகள் தான். கதைப்பதை விடவும் காடுகளுக்கு சென்று படிப்பது மிகவும் பயனுள்ளது என்பதனை அப்பாவுடன் காட்டுக்கு சென்று அறிந்து கொண்டோம். படிப்பதை விடவும் அனுபவம் பெறுவது மிகவும் முக்கியமானது. அதற்கு முக்கியத்துவம் உள்ளது. பலம் இருக்கிறது. காட்டுக்கு வெளியே செய்வதற்கு எதுவும் இல்லை. நாங்கள் எமது தந்தையர்களின் வழிகாட்டலில் காட்டுக்கு சென்று பல விடயங்களைக் கற்றுக் கொண்டோம். எமது தந்தைமார்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம். அந்த அனுபவங்களைப் பாடசாலைகளில் பெறுவது சிரமம். களைப்பைப் போக்குவதற்கு நீளுற்றக்கள் இருந்தன. அந்த நீளுற்றுகளுக்கு அருகில் மதியம் சாப்பிட்டு அவர்கள் தண்ணீரில் இறங்குவார்கள். எமது தந்தைமார் எமக்கு சொன்ன பரம்பரைக் கதைகள் அவை தான். அது தான் அவர்களுக்கு புதிய இடம். அந்த இடத்தில் தேன் இருந்தது. இப்போது இருக்கும் இடத்தில் தேன் இல்லை. அங்கே இருந்தது. இலை ஆடைகள், பூ ஆடைகள், நீர் ஆடைகள் இருந்தன. அந்த விடயங்களைப் பாடசாலைகளில் கற்க முடியாது. அவர்கள் பெரிதாக கதைப்பார்கள். அவர்கள் உயர்ந்த இடத்தில் இருந்ததாக சொல்வார்கள். அந்த அனைத்துப் பெருமையும் காடுகளுக்கு உரியவை. மொழி, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சாந்தி கர்மங்கள் அனைத்தும் காடுகளில் மேற்கொள்ளப்பட்டன. இப்போது காடுகளுக்கு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில் நகரங்களுக்குள் ஆதிவாசிகள் வந்துள்ளார்கள். கூலி வேலையாவது செய்ய வேண்டும் தானே. எந்தப் பரம்பரையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் வயிற்றை நிரப்ப வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இனப் பரம்பரை, சமய விழுமியங்கள் அனைத்தும் அழிந்து போய்விடும். ஆதிவாசி இளைஞர்கள் தொழிலுக்காக நகரங்களுக்கு செல்லும் போது அது புதிய அனுபவமாக உள்ளது. உதடுகள் சிவந்து வித்தியாசமாக மீண்டும் வருகிறார்கள். மூக்கு குத்தியிருக்கிறார்கள். தொப்புளில் குத்தி உள்ளார்கள். இவ்வளவு நாளும் இல்லாத முட்டாள்தனம் அவர்களிடம் உருவாகியுள்ளது. வேலை செய்வதும் பைத்தியம் போல, உடுப்புகளும்

பைத்தியம் போல, இப்போது நல்ல பழக்கங்கள் இல்லை. சுதந்திரமாக திரிகிறார்கள். இளைஞர்கள் பாரம்பரியங்களில் இருந்த விலகி உள்ளார்கள். இளைஞர்கள் இப்போது மூக்கு குத்துகிறார்கள். அந்த வகையில் பெரிய நாசம் ஏற்படுகிறது.

விருப்பமான தொழில் தேடி இப்போது இளைஞர்கள் வெளியே போனால், விருப்பமான கல்வியைப் பெறுவதற்குப் போனால் விருப்பமான வாழ்க்கை வாழலாம் எனச் சொல்கிறார்கள். அதன்போது அந்த வாழ்க்கையை நோக்கி செல்லாமல் பழைய ஆதிவாசிப் பரம்பரையினராக இருக்குமாறு சொல்வது நியாயமானதா ? இல்லை. அவ்வாறு தடை செய்வது நகரங்களுக்கு செல்ல விரும்புவர்களுக்கு நியாயமானது இல்லை. அவ்வாறு நகரங்களுக்கு செல்வதும் நியாயமானது இல்லை. வாழ்வதற்கான உரிமை இருக்கிறது அந்த உரிமைக்கு இடமளிக்க வேண்டும்.. ஆனால் அவர்கள் எந்த இடத்துக்கு சென்றாலும், பரீட்சைகளுக்கு முகங்கொடுத்தாலும், நாட்டில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஆதிவாசிகள் யார் என்பதனை நினைவில் வைத்திருக்க வேண்டும். அவர்களது கலாச்சாரம் எவ்வாறானது என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது கலாச்சாரம் எவ்வளவு பெறுமதியானது ? எனப் பார்க்க வேண்டும். அந்தக் கலாச்சாரங்கள் பாதுகாக்கப்பட்ட அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நினைக்க வேண்டும். ஆனால் நகரத்துக்கு செல்பவர்கள் அங்கு காணும் வகையில் தாமும் வாழ நினைத்து வாழ முற்பட்டால் இந்தப் பரம்பரையினர் இன்று நாடு உள்ள நிலையில் தான் இருப்பார்கள்.

# நாங்கள் வேருவர்கள் என்பதால், நாங்கள் கூறுவதை அத்காரர்கள் செவ்மருப்பதல்லை

நல்லதம்பி வேலாபுதம் (மட்டகளப்பு திருகோணமலை ஆதிவாசி தலைவர்)

நான் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் வாழும் ஆதிவாசிகள் சமூகத்தின் தலைவனாவேன். சில கிராமங்களுக்கு நான் சென்றபோது சுமார் 1500 ஆதிவாசிக் குடும்பங்களை அடையாளம் கண்டுள்ளேன். இருந்தபோதும் ஏனைய கிராமங்களில் இதற்கும் அதிகமானளவு ஆதிவாசிகள் வசிப்பதுடன் அந்தக் கிராமங்களுக்கு நான் இதுவரை செல்லவில்லை. மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. நாம் நமது கலாச்சார முறைகளைப் பின்பற்றி வாழ்ந்து வருவதுடன் யாராவது வந்து கேட்டால் ஆதிவாசிகளின் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்ல முடியாது. எங்களின் சொந்த ஊர் “மாங்கனி” என்பதுடன் வேட்டையாடுவது, சேனைப்பயிர் நிலங்களைக் கொத்துவது, தேன் சேகரிப்பது என்பவற்றின்மூலம் வாழ்க்கையை நடத்திவந்தோம். சேனைப் பயிர்ச் செய்கைக்காகக் காடுகளை அழிப்பதற்கு அரசு தடை விதித்ததுடன், குன்ஜம் குளத்துக்கரையில் வசித்து வந்தோம். அதற்கிடையில், அரசாங்கம் இது தொடர்பான தீர்வுத் திட்டங்களைக் கொண்டுவந்ததுடன் ஒவ்வொருவருக்கும் ஒரு ஏக்கர் வீதம் காணி வழங்கி எம்மைக் குடியமர்த்தியது. அவ்வாறு தடை செய்யாதிருந்திருப்பின் தொடர்ந்தும் காடுகளை வெட்டியிருப்போம். இருந்தபோதிலும் நாங்கள் இங்கு குடியேறியதன்மூலம் எமக்கு எமது வாழ்க்கையைக் கொண்டுவந்ததுவதற்கு முடிந்தது. 1963 ஆம் ஆண்டளவில் நாங்கள் இந்தக் காணிகளில் குடியேற்றப்பட்டோம்

போருக்கு முன்னர் எமக்கு குடிசை வீடுகள்

இருந்ததுடன், போருக்குப் பின்னர் இவை புதிதாகக் கட்டப்பட்டன. அனைவருக்கும் ஒரு வீடு வீதம் அமைத்துக் கொடுத்தார்கள். ஏனெனில் சனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் நான் அவர்களுடன் பேசி வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை வழங்க நடவடிக்கை எடுத்தேன். இதனால் 30 வீடுகள் அரசால் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வசித்து வருவதால் பல்வேறு சிரமங்கள் எழுந்துள்ளன. இன்னும் காணி இல்லாது இவர்கள் இருப்பதுடன் அது தொடர்பாகப் பிரதேச செயலகத்தில் முறைப்பாடுகள் செய்துள்ளபோதிலும் நல்ல பதிலெதுவும் கிடைக்கவில்லை. நாம் சமூர்த்தி கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளதுடன் அதுதவிர வேறு எவ்வித கொடுப்பனவுகளும் எமக்குக் கிடைக்கவில்லை.

ரூ. 5,000 கொடுப்பனவு அவ்வப்போது கிடைத்தபோதிலும் சிலருக்கு சமூர்த்தியும் கிடைக்கவில்லை. சுமார் 20 புதிய குடும்பங்கள் உள்ளதுடன் அவர்களுக்குச் சமூர்த்தி கிடைக்கவில்லை. அரசினால் வழங்கப்பட்ட ரூ. 5,000 கொடுப்பனவு மட்டுமே கிடைத்தது. புதிதாகத் திருமணம் செய்தவர்களுக்கு எவ்வித கொடுப்பனவும் கிடையாது.

கூட்டுறவுச் சங்கங்கள்மூலம் அரிசி கிடைப்பதுடன் குடும்பநல உத்தியோகத்தரொருவர் வருகைதந்தபோதும் இந்தக் குடும்பங்களுக்கு ஏதாவது வழங்குவதற்கு எதுவும் செய்யப்படவில்லை. நோய்காவு வண்டியொன்றை எங்கள் கிராமத்திற்கு



கொண்டுவர சுமார் ஒரு மணி நேரத்திற்குமேல் ஆகும். வீதிகள்கூட மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

வீதிகள் திருத்தப்பட வேண்டுமென இனச் சபையால் முடிவுசெய்யப்பட்டு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தும் இதுபற்றி இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் வந்து அவதானிப்புகளை மேற்கொண்டிருந்தபோதிலும் அதற்குப்பின்னர் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அரசு எமக்காக இந்த அபிவிருத்தித் தேவைகளை நிறைவேற்றித் தரும் என எதிர்பார்த்திருந்தபோதிலும் அது இன்னும் நடைபெறவில்லை.

இனச் சபைக்கு அரசாங்கத்தின் பிரதிநிதியொருவர் வருகை தந்ததுடன் எங்களின் தேவைகளை அவரிடம் தெரிவித்துள்ளோம். அதற்குமுன்னர் எமது தலைவரான ஊறு வரிகயே வன்னில அத்தோ அதற்கு ஒப்பமிடுவார். அதற்குப்பின்னர் அவற்றிற்கு அரசிடமிருந்து கடிதங்கள் கிடைக்கப்பெறுவதுடன் அவர்கள் வந்து வீதிகளின் நிலையையும் குளம் பற்றிய அவதானிப்புக்களையும் செய்துவிட்டுச் செல்வதுடன் அதற்குப்பின்னர் எவ்வித நடவடிக்கைகளும்

மேற்கொள்ளப்படுவதில்லை. இது அரசின் பிரச்சினையா அல்லது அரச அதிகாரிகளின் பிரச்சினையா என்பது தெரியவில்லை.

கல்வி தொடர்பிலும் எமக்குப் பெரும் பிரச்சினை உள்ளதுடன், 1ஆம் ஆண்டு முதல் 5ஆம் ஆண்டுவரை ஆசிரியர் பற்றாக்குறையும் எமக்கு உள்ளது. மதுரங்குளம் வித்தியாலயத்திலும் இந்தப் பிரச்சினையைக் காணலாம்.

வீடொன்றிற்கு நல்ல அத்திவாரம் இல்லாவிட்டால் அது இடையில் அழிந்துவிடும். அதேபோன்று எமது பிள்ளைகளின் அடிப்படைக் கல்வி அழிந்துபோய்விட்டால் அவர்கள் நல்ல குடிமக்களாக வரமுடியாது. நாம் இந்த ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பில் எவ்வளவோ முறைப்பாடுகள் செய்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

சிறுவயதில் இருந்தே எங்கள் வாழ்வாதாரம் தேன் சேகரிப்பது, சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் மீன்பிடித்தொழில் என்பதாகும். அவற்றை ஒவ்வொரு காலங்களாகப் பிரித்துக்கொண்டே செய்துகொண்டு போகின்றோம். இந்தப் பருவத்தில் நெல் செய்கைக்கு உரம் கிடைக்காததால் எமக்கு அறுவடையைப் பெறமுடியாமல் போயிற்று. எமக்குப் பயிர்ச்செய்கை

நடவடிக்கைகளுக்காக அரசிடமிருந்து உர மானியம் கிடைக்கவில்லை. தற்போது எங்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் கடினமாக உள்ளதுடன் கிழங்குவகைகளைச் சாப்பிட்டு வாழ்கிறோம். ஏனைய உணவுகள் மீன் வளங்களாகும். இந்தியாவிடமிருந்து ஒருமுறை உதவி கிடைத்தது.

நமது தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்த குளமானது தற்போது முற்றிலும் வறண்டு விட்டது. எங்கள் கிராமங்களில் பெரும் குடிநீர் பிரச்சினை உள்ளது. தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தால் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்க்கையை நடத்திச்செல்ல முடியும்.

குளத்தைத் தோண்டி அவற்றை உரியவாறு துப்புரவுசெய்து அரசு தருமென நாம் எதிர்பார்க்கின்றோம். தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாமல் பயிர்கள் அழிந்தால் எமது பயிர்ச்செய்கைக் காணிகள் பறிபோகும் என்ற அச்சத்தில் உள்ளோம். எனவே நஷ்டம் ஏற்பட்டாலும், நாம் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முயற்சிக்கின்றோம். நெல் வயல்களின் எல்லைகளைக் காட்டும் எல்லைக் கற்களானது வயல்களில் வளரும் காடுகளின் வளர்ச்சியால் மாறிவிடுமோ என்று அஞ்சுகிறோம். அதனால் எமக்கு நெற்செய்கை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

நாங்கள் ஆதிவாசிகள் என்பதற்காகவே அரசு எங்களின் தேவைகளை நிறைவேற்றவில்லை என்று உணர்கின்றோம். ஏனைய கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசினால் பெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த அபிவிருத்தியை ஆதிவாசிகள் பெறவில்லை. எமது மொழியும் இப்போது ஆபத்தில் உள்ளது. பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் கூட எமது ஜாதி, எமது அடையாளம் இல்லாமல் "இலங்கைத் தமிழர்" எனக் குறிப்பிடப்படுகிறது. எமது அடுத்த தலைமுறைக்கு எமது மொழியை எடுத்துச்செல்ல வேண்டுமென்பதால் அதைக் கற்பிக்கும் முறைகளை உருவாக்க வேண்டும். நாம் தமிழில் பேசும்போது பொதுச் சமூகத்திற்கே நாம் "ஆதிவாசிகள்" என்பதை நிரூபிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

கடந்தகாலத்தில் நாம் காட்டில் வேடுவரின் கடவுளுக்குச் சமயச் சடங்குகளைச் செய்துவந்தபோதும் இப்போது கிராமங்கள் தோன்றியதால் அதைச் செய்ய முடியாமல் போய்விட்டது. இப்போது காட்டில் அந்தச் சடங்குகள் செய்யும்போது இராணுவத்தினரிடம் இருந்து பிரச்சினைகள் வருவதால் நாம் அவற்றைக் கிராமத்தினுள்ளேயே செய்துவருகிறோம். அல்லது

நாம் இந்துக் கோயில்களிலேயே வேடுவரின் கடவுளுக்கு புஜைசெய்து வணங்குகிறோம்.

கடந்தகாலத்தில் ஆதிவாசிகள் ஆதிவாசிகளைத் திருமணம்செய்து கொண்டார்கள். தற்போது தொலைபேசியின் வருகையால் ஆதிவாசிகள் பொதுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம்செய்து கொள்வதைக் காணமுடிகிறது. கடந்தகாலத்தில் எமது பெரியோர்களின் தலைமையில் திருமணங்கள் நடத்தப்பட்டதுடன் தற்போது காதல் உறவின் அடிப்படையில்தான் நடக்கின்றன. உதாரணமாக வாகரையைச் சேர்ந்தவர்கள் நுவரெலியாவைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

கடந்தகாலத்தில் நாம் ஓலைக் குடிசைகளில் குடியிருந்ததுடன் அவை மழைகாலத்தில் நனையவில்லை. ஆனால் எங்களுக்காக அமைத்துத் தரப்பட்ட வீடுகள் தரம் குறைந்த மரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதுடன் அதில் வசிக்கும்போது அடிக்கடி வீட்டிற்குள் நீர் ஒழுக்கு ஏற்படுகின்றது. எங்கள் வீடுகளை முறையாகப் புதுப்பித்து, வீட்டிற்குள்ளே வீடுகள் வழங்கினால் நல்லது என்று நினைக்கிறோம்.

# காடுகளிலிருந்து எம்மை பலாத்காரமாக வெளியில் அழைத்து வந்தார்கள் ஆனால் இன்றுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை

சுதா வன்னிலா அத்தோ (ரதுகள் பழங்குடி தலைவர்)

எனது பரம்பரை கோண் மஹா கெச்சக் தானிகல தான் எனது ஊர். அந்த தானிகல பிரதேசத்தில் இருக்கும் போது தான் சேனநாயக்கா குளம் கட்டப்பட்டது. அதனால் ரத்துகல கிராமத்துக்கு வந்தோம். எமது மூதாதையர் பலவந்தமாகத் தான் கொண்டு வரப்பட்டனர். எமது மூதாதையர் ஆயிரத்தி தொளாயிரத்து முப்பத்தி எட்டாம் ஆண்டு தான் இந்த ரத்துகல பகுதிக்கு வந்துள்ளனர். எமது மூதாதையர், தாய்மார், தந்தைமார் அங்கே தான் வந்தார்கள். அவர்கள் இளம் வயதில் இருக்கும் போது கூட இவர்களுக்கு பிரச்சினைகள், சிக்கல்களுடன் தான் இந்த கிராமத்துக்கு வந்தார்கள். இந்த ரத்துகல கிராமத்துக்கு வந்தவர்களில் எனது பரம்பரையினர் மட்டும் தான் தொடர்ந்து இருந்தார்கள். ஆனால் தற்போது இந்த ரத்துகல கிராமத்துக்கு அனைத்து கிராமங்களிலும் இருந்து வந்துள்ளனர். இந்த காலத்தில் சிங்கள மக்களும் வந்துள்ளனர். புதிய ஹோட்டல்களும் கட்டப்பட்டுள்ளன. வெள்ளைக்காரர்கள், கொழும்பில் இருப்பவர்களும் புதிய ஹோட்டல்களில் வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வெளியிலிருந்து வந்துள்ளார்கள்.

எமது இனக் குழுவின் ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தும் வழக்கம் ஏங்களிடம் உள்ளது. தம்பாணை வேடுவ தலைவர் தான் அந்த நிகழ்வுக்கு தலைமை தாங்குவார். ஆதில் பங்குபற்றுபவர்கள் நாலு புறங்களிலும் இருந்து நிகழ்வுக்கு வருவார்கள். உரையாற்றுவார்கள். ஜனாதிபதிகள், அமைச்சர்கள், அரசாங்க அதிபர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள்

போன்ற அனைவரும் வருவார்கள். ஆனால் இந்த மக்களின் பிரச்சினைகள் ஆயிரத்தி தொளாயிரத்து முப்பத்தியெட்டாம் ஆண்டிலிருந்து இந்த ரத்துகல வந்த நாள் தொடக்கம் அந்த பிரச்சினைகள் எதுவும் இதுவரை தீர்க்கப்படவில்லை.

ஏனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இரண்டு ஆண் பிள்ளைகள். இரண்டு பெண் பிள்ளைகள். ஆவர்கள் காட்டுக்கு செல்கின்றனர். கூலி வேலைகளில் ஈடுபடுகின்றனர். அவ்வாறுதான் வாழ்கிறார்கள். எனது பிள்ளைகள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். வாழ்க்கைக்கு தேவையான வசதிகள் எங்களுக்கு போதாமல் உள்ளது.

நாங்கள் இங்கே வந்த காலத்தில் இளைஞர்களாக வந்தோம். நன்றாக வாழ்ந்து வந்தோம். எமது மூதாதையர், தந்தைமார் இருக்கும் போது பல பக்கங்களாலும் எங்களுக்கு பிரச்சினைகள் இருக்கவில்லை. எமக்கு என சட்டங்கள் இருக்கவில்லை. காடுகளில் வாழ்ந்த போது பிரச்சினைகள் இருக்கவில்லை. சட்டங்கள் கொண்டு வரப்பட்ட பின்னர் தான் பிரச்சினைகள் தோன்றின. நாம் காட்டில் வேட்டையாடி இறைச்சியை பெற்று, தேன் எடுத்து வாழ்ந்து வந்தோம். இந்த கிராமத்துக்கு வந்த காலத்திலிருந்து பெரிய இடத்தில் வாழ்ந்த நாம் அனைவரும் இப்போது சிறிய இடத்தில் வாழ்கிறோம். காட்டுக்கு செல்வதற்கும், இறைச்சியை பெறுவதற்கும் எமக்கு சட்டங்கள்



விதிக்கப்படுகின்றன. கிழங்குகளை தோண்டி எடுத்து அவித்து சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எம் மீது சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் காரணமாக சிறிய இடத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. விலங்குகளும் இல்லை. காடுகளுக்கு செல்ல முடியாமல் போனது. காடுகள் அழிக்கப்பட்டன. எங்களால் காடுகள் அழிக்கப்படவில்லை. வெளி ஆட்கள் சென்று காடுகளுக்கு தீ வைத்து காடுகளை அழிக்கின்றனர். ஏனைய கிராம மக்கள் தான் அவ்வாறு செய்கிறார்கள். ஊர்காவல் படை வீரர்கள் இருக்கும் போது காடுகளுக்கு தீ வைக்கப்படுகிறது. அவ்வாறு செய்வதனால் மிருகங்கள் யாவும் அழிந்து விட்டன. இந்த காலத்தில் எமது இனத்தை சேர்ந்த எவரும் காடுகளுக்கு செல்ல முடியாது. அவர்கள் ஐந்து இடங்களில் குடியேறி உள்ளார்கள். அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், கிராம அலுவலர் போன்ற அதிகாரிகள் எமது மக்களை கணக்கில் எடுப்பதில்லை. புறந்தள்ளுகின்றனர். எந்த ஒரு அதிகாரியும் எமது இனத்தவர்களின் முகத்தைக் கூட பார்ப்பதில்லை. அந்த நிலைக்கு நாங்கள் தற்போது தள்ளப்பட்டு இருக்கிறோம். எமது தம்பான தலைவரிடம் தான் சொல்ல வேண்டும். எமது இனத்தவர்கள் பாரிய பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

எமது ஆட்கள் காடுகளுக்கு சென்று இறைச்சி, தேன், பழங்கள் போன்றவற்றை பெற்று வாழ்ந்து வந்தார்கள். தற்போது அவற்றை நாம் இழந்து விட்டோம். எங்களது கிராம காணிகளுக்கு உறுதி

இல்லாதிருப்பது ஒரு பிரச்சினையாக உள்ளது. காணிகள் இல்லை. அவ்வாறான பிரச்சினைகளால் பல நெருக்கடிகள் உருவாகின்றன. எந்த அதிகாரியிடம் கதைத்தாலும் 'மேலிடத்தில் கதைக்கிறோம்' என்று தான் சொல்கிறார்கள். அந்த கதை அவ்வளவு தான். இதுதான் உண்மையில் எமது பிரச்சினை. நாங்கள் பிரதேச செயலாளரிடம் கதைக்கிறோம் அவரிடம் தான் சட்டம் உள்ளது. காணி பிரச்சினைகள் பாரிய பிரச்சினைகள் ஆகும். அந்த பிரச்சினைகளை தீர்த்து தருவதாக சொல்கிறார்கள் ஆனால் செய்த வேலை எதுவுமில்லை.

நாம் வசிக்கும் காணிகளுக்கு கூட உறுதி இல்லை. ஒரு காணியில் இரண்டு, மூன்று குடும்பங்கள் வசிக்கிறோம். அரை ஏக்கர் காணியில் அவ்வாறு வசிக்கிறோம். ஆனால் வெளி ஆட்கள் ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர், இருந்தைந்து ஏக்கர் காணிகளை பிடித்தள்ளார்கள். எங்களை காட்டுக்கு செல்ல அனுமதித்தால் எங்களுக்கு பிரச்சினைகள் இருக்காது. எந்த அரசாங்க அதிகாரிகளாக இருந்தாலும் அவர்களது பெயர் என்ன என்று தெரியாது. ஆவர்கள் பேசுகிறார்களே தவிர எந்த வேலையும் செய்வதில்லை. 1938 ஆண்டில் எமது முன்னோர் வந்த போது வசித்து வந்த பரம்பரை காணிகள் உள்ளன. எங்களது மூதாதையர்களின் காணிகளுக்குள் இப்போது நாங்கள் செல்ல முடியாது. ஒரு அதிகாரி தனது காணிக்கு மின்சாரம் எடுத்திருக்கிறார். ஆனால் பிரதேச செயலாளருக்கு

தெரியாதா, கிரா஡ அலுவலருக்கு தெரியாதா ஡ால்ஸ் அலுவலர்களுக்கு தெரியாதா இந்த ஡ிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு. இ஡்஡ோது எல்லா஡் ஡ுடிந்து விட்டது. இ஡்஡ோது வேலி அடைத்து குடியிருக்கிறார்கள். நாங்கள் ஁ள்ளே செல்ல ஡ுடியாது.

நான் எனது தலைவரிட஡் கதைத்தேன். ஜனாதி஡தியிட஡் கதைத்தேன், எந்த அதிகாரி வந்தாலு஡் எங்களுக்கு அரசியல் ஆதரவு இல்லை. எங்களுக்கு சுதந்திர஡் இல்லை.

ரத்துகல கிரா஡த்தில் எ஡து இனத்தைச் சேர்ந்த 110 குடும்஡ங்கள் இங்கே இருக்கின்றன. வெளியிலிருந்து வந்த குடும்஡ங்கள் 150 இருக்கின்றன. 110 ஆதிவாசி குடும்஡ங்களுக்கு காணிகள் ஁ள்ளது. சிலரிட஡் காணிக்கான ஁றுதி இல்லை. சிலர் ஒரு காணியில் இரண்டு, ஡ுன்று குடும்஡ங்களாக வாழ்கின்றனர். இரண்டு ஏக்கர் காணி தான் இ஡்஡ோது எங்களுக்கு இருக்கிறது. அவற்றுக்கு காணி ஁றுதிக்கு விண்ண஡஡஡் செய்துள்ளோ஡். எங்களது ஡ிள்ளைகள், சகோதரர்களின் ஆறு குடும்஡ங்கள் ஁ள்ளன. வெளி ஆட்களுக்கு 10, 15 ஏக்கர் காணி வழங்க஡்஡்டுள்ளது. ஡ிரதேச செயலாளரிட஡் தான் இந்த காணிகளின் அதிகார஡் இருக்கிறது. அந்த அதிகாரியிட஡் கதைத்தாலு஡் நியாய஡் கிடை஡்஡தில்லை. நாங்கள் ஡ொய் சொல்வதாக சொல்கிறார்கள். கணக்கெடு஡ு செய்தார்கள். அந்த கணக்கெடு஡ை சரியாக செய்தால் எ஡து ஡ிரச்சினைகளுக்கு தீர்வு காண ஡ுடியு஡்.

எ஡்஡ில் 10, 12 குடும்஡ங்களிட஡் ஡ட்டு஡ே காணி ஁றுதி இருக்கிறது. ஏனைய ஡க்களிட஡் காணிக்கான ஁றுதி இல்லை. ஡ேர்஡ிற், அனு஡தி஡்஡த்திர஡் என்று இருக்கிறது. ஆனால் அனு஡தி இல்லை. அனு஡தி஡்஡த்திர஡் இருந்தாலு஡் நாங்கள் ஒரு வசன஡் கூட ஡ேச ஡ுடியாது. (அதிகார஡் இல்லை)

நாங்கள் காட்டுக்கு செல்ல ஡ுடியு஡் என்றால் ஡ிரச்சினைகள் எதுவு஡் இருக்காது. நாங்கள் தானிகல ஡ிரதேசத்தில் வசிக்கும் ஡ோது சுதந்திர஡ாகவு஡், ஡கி஡்ச்சியாகவு஡் வாழ்ந்து வந்தோ஡். ஆனால் இங்கே வந்த ஡ின்னர் தான் சட்டங்களு஡், ஡ிரச்சினைகளு஡் எ஡க்கு வந்துள்ளது.

ஆந்த காலத்தில் எங்களுக்கு ஡ர஡்஡ரை தொழில் எதுவு஡் இருக்கவில்லை. நாங்க தொழிலுக்கு செல்வதில்லை. எ஡து ஡ிள்ளைகள் தான் இ஡்஡ோது வேலைகளுக்காக செல்கிறார்கள். காடுகள் இருந்து ஡ோது ஡ிரச்சினைகள் இருக்கவில்லை. எங்களது ஆட்கள் ஏனைய ஆட்களுடன் தொடர்பு வை஡்஡தில்லை. எங்களது ஡ர஡்஡ரை ஆட்களுடன்

஡ட்ட஡ே ஡ுடிவோ஡். ஏனைய ஡க்களை காண்பதே இல்லை. ஡ர஡்஡ரை தொழில் செய்யு஡் அறிவு எ஡து ஡க்களுக்கு இருக்கிறது. அதை ந஡்஡ித்தான் வாழ்ந்து வந்தோ஡்.

காட்டுக்கு சென்றால் எ஡க்கு தேவையான ஡ருந்துகளை ஡ெறலா஡். அனைத்து நோய்களுக்கு஡் எ஡்஡ிட஡் ஡ருந்துகள் ஁ள்ளன. நோய் ஏற்பட்டால் எ஡து ஆட்கள் அந்த ஡ருந்துகளைத் தான் ஡ாவித்தார்கள். எந்த நோய் வந்தாலு஡் காட்டுக்கு சென்று ஡ருந்து ஡றித்து ஡ாவித்து வந்தோ஡். காடுகளில் வாழ்ந்த ஡ோது எங்களுக்கு நோய் ஏற்படுவது ஡ிகவு஡் குறைவு. நோய் ஏற்படுவதே இல்லை. இந்த ஁ற்களுக்கு வந்த ஡ின்னர் தான் நோய் ஏற்படுகிறது. ஡ிரச்சினைகள் ஏற்படுகின்றன. காட்டில் இருந்து இங்கே வந்த ஡ின்னர் ஁ணவு இல்லை.

வேறு ஡ிரச்சினைகள் என்றால் ஁ணவு஡் ஡ொருட்கள் இல்லை. இந்த கிராத்தில் இருக்கும் எ஡து ஡ிள்ளைகள் விவசாய஡், வேலைகளில் ஡ுடிடுகிறார்கள். ஡ுன்னரை஡் ஡ோன்று ஡ருந்து இல்லை. விறகு இல்லை. எங்களது ஆட்கள் காட்டுக்கு வெளியே தான் விவசாய஡் செய்தார்கள். வேறு ஆட்களால் தான் ஡ிரச்சினை ஏற்பட்டுள்ளது. நெரு஡்஡ில் இரு஡்஡து ஡ோல தான் நாங்கள் இங்கே இருக்கிறோ஡்.

ஏங்களது ஡ிள்ளைகள் தொழில் செய்வதில் ஡ிரச்சினைகள் ஁ள்ளது. வேறு தொழில்களை செய்வதற்கான அறிவு இல்லை.

இ஡்஡ோது காடுகளில் ஡ருந்துகள் அருகி஡் ஡ோயுள்ளன. அதன் காரண஡ாக ஡ருத்துவர்கள் இருக்கிற இடத்துக்கு ஡ோகிறோ஡். 10, 15 ஡ைல் சிர஡஡்஡்஡்டு சென்ற ஡ோதிலு஡், அவர்கள் கவனிக்கா஡ல் இருக்க இட஡ுள்ளது.

காட்டுக்கு ஡ோக விரும்஡ுவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சட்டத்தை அ஡ுலாக்கும் அதிகாரிகள் தானிகல கிரா஡த்துக்கு ஡ோய் இருக்க விடுகிறார்கள் இல்லை. வன ஜீவராசி அதிகாரிகள், வன ஡ாதுகாவல் அதிகாரிகள் நாங்கள் காட்டில் தங்கியிருக்க விடுவதில்லை. இங்கே இருந்து சிர஡஡்஡டுவதை விட ஡ழைய இடத்துக்கு ஡ோகலா஡் என்று எ஡து ஆட்கள் கதை஡்஡ார்கள். ஁ந்து, ஆறு குடும்஡ங்கள் என்றாலு஡் அங்கே சுதந்திர஡ாக வாழலா஡் என்று அவர்கள் கதைக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு கதை஡்஡தில் அர்த்த஡் ஁ள்ளது.

காடுகளில் இருந்த கற் குகைகளில் தான் எ஡து ஆட்கள் வசித்தார்கள். ஆனால் இந்த கிரா஡த்தில் அது ஡ோன்ற வசதிகள் கூட இல்லை.

# எங்களது தலைமுறையினருக்கு முங்குடி மக்களின் பெயரும் வெறுத்துப் போயுள்ளது

தலாவரிகே குபன்டியா அத்தோ (ஹெனானிகள பமுங்குடித் தலைவர்)

எங்கட பரம்பரைக்கு ஏற்றவகையில் இந்த இடத்தை சேனானிகல கிராமம் என்று சொல்லுவார்கள். சிலர் ஹெனானிகல என்று என்பார்கள். முன்னர் சேனானிகல என்று சொல்லியிருக்கிறார்கள். எங்களில் ஏழு இனங்கள் இருக்கின்றன. புதிதாக இரண்டு இனங்களை தம்பான் மகாநாயக்கர் கண்டுபிடித்திருக்கிறார். வாகரை, பொல்லேபத்த, தலுகொன, போன்ற பெயர்கள் இரண்டு ஊர்களை விட அதிகமாகக் காணப்படுகின்றன. முதலில் ஊருவரிகே, தலாவரிகே, மொணரவரிகே, ஹூனாபார வரிகே, நகுல்லன வரிகே, என ஐந்து இனங்கள் காணப்பட்டன. இங்கு இந்த ஐந்து இனத்தினதும் மக்கள் இருக்கிறார்கள். தம்பானயிலிருந்து 83 பேர் வந்திருக்கின்றார்கள். அப்படி வரும்போது நூற்றியைந்து பேர் மட்டில்தான் வந்திருக்கிறார்கள்.

நாங்கள் வருவதற்கு முன் ஆதிவாசி மக்கள் இருந்திருக்கவில்லை. நாங்கள் வந்த பின்னர் எங்களைக் கொண்டு கிராமத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எங்களுடைய மக்கள் தம்பானையில் கொட்டபக்கினிய என்ற ஊரில்தான் இருந்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க அவர்கள் இருந்த காலத்தில் அவரது மகன் டட்டி சேனாநாயக்க அவர்கள் இருந்திருக்கிறார்கள். எங்கட இருபத்தேழு குடும்பங்கள்தான் இருந்தன. அவர்களுக்கு இதுமாதிரியான வீடுகள் கட்டி வேலிகள் இட்டு, இரண்டு ஏக்கர் வீதம் காணிகளைக் கொடுத்து எங்களைப் பாதுகாத்தார்கள். நாட்டில் அபிவிருத்தி வரத் தொடங்கிய பிறகு எங்கட காணிகள அபய பூமிக்கு



எடுத்தார்கள். காமினி திசாநாயக்க அமைச்சராக இருந்த காலத்தில். பிரேமதாச தான் பிரதமர். பிரதமர் பிரேமதாச எங்கட அப்பாமாருக்கு 'இங்க இருக்க முடியாது, பெரிய பிரச்சனை இருக்கு, மழைபெய்து குளங்கள் நிறையும் போது போகவர பாதை இல்லாமல் போகும். யானைகள் வரத் தொடங்கும். எங்கட அப்ப வர விருப்பமில்லாமல் இருந்தபோது, மழைபெய்து குளங்கள் நிரம்பும் போது தம்பானையில் கிராமமொன்றுக்குள் வருவதற்கு பாதைகள் எஞ்சியிருக்கவில்லை. உல்ஹிற்றிய குளத்தில் நீர் நிரம்பும்போது நாங்கள் போய்வரும் பாதைகளில் நீர் தேங்கியது. அதன் பின்புதான் நாங்கள் வந்தோம்.

ஹெனானிகல கிராமத்தில் எங்களுக்கு காணிகள் இருப்பதாக காமினி திசாநாயக்க ஜயா



சொன்னார். 'உங்கட சம்பிரதாயங்கள், உங்களுடைய சடங்குகளுக்கு காடு இருக்கிறது. காட்டுக்குப் பக்கத்திலேதான் காணிகள் தருவோம். அங்கே போங்கள்.' என்று சொன்னார். பின்னர் எங்களுடைய அப்பாமார், அவர்களுடைய சடங்கு சம்பிரதாயங்களை பரம்பரை ரீதியான வேலைகளை செய்ய முடியும் என்பதால் மற்றவர்களோடு வந்திருக்கிறார். அதற்குப் பிறகு ஐந்து வருடம் மட்டில் கழிகின்ற போது வனசீவராசிகள் ஐயாமார் சொல்கிறார்கள் உங்களுக்கு இந்த இடம் தடை செய்யப்பட்டிருக்கு என்ற சொல்கிறார்கள். இப்போது நாங்கள் கூட்டில் அடைக்கப்பட்டது போல சுதந்திரமில்லாமல் இருக்கிறோம்.

ஒவ்வொரு வருடமும் செய்கின்ற சடங்கொன்று எங்களுக்கு இருக்கிறது. அதற்கு காணியொன்று தரப்பட்டது. முன்னரென்றால் அவற்றை காடுகளில்தான் அமைத்தோம். இப்போது ஒவ்வொரு வருடமும் அந்த சடங்கை செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு வனசீவராசிகள் ஐயாமாரிடமிருந்து அனுமதி எடுக்க வேண்டும்.

எங்களுக்குப் பெரும் சிக்கலொன்று இருக்கிறது. எங்களுடைய தொடர் குடும்பங்கள் என ஒரு குழு இருக்கிறது. அனுமதியற்றவர்கள் என்று ஒரு குழு இருக்கிறது. நூற்றியைந்து குடும்பங்களுக்குத்தான் காணிகளும் வயல்களும் உள்ளன. சுமார் அறுநூறு ஏனைய குடும்பங்கள் உள்ளன. எனவே மற்றவர்கள் வாழ்வது சிரமம் உள்ளது. இப்போது இந்த ஹெனானிகல ஆட்கள் மாதுறு ஓயாவிருக திருட்டுத்தனமாகச் சென்று கொஞ்சம் மீன்களைப் பிடிக்கின்றார்கள். அங்கேயும் ஒரு சங்கம் இருக்கின்றது. வனசீவராசிகள் ஐயாமாராலும் அந்த சங்கத்தாலும் பிரச்சனைகள். எங்களைப் பிடித்து வழக்குப் போடுகின்றார்கள். முப்பது முப்பதைந்தாயிரம் ரூபவை ஒரே தரத்தில் செலுத்த வேண்டும். இந்த மனிதர்கள் கசுட்டப்பட்டு வாழ்பவர்கள். ஒரு குடும்பத்தீர் நான்கைந்து பிள்ளைகள் இருக்கின்றார்கள். முன்பு மாதிரியல்லாமல் இப்போது பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டும். அப்படியில்லாவிட்டால் அரசாங்கத்தால் பிரச்சனைகள் வரும். முன்பென்றால், பள்ளிக்கூடங்களுக்குப் போகத் தேவையில்லை. யாராவது ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, சேனையைக் கொத்திப் பயிர் செய்துகொண்டு, வாழ்வார்கள். இப்போது ஐநூறு குடும்பங்களுக்குமே எந்தவொரு தொழிலும் இல்லை. காட்டுக்குப் போகவோ மீன் பிடிக்கவோ முடியாது கசுட்டம். அதனால் கசுட்டத்துடன் தான்

வாழுகிறார்கள்.

கடந்த மாதம் வரிகசபாவ இருந்தது. எங்களுடைய தலைவர் எல்லா ஊர்களிலும் உள்ள பிரச்சனைகளை ஒன்று சேர்த்து மனுவொன்றை கலாசார அலுவல்கள் அமைச்சரிடம் ஒப்படைத்தார். ஆனால் ஏதாவது செய்வதாகச் சொல்லி ஒன்றிரண்டு விடயங்களை செய்வார்கள். திரும்பவும் அடுத்த வருடத்தில் மனுவொன்றை ஒப்படைப்போம். நான் எங்கட தலைவருக்குச் சொன்னேன். 'இது எதுவும் நடக்காது பொய் மட்டும்தான்' என்று 'ஒவ்வொரு வருடமும் நாங்களும் பேசுகிறோம். எழுத்தி ஒப்படைக்கிறோம் அவ்வளவுதான்' என்று.

ஆனால் அரசாங்கம் எதையும் செய்வதில்லை. ஆதிவாசி மக்களுக்கு இந்த வேலையை செய்து கொடுங்கள் என எழுத்துமூலம் கொடுத்தால் தான் அமைச்சர்மாரால் அதனை செய்ய முடியும். அரசாங்கம் அனுமதி அளித்தால் மட்டும்தான் அமைச்சர் வேலை செய்ய முடியும். ஆனால் அப்படி நடப்பதில்லை.

பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர் இருக்கிறார்கள். அவர்களிடம் இதைப் பற்றிச் சொன்னாலும் அவ்வளவுதான் நடக்கும். அவர்களும் அமைச்சுகளுக்கு எழுதுவார்கள். மாவட்டச் செயலாளர் அம்பாறை மாவட்டத்தில் இருக்கிறார். அவருக்குச் சொன்னாலும் அவ்வளவேதான். அண்மையில் எமது சடங்கு நிகழ்வொன்றின் போது அமைச்சை சேர்ந்த அம்மையாருக்கு இன்ன மாதத்தில், இன்ன நேரத்தில் இருப்பதாகவும் உதவுமாறும் சொன்னோம். அந்த ஆண்டில் எங்களுக்கு உதவி செய்தார். அப்படியொரு விழாவொன்றை நடத்த உதவச் சொன்னால் உதவுவார்கள். ஆனால் எங்களுடைய மக்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வென்றால் கிடைக்காது.

இப்போது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இருக்கின்றதல்லவா? அவற்றைப் பற்றிப் பார்த்தாலும் எங்களுக்கு எதுவும் நடப்பதில்லை. அந்த வேலையைச் செய்கின்ற அம்மையாரின் தேவைக்கு ஏற்ற வகையில்தான் வேலை நடக்கும். எங்களுக்கு சமுர்தியும் இல்லை. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தரப்படும் காசும் இல்லை.

எங்களுடைய சந்ததிகளுக்கு ஆதிவாசிகள் என்ற பெயர்மீது கூட வெறுப்பு இந்தப் பிரச்சனைகளால் உருவாகிறது. எல்லாக் காடுகளையும் சேர்ந்தவர்களுக்கு பரம்பரைமீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. மாற்றாந்தாய் கவனிப்புதான் எங்களுக்கு இருக்கிறது. நான் போனால் ஆ... தலைவரே ஏன் வந்தீர்கள். என்ன செய்ய வேண்டும்

என்று பேசுவார்கள். மற்றவர்கள் போகும் போது அப்படிக்கவனிப்பதில்லை. 'நீ எதுக்கு வந்தாய்? எந்த வேலையை செய்துகொள்ளுறதுக்கு' என்றுதான் கேட்பார்கள்.

இன்னும் கொஞ்சம் காலம் செல்ல எங்களுடைய சந்ததி இல்லாமல் போகும். மனிதர்கள் காண்பதற்கு ஒரு சந்ததி இல்லாமற் போகும். எங்களைப் போன்ற மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், இதுபோல ஒரு மக்கள் இந்த நாட்டில் இருந்திருக்கிறார்கள் என்பதை உருவப்படத்தின் மூலம்தான் பார்க்க நேரிடும்.

## தேர்தலன் போது உறுத்யள்த்த ஒன்றையும் செய்யவல்லலை

தானிகல மஹபண்டலாகே விமலாவதி

நான் தலைவர் அவர்களின் மனைவியாவேன். எமது கிராமத்தில் பல குறைகள் இருக்கின்றது. தேர்தல் காலத்தில் சுற்றி இருக்கும் அதிகாரிகள் அனைவரும் வருவார்கள். நாம் உங்கள் குறைபாடுகளைத் தீர்ப்போம், அனைத்தையும் செய்வோம் என்று கூறி வாக்குகளைப் பெற்றுக் கொள்வார்கள். எமது பிள்ளைகள் சாதாரண தொழிலொன்றைச் செய்யக்கூடியவர்கள். அவர்களுக்குத் தொழில் தருவோம் எனக் கூறுவார்கள். குறைபாடுகளைத் தீர்ப்போம், வீடுகள் கட்டித் தருவோம் எனக் கூறுவார்கள், எதையும் எங்களுக்குச் செய்வதில்லை. அவ்வாறு சொல்லிவிட்டுச் சென்று தேர்தல் நெருங்கும்போது வருவார்கள். திரும்பவும் பொய்கூறி ஏமாற்றிவிட்டுச் செல்வார்கள். எவ்வித உதவியும் செய்வதில்லை. அரசாங்கமும் எவ்வித உதவியும் செய்வதில்லை. சமூர்த்தி மட்டும் இப்போது எங்களுக்குக் கிடைக்கின்றது. எமக்கு வேறு 5,000 ரூபா வழங்கும்படி கூறியிருக்கின்றார்கள். அரசாங்கத்தால் எமக்கு அந்த ஐயாயிரம் ரூபாவையும் தரவில்லை. எமக்கு சமூர்த்தி கொடுப்பனவு 3,500 ரூபா உள்ளது. இதற்கு மேலதிகமாக சமூர்த்தி நன்மைபெறுநர்களுக்கு 5,000 ரூபா கொடுக்குமாறு கூறியுள்ளார்களே. அவர்கள் தருவது 3,000 ரூபாவாகும். 5,000 ரூபா கொடுக்குமாறு கூறியதில் 3,000 ரூபா மட்டும் தருவார்கள்.

எங்களுக்கு வாழ்வதற்கு எதுவுமில்லை. இந்தமுறை யாரும் சேனைப் பயிர்ச்செய்கை செய்யவில்லை, உரம் இல்லை, காடுகளை வெட்டிச் செய்யவேண்டும். பெரிய காடுகளை வெட்ட விடமாட்டார்கள். எமது குறைபாடுகளை எந்த அதிகாரியோ - அருகிலிருக்கும் அதிகாரியோ



கூட - குறைபாடுகளை நிவர்த்திசெய்வதில்லை. இப்போது ஏனைய கிராமங்களுக்கு எவ்வளவோ உதவி செய்யப்படுகின்றபோதும் எமக்கு அதில் மூன்றிலொரு பங்குகூடக் கிடைப்பதில்லை. சமூர்த்தி கொடுப்பனவுகூட எமக்குக் கிடைப்பதில்லை.

எமது பிரிவுக்கு வழங்காது நில்ல கிராமத்தின் எஞ்சிய பகுதிகளுக்கு வழங்கப்படுகின்றது. புள்ளிட்டிய, நில்ல, ஹமநவ ஆகிய பிரிவுகளுக்கு வழங்கப்படுகின்றது. எமக்கு முத்திரைக் கொடுப்பனவு

3,500 ரூபாவும் 5,000 ரூபாவில் 3,000 ரூபாவு஡ாக 6,500 ரூபா ஡ாத஡ொன்றுக்குத் தருவார்கள். ஡஡து பிர்ரிவு ஡ு஡ுவதற்கும் அதேபோல்தான் வழங்கப்படுகின்றது. கீழ் அதிகாரிகளினால்தான் இவ்வாறு செய்யப்படுகின்றது. அரசாங்க஡் கொடுக்கு஡ாறு கூறுகின்றது. அரசாங்கத்தால் அங்கீகரித்ததைக் கீழ் அதிகாரிகள் ஡ன்ன செய்கின்றர்கள் ஡ன்பது தெரியவில்லை. ஏழைக் குடும்பங்களுக்கு 5,000 ரூபா வழங்கும்படி ரிவிவில் கூறுவதைச் ச஡ீபத்தில் நான் கேட்டேன். ஡஡து கிரா஡த்தில் அரசு ஁த்தியோகத்தர்கள் ஡வரும் இல்லை. தொழில் செய்பவர்கள் இல்லை. சேனைப் பயிர்ச்செய்கை, கூலி வேலை செய்துதான் வாழ்க்கையை நடத்துகின்றார்கள். ச஡ூர்த்தி கொடுப்பனைவை ஡ாத ஆர஡்பத்தில் வழங்குவதில்லை. ஡ாதத்தின் 20, 25 ஆந் திகதிகளில்தான் வழங்குவார்கள். கிரா஡த்தில் நூறு குடும்பங்கள் ஁ள்ளன. நூறு குடும்பங்களும் ஡ிகவும் கஷ்ட஡ான நிலையில்தான் வாழுகின்றனர்.

஡ங்களுக்கு அதிகளவில் வேற்று஡ை காட்டுகின்றார்கள். ஁தவிகள் அங்கீகரிக்கப்பட்டாலும் அவற்றை ஡஡க்கு வழங்குவதில்லை. தேர்தல் காலங்களில் வீடு தருகின்றோ஡், தொழில் தருகின்றோ஡் ஡னக் கூறிக்கொண்டு வந்து குவிவார்கள். ஡னி஡ும் இதுவரை ஡஡து ஆதிவாசி குடும்பங்களில் ஡வருக்கும் அரசு தொழிலொன்றை வழங்கவில்லை. பொதுவாகப் படிக்காவிடி஡ும் சாதாரண஡ாகப் படித்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்குச் சிறிய தொழிலொன்றையாவது தர஡ுடியு஡்தானே. ஁துவும் ஡஡்வர்களுக்கு வழங்கப்படவில்லை.

஡஡க்குப் பல வேற்று஡ைகள் காட்டப்படுகின்றன. அதிகாரிகள் ஡஡஡ைக் கணக்கில் ஡டுப்பதில்லை. ஡஡து பிள்ளைகள் ஡ுன்னர் கல்க஡ுவில் ஁ள்ள பாடசாலைக்குச் சென்றார்கள். கல்க஡ுவ பாடசாலையில் கூட ஆதிவாசி பிள்ளைகள் ஡ன ஡஡து பிள்ளைகள் வேற்று஡ை காட்டப்பட்டு திருப்பி அ஡ுப்பப்பட்டுள்ளார்கள். இப்போது அவ்வாறு செய்வதில்லை. ஡ுன்னர் அப்படித்தான் இருந்தது.

தற்போதும் ஆதிவாசிகள் ஡ன்ற வகையில் ஆண்கள் ஁ணவு ஁ட்கொள்ளுவதுபற்றிய ச஡்பிரதாயங்கள் ஁ள்ளன. விசேட஡ாக பெண்களுக்கு அவ்வாறில்லை.

நா஡ும் இப்போது ஡ாறி வருகிறோ஡், வெளியூர்களில் இருந்து வந்து ஡஡து பெண்களைத் திரு஡ண஡் செய்கின்றார்கள். ஡஡து ஡கன்஡ார்களும்

வெளியிடங்களில் திரு஡ண஡் செய்து அவ்வாறான தொடர்புகளுடன் தான் இருக்கின்றார்கள். இப்போது வெளியிடங்களில் வசிக்கின்றனர். ஡஡து பிள்ளைகளும் ஆதிவாசிகளைப்போலல்லாது நகராங்களிலும் வெளியூர்களிலும் வசிக்கின்றனர்.

஡஡க்கு அதிகாரிகளால் அதிக அநீதி இழைக்கப்படுகின்றது. ஁துதான் ஡னதிற்கு வருத்த஡ாக ஁ள்ளது. பிர்ரதேச செயலாளர்கள், அ஡ைச்சர்கள், கீழ் அதிகாரிகள் ஡வரும் ஡஡஡ைப்பற்றி கருத்திற்கொள்வதோ தேடிப்பார்ப்பதோ இல்லை.

# அரசியும் இல்லை, கீழங்கு வகைகளும் இல்லை, கீடாரம் கீழங்குகளை உண்டு தான் உயர்வாழந்து கொண்டிருக்கிறோம்

கீழ்க்கு ஆதிவாசி தலைவரின் மனைவி சீலா

எனது பெயர் சீலா. குஞ்சம்குளம் தான் எங்களது கிராமம் அங்கு தான் நாங்கள் வசித்து வந்தோம். நாங்கள் 66 ஆம் ஆண்டு இந்த கிராமத்திற்கு குடிவந்தோம். ஆனால் இன்றளவும் எங்களுக்கு தோட்டப் பாதையை சரி செய்து தரவில்லை. ஆரம்ப காலத்தில் எங்களுடைய கிராமத்திலேயே பிள்ளைகள் பிறந்தனர். ஆனால் தற்பொழுது பிரசவத்திற்காக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலில் அம்பலாஞ்சி வைத்தியசாலை செல்ல வேண்டிய தேவை இருக்கவில்லை. அருகாமையில் வைத்தியசாலை இருந்தது. ஆனால் தற்பொழுது அவ்வாறு இல்லை. பிரசவத்திற்காக அம்பலாஞ்சி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வைத்தியசாலை செல்ல வீதியானது ஒழுங்கான முறையில் செய்து தரப்படவில்லை. புணரமைக்கப்பட்ட வீதி இன்மையின் காரணமாக பிள்ளைகள் இங்கு பிறந்த பின்னர் தான் ஆஸ்பத்திரி கொண்டு செல்வோம். இப்போது அம்பியுளன்ஸ் இருக்கிறது. முன்னர் அம்பியுளன்ஸ் இல்லை. நாங்கள் அங்கிருந்து ஆட்டோவில் கொண்டு வந்தாலும் பாதை சரியில்லை.

கிராமத்திலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது போது இடையில் பிள்ளைகள் பிரசவம் ஆகி எடுத்துக் கொண்டு செல்வோம். சில சமயங்களில் இடையில் பிரசவமாகி பிள்ளைகள் இறந்தும் போயிருக்கின்றார்கள். அரசு உத்தியோகத்தர் அனைவரையும் நம்பியே நாங்கள் இந்த ஊருக்கு வந்து எனக்கு தற்பொழுது 59 வயதாகிறது. இவ்வளவு காலமும் நாங்கள் கூறுவது வீட்டைப் பற்றியதும், வீதியைப்பற்றியதும் ற்றும் எங்களுடைய குடியிருப்பு நிலையைப் பற்றியும் தான். வந்து பாருங்கள் எமது குடியிருப்புகள் எவ்வாறு இருக்கின்றது என்று.

எமது வீடுகளை கல் வீடுகளாக மாற்றித் தாருங்கள் என்றுதான் கேட்கின்றோம். அவர்களிடம் நாங்கள் நாங்கள் வேறு ஒன்றும் கேட்கவில்லையே. நாங்கள் கேட்கிறோம் எங்கட குடியிருப்பு நிலத்தை தாருங்கள் என்று தான். நாங்கள் கண்டெடுத்த பூமி தானே இந்த பூமி. நாங்கள் உங்களிடம் எதனையும் கேட்கவில்லையே எங்களுடைய பூமியினை எங்களிடமே தாருங்கள் என்று தானே கேட்கின்றோம்.

வஜவசாயம் செய்ய வேண்டுமாயின் இங்கு இருக்கும் அனைத்து கரும்பங்களும் விவசாயம் செய்ய வேண்டும் ஆனால் இங்கு அனேகமானோருக்கு காணி பூமி எதுவும் இல்லை. இந்த வருடம் வெள்ளாமை செய்து சரியான நடட்டம். இந்த முறை விவசாயத்திற்காக உரிமோ அல்லது எண்ணெயையோ எதுவும் கிடைக்கவில்லை. எவ்வாறு நாங்கள் விவசாயம் செய்வது அதற்கான எவ்வித உதவிகளும் இல்லையே. நாங்கள் இங்கு கஷ்டப்பட்டு வாந்து கொண்டிருக்கிறோம். அரசாங்கம் எங்களைக் கவனிக்கின்றார்கள் இல்லை. நாங்கள் ஆதிவாசிகள் என்பதாலோ என்னவோ இந்த அரசாங்கங்கள் எங்களை கவனிப்பதுமில்லை, எங்களுக்கான உதவிகளை செய்வதும் இல்லை. இங்கு காணப்படும் ஏனைய கிராமத்து வீதிகளை சென்று பாருங்கள் எல்லாம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதிவாசி மக்களாகிய நாங்கள் வாழும் கிராமங்களை சென்று பாருங்கள் எவ்வித திருத்தப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை. எமது வீட்டுக்குள் வந்து பாருங்கள் இந்த வீடு எவ்விதத்திலும் வசப்பதற்கு பொருத்தமான வீடு அல்ல. வழைக் காலங்களில் இந்த வீடுகளுக்குள் வசிக்கவே முடியாது. கூரையில் விழுகின்ற மழை நீர் அனைத்தும் வீட்டுக்குள்ளேயே

வரும். இதனை செய்து தாருங்கள் என்று தானே கேட்கின்றோம்.

பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல வேண்டுமாயின் இந்த வீதி வழியே செல்ல வேண்டும். மழைக் காலம் என்றால் இந்த வீதி எங்கும் மழை நீரி தேங்கிக் கிடக்கும் வீதியில் செல்ல முடியாது. பாடசாலைக்கு செல்லும் சிறுவர்கள் தழை பெய்தால் தங்கள் வெள்ளை ஆடைகளை மஞ்சல் ஆடைகளாக சேறோடு உடுத்திக் கொண்டு செல்வார்கள். அல்லது பாடசாலை முடிந்து வரும் போது பாடசாலை உடைகளை சேறோடு கொண்டு வருவார்கள். தொடர்ச்சியாக மழை என்றால் மறுநாள் பாடசாலைக்கு செல்ல மாற்று உடைகளும் கிடையாது. நாங்கள் ஏன் இவ்வாறு வாழ வேண்டும் எங்களுடைய இந்த நிலைக்கு இந்த அரசாங்கங்கள் தானே காரணம். எங்களை போன்ற மக்கள் இவ்வாறு இங்கு வாழ்கிறார்கள் என்பதும் கூட இந்த இரசுக்கு தெரியுமோ என்னவோ?. நாங்கள் ஒதுக்கப்பட்ட மக்களா? எங்களுக்கு எவ்வித உரிமைகளும் இல்லையா? நாங்கள் கீழ்மட்ட மக்கள் என்பதனாலா எங்களை இவ்வாறு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

எங்களுக்கான எவ்வித உணவும் இல்லை. முன்னர் ஒள்ளி இருந்தது. ஒள்ளியினை அவித்து சாப்பிட்டு வந்தோம் இப்பொழுது ஒள்ளியும் இல்லை. ஒள்ளி மாந்து போய்விட்டது. பொன்னாகண்ணி மற்றும் மீன் அவித்து சாப்பிட்டு வந்தோம் தற்பொழுது அவற்றுக்கு வழியில்லை. இப்போது கடலா கிழங்கு மற்றும் கர்ன கிழங்கு தான் எங்களுடைய உணவு. அந்த கிழங்குகள் இல்லை எனில் எங்களுடைய சனங்கள் இறந்திருப்பார்கள். இந்த கிழங்குகளும் தற்போது மிக குறைவு. மாரி வந்துவிட்டால் இந்த கிழங்குகள் அவிவாது. பிறகு நாங்கள் உணவுக்கு என்ன செய்வது. எங்களுடைய வாழ்வு போராட்டம் தான். குளத்தில் மீனும் இல்லை. எவ்வாறு சீவியம் செய்வது.

எங்களுடைய தொழில் மீன்பிடி மற்றும் தேன் வெட்டுதல் தான். வேறு தொழில் எதுவும் எங்களுக்கு தெரியாது ஆனால் தற்பொழுது எங்களுடைய குளத்தினை வந்து பாருங்கள். குளமும் வற்றிப் போய்விட்டது. தேன் வெட்டுவதற்கான சீசனும் இது இல்லை. பிறகு நாங்கள் வாழ்வது எவ்வாறு என்பதே போராட்டமாக தான் இருக்கின்றது. எங்களுடைய காடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருகிறது. 65 ஆம் ஆண்டு காலத்தில் நாங்கள் இங்கு வந்தோம். இன்று வரையில் எங்களுக்கான எவ்வித உதவிகளும் இல்லை. ஒரு வீட்டில் நான்கு குடும்பங்களும் சீவிக் வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எங்களுக்கான

வீடுகள் இல்லை. வீடுகள் தாரம், தாரம் என்று கூறுகிறார்களே தவிர இது வரையில் எங்களுக்கான எவ்வித உதவிகளும் இல்லை. நாங்கள் இலுக்கு வீடுகளை அமைத்திருந்தால் கூட நிம்மதியாக வாழ்ந்திருப்போம். இலுக்கு வீடுகளே அமைக்கக் கூடாது என்று கூறினார்கள் ஆனால் இன்று எங்களுக்கு இலுக்கு வீடும் இல்லை, கல்லு வீடுகளும் இல்லை.

நாங்கள் இந்த அரசாங்களத்திடம் பெரிதாக ஒன்றும் கேட்கவில்லை. நாங்கள் வாழ்வதற்கு பொருத்தமாக எங்களுடைய வீடுகளை அமைத்துத் தாருங்கள் என்றதை மாத்திரமே கேட்கின்றோம்.

# புதிய தலைமுறையினரும் காடுகளில் வாழ்வதற்கே விரும்புகின்றனர்

தலாவரிகே டிகிரி பண்டலா அத்தோ (கல்வலயாய ஆதிவாசி தலைவர்)

நாங்கள் தானிகல கிராமத்திலிருந்து இந்த வீடுகளுக்கு வந்தோம். டொக்டர் ஸ்பிட்டல் ஐயா பத்து குடும்பங்களைத் தான் இந்த டிடத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். அப்படி வந்த பின்னர், நாங்கள் சாப்பிடுவதற்கு, நோய்வாய்ப்படும் போது மருந்துகளுக்கு எல்லாம் அந்த வெள்ளைக்கார ஐயாதான் உதவி செய்தார். அப்போது எங்கட அப்பாதான் இருந்திருக்கிறார். வந்து இப்போது இரண்டு பரம்பரைகளாவிட்டன. 105 வயதாகிறது. இப்ப நாங்க பெரும் சிரமங்களுக்கு ஆளாகியிருக்கிறம். காரணம் வீடுகளுக்குப் போறதுக்கு வழியில்ல. ஒரு மருந்தத் தேடிக்கொள்ள வழியில்ல. தேன் அடையொண்ட பறிக்க வழியில்ல. சட்டம் வந்திருக்கு. காடும் அழிஞ்சு போயிருக்கு. மருந்தொண்டக் கூட தேடிக்கொள்ள வழியில்ல. அரசாங்கத்து ஐயாமார் எங்கள் விசாரிச்சு எங்கட பிரச்சனைகள்ப் பேசறது இல்ல. அதனால எங்களுக்கு பெரும் கஷ்டமாக இருக்கிறது.

நாங்க இங்க வந்த காலத்தில் பிரச்சனைகள் இருக்கயில்ல. நல்லா சாப்பிட்டு குடிச்சு நல்லா இருந்தம். இப்ப காட்டுக்குப் போக முடியாது. ஒரு மரத்துக்குக் கீழ் இருக்க முடியாது. கொஞ்சம் மருந்துகளைத் தேட முடிய இல்ல. அதனால எங்கட வாழ்க்கை கஷ்டமாயிருக்கு.

நாங்க அந்த மலைகளில போய் விரும்பியபடி சாப்பிட்டு குடிச்சி வாழ்ந்தம். இந்தக் காலத்துல போக முடியாது. முன்னர் வந்தவர்கள் வெள்ளைக்கார ஐயாமார். வந்து சாப்பிடக் குடிக்க எல்லாம் கொடுத்தார்கள். காசு தந்தார்கள். இப்ப மாதிரிக் கஷ்டம் இல்ல. எங்க இரண்டு தலைவர்களும் இறந்த பிறகுதான் பொரமல் ஐயா தலைவரானார். அவர் இறந்த பிறகுதான் கோமர அவர்கள் இருந்தார்.



அதற்குப் பிறகு ஒரு கவனிப்பும் இல்லாமல் போச்சு. இப்ப சரியான தலைவர் இல்லாத காரணத்தால்தான் எங்கட இனத்துக்கு நான்தான் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன்.

**பிரதேச ரீதியான பிரதிநித்தத்துவம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை?**

எங்கட பரம்பரைகளில அப்படி இருக்கயில்ல. கடந்த காலங்களில நான் ஒரு பையனோடு முன்வந்தேன். தேர்தலில் போட்டியிடுவம் என்று பேசினோம். அதற்குப்

பிறகு இளம் பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு வாக்களிக்கச் சொல்லி ஆக்களை அறிவிட்டினோம். மற்ற வாக்குகளோடு பார்க்கும் போது எங்களுக்கு குறைவாகத் தான் வாக்குகள் கிடைத்தன.

எங்கட மக்களுடைய வீடுகளைக் கட்டித் தருமாறு அரசாங்க அதிபர்மார்கள், மாவட்ட செயலாளர்கள் எல்லோருக்கும் சொன்னோம். அவர்களைக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டினோம். இன்னும் அந்த வேலைகள் கொஞ்சம் முடிக்க வேண்டியிருக்கிறது.

## புரதேச செயலக சிபிவ்ருத்தக் குழுக்களில் உங்களுடையவர்கள் இருக்கின்றார்களா?

திடீரென்று என்னை கூப்பிடுவார்கள். கூப்பிட்டால் நான் அந்த இடத்துக்குப் போவேன். போய் எங்கட பிரச்சனைகளை சொல்லுவேன். அப்போது, அரசாங்க அதிபர் இன்னும் சில ஐயாமாருக்கும் சொல்லி எங்கட பிரச்சனைகளைப் பார்ப்பம் என்று சொல்லுவார். இன்னும் சரியாக தீர்க்கப்பட இல்லை.

எங்கட குணவர்தன ஐயா கிடைக்கிறதையெல்லாம் தனியா எடுத்துக் கொள்ளுவார். அரசாங்கத்தால் பொருட்கள் ஏதும் எடுத்துக் கொண்டால் அவர்தான் தனியாக எடுத்துக் கொள்ளுவார்.

ஆதிவாசிகளாக வாழ்ந்த முறை, சடங்கு சம்பிரதாயங்களை பேணிச் செல்ல முயற்சிக்கின்றோம். எங்கட பரம்பரையில் வந்த எல்லாமும் - பால் பாத்திரம், சடங்கு சம்பிரதாயங்களை நாங்களும் தொடர்ந்து கொண்டு செல்லத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இல்லாவிடில் எங்கட சந்ததி முடிந்துவிடும். எங்கள பரம்பரைய சேர்ந்த சின்னப் பிள்ளைகளுக்கு இவை பற்றி தெரிந்து கொள்ள முடியாமல் போனால், மற்றவர்களைப் போலவே இருக்க நேரிடும். எங்கட தலைமுறை முன்னோக்கிப் போவதாக இருந்தால் எங்கட இடங்களில் இருக்க வேணும். எங்கட பாட்டன்மார்காடுகளில்தான் நல்லா வாழ்ந்தாங்க. இப்ப நாங்க காடுகளுக்குப் போக முடியாது. சட்டம் போட்டிருக்கு.

காடுகளுக்குப் போக விரும்பு இளம் பிள்ளைகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். கொஞ்சப் பேர்தான் சமூகத்துக்குப் போக முயற்சிக்கிறாங்க. அதிகமானவர்கள் எங்கட பரம்பரைக்கு ஏற்ற மாதிரிப் போகிறார்கள். பள்ளிக்கூடம் போகிற சின்னப் பிள்ளைகளும் எங்களோட காடுகளுக்குப்

போகிறார்கள்.

கோடரியை தோளில் போட்டுக் கொண்டு இருப்பது எங்கட பரம்பரையில் வருகின்ற ஒரு வழக்கம். அப்பாவிடமிருந்து மகனுக்கு, மகன்மாமிடமிருந்து அவர்களின் மகன்மாருக்கும் போகும். பரம்பரை பரம்பரையாகத்தான் போகும். அதுமட்டுமில்லை. எங்கட இளம் பிள்ளைகள் திருமணம் முடித்தாலும் எங்கட இடத்திலேதான் வாழ விரும்புறாங்க.

நாங்கள் சமூகத்திற்குள்ள போகிற போது நடக்கின்ற மாற்றங்களுக்கு அளவில்லை. எனக்கென்றால் இல்லை. ஆனால் எனது இனத்தை சேர்ந்த மக்களுக்கு அப்படி நடக்குது. ஏதாவது வேலையொன்றை செய்யப் போகின்ற போது முதலில் போய் செய்வது கஷ்டம். இப்போ போகச் சொல்லுவாங்க. பிறகு வாங்க என்று சொல்லுவாங்க. இப்ப வர வேண்டாம் என்று பெரிய ஐயாமார் அச்சுறுத்துவாங்க. நோய்வாய்ப்பட்டோ ஏதேனும் கஷ்டத்தினாலோ சமுர்தி கூட்டமொன்றுக்குப் போகாமல் இருந்தால் அச்சுறுத்துவாங்க. எங்கட முத்திரைகள் வெட்டிவிட்டிருவாங்க. கிட்டத்தட்ட 12 வருடமாக என்ட முத்திரைய வெட்டியிருந்தாங்க. சஜித் பெரிய ஐயாட காலத்தில்தான் எங்கட முத்திரைய தந்தார்கள்.

இப்ப நகரத்துப் பள்ளிக்கூடங்களில் எங்கட பிள்ளைகளையும் சேர்க்கலாம். பிரச்சனையில்லை. நான் போய் பேசினதும் வேலையை செய்து தருவாங்க. படிக்க முடியாதவங்க எங்களப் போல இருக்க விரும்புறாங்க. படிச்சவங்க ஒவ்வொரு தொழில்களில் போய் இருக்க விரும்புவாங்க இருக்கிறாங்க. காட்டில் இருக்கிற மக்களும் இப்ப கொஞ்சப் பேர் இருக்கிறாங்க. முன்னர் காட்டுக்குப் போய் தேவையான இலை, பட்டை, பூ, காய் எல்லாம் கொண்டுவந்து நாங்கள் மருந்துகளை தயாரித்துக் கொள்ளுவோம். இப்போது அந்த மருந்துகள் இல்லை. காடுகளில் நடமாடிப் பார்க்கின்ற போது எதுவும் இல்லை. காடுகள் அழிந்து போயிருக்கிறதுதான் அதற்குக் காரணம். நாங்கள் முன்பு காட்டுக்கு தீ வைக்கவில்லை. இப்ப தீ வைக்கிறார்கள். அதனால் மருந்து தேட வழியில்லை. 1978 சுறாவளியொன்று வந்தது. பெருங்காடு அழிந்து போனது. மலைகள் கூட சரிந்து காடு அழிந்து போனது. வேட்டைக்காரர்கள் தீ வைத்தார்கள். அதனால் மருந்துச் செடியொன்று கூட இப்போது இல்லை.

அவ்வாறே ரம்பகன்ஓய பகுதியில் சோளத்தை பயிரிட ஆரம்பித்ததால், பெரிய அநீதி நடந்தது. சூழல் அழிந்தது. நோய்கள் உருவாகத் தொடங்கியது. சோளத்திற்கு மருந்து இடுவார்கள். அவை குளங்களில்



சேர்ந்து ஁தை நாங்கள் குடிக்கும் ஡ோது ஡லவித஡ான நோய்கள் ஏற்படுது. ஁த்தியோகத்தர்களிடம் நியாயம் கேட்டுப் ஡ேசினாலும் ஡லனில்லை. ஁ந்த இடங்கள் ஁ழிந்துவிட்டன. எங்கட ஡க்கள் வாழுற இடங்கள் தான். ஡சளை என்று சொல்லிச் சொல்லி நஞ்சை இட்டு ஁ந்த தண்ணீரோடு கலந்து எங்களுக்கு நோய்கள் வந்தன.

஡ோதுவாக எங்களுக்கு நிறையப் ஡ிரச்சனைகள் இருக்கிறது. வயல்கள் இல்லை. வீடுகள் இல்லை. எனவே வாழ்வது சிர஡ம். ஡காவலியின் ஁யா஡ார் ஁று஡து எழு஡து ஁திவாசிகளுக்கு வயல்களைத் தருவில்லை. எங்களுடைய ஁ட்களும் ஡ழைய ஁ட்களும் வயலில்லா஡ல் இருக்கிறார்கள். இந்தப் ஡க்கம் 362 குடும்஡ங்கள் ஁ள்ளன. கிட்டத்தட்ட 70 ஡ேருக்கு வயல் இல்லை. தூ ரத்திலிருந்து வந்தவர்களுக்கு காசுக்குக் காணிகள் விற்கப்பட்டிருக்கின்றது. ஡காவலி காசுக்குத் தான் வயற்காணிகளை விற்கிருக்கிறது.

எங்கட காணிகளை ஁ழித்தது ஡கவாலி ஁யா஡ார்தான். ஁தனாலதான எங்களுக்கு காணிகள் இல்லா஡ல் ஡ோனது. கால்வாய் வெட்டுவதற்கு காணிகளில் ஒரு஡குதி ஡ோனது. நாங்கள் விவசாயம் செய்த ஁ந்தாறு ஏக்கர் காணிகள் ஡ல்வேறு ந஡ர்களுக்கு ஡கிர்ந்தளித்தார்கள். எங்களுக்கும் ஒன்றரை ஏக்கர் தந்தார்கள். எங்கட ஡ிள்ளைகளுக்கு ஒரு காணியைத் தரவில்லை. கால்வாய் ஡ோன இடங்களுக்கு நட்ட஁டு தருவதாகச் சொன்னார்கள். இன்னும் நிறையப் ஡ேருக்குத் தரவில்லை.

யுத்த காலத்திலும் ககூட்டங்கள் வந்தன. எல். ஡ி. ஡ி. ஁ ஁க்கள் இந்தப் ஡க்கம் வந்தார்கள். என்னுடைய த஡்பியையும் சுட்டார்கள். ஁ந்தக் காலங்களில் சிர஡த்தோடுதான் வாழ்ந்தோம். ஡யத்தால தான் இங்கே வந்தோம்.

# முடிங்குடி மக்களின் தலைவரும் கூட சீமெந்து குழைக்கச் சென்றுள்ளார்

தலைவரிகே பிரியந்த அவர்கள் - தன்கான ஆதிவாசி தலைவர்

தந்தை தான் என்னை தலைவராக நியமித்தார். தந்தை இறந்து பல வருடங்கள் கடந்து விட்டது. இளைஞரான நான் ஆதிவாசிகளின் தலைவர் பதவியை ஏற்றதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். தந்தை வழி வந்தவற்றை நான் பெரிதும் மதிக்கின்றேன். பரம்பரையை முன்னெடுத்து செல்வதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். எமது மக்களின் ஒத்துழைப்பும் எனக்கு இருக்கின்றது. அரசாங்கம் எங்களுக்கு எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை. அதனால் நாம் மனவிரத்தி அடைந்திருக்கின்றோம். இந்த வீட்டை கட்டி தந்தது சஜித் அவர்கள் நான். தலைவராக இருந்தாலும் எனக்கென்று எதுவும் இல்லை. முதலாவதாக எனக்கு கிடைத்த விடயம் இதுதான். இதற்கு மேலதிகமாக எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. சேனைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. மலைகளுக்கு செல்வதற்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது. எவ்வித பணிகளையும் முன்னெடுப்பதற்கு இவர்கள் சந்தர்ப்பம் வழங்குவதில்லை. ஆகையால் அனைத்து விடயங்களையும் கைவிட்டு இருக்கின்றோம்.

இங்கு அருகாமையில் அமைந்திருக்கும் தனக்கான காற்றிற்கு எம்மை அனுமதிக்க மறுக்கின்றார்கள். எனது தந்தையின் காலத்தில் அந்த காட்டுக்கு நாங்கள் சென்றிருக்கின்றோம். தற்போது எம்மை அங்கு செல்வதற்கு அனுமதிப்பதில்லை. மீண்டும் ஒருமுறை அங்கு சென்று பார்வையிடுவதற்கு ஆவலாக உள்ளது. அரசாங்கம் தான் எமக்கு தடை விதிக்கின்றது. போலீஸ், வன சிவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் போன்ற நிறுவனங்களே எமக்கு தடை விதிக்கின்றது. இந்த மலையில் முந்தைய ஆதிவாசிகள் வாழ்ந்த

இடங்களின் எச்சங்கள் பல இருக்கின்றது. அது போன்ற இடங்களுக்கும் எம்மை அனுமதிப்பதில்லை. உங்களைப் போன்ற அதிகாரிகள் வந்தாலும் அங்கு செல்வதற்கு அனுமதி கிடைக்காது.

நாங்கள் தற்போது கூலிக்கு வயல் வேலைகளை செய்து வருகின்றோம். காட்டில் எமக்கு தேவையான உணவுகள் இருக்கின்றது. ஆனாலும் செல்வதற்கு அனுமதிக்க மறுக்கின்றனர். தற்போது எமது மக்கள் கூலி வேலைகளை செய்து சீவிக்கின்றனர். எங்களுக்கு எவரும் எதுவும் கொடுப்பது இல்லை. இங்கு நாமல் குலத்திற்கு அருகாமையில் சிறிதளவு காணி இருக்கின்றது. அங்கு சேனைப் பயிற்சேகையை மேற்கொள்ள முயற்சித்தால் அதுக்கும் தடை விதிக்கின்றார்கள். பலர் அங்கு காணிகளை கைப்பற்றி சேனை பயிற்சேகை மேற்கொள்கின்றார்கள். நான் விவசாயம் செய்வதற்கு சென்றால் அவர்கள் அதை எதிர்க்கின்றார்கள்.

எமது கிராமத்தில் சுமார் 200 ஆதிவாசி குடும்பங்கள் வசிக்கின்றது. ஆதிவாசிகள் என்ற வகையில் எமது தலைமுறையை முன்னெடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, எதையும் இவர்கள் கொடுப்பதில்லை, தொழில் இல்லை, சேனை பயிற்சியை மேற்கொள்வதற்கு முயற்சித்தாலும் அதற்கும் தடை விதிக்கிறார்கள். நான் காட்டை பெரிதும் நேசிக்கின்றேன். நான் காட்டில் வசிப்பதையே விரும்புகிறேன். ஆனாலும் அவர்கள் அதற்கு அனுமதி வழங்குவதில்லை. கூட்டங்களுக்கு செல்கையில் நாம் எமது கோரிக்கைகளை முன்வைப்போம். தலைவரின் அருகில் இருக்கும் ஒருவர் அவற்றை குறிப்பெடுப்பார். அவர் அதை அங்கு வாசிப்பார்.



கடந்த கூட்டத்தின் போதும் நாம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். இந்த கோவிலின் கட்டுமான பணிகள் போன்ற சிறிய விடயங்களை தான் நாம் கோரிக்கையாக முன் வைக்கின்றோம். தண்ணீர் மட்டும் மின்சார வசதிகள் இல்லாத பலர் இங்கு வாழ்கின்றார்கள். அவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை தான் நாங்கள் வலியுறுத்தினோம். இந்தக் கூட்டத்திற்கு மகியங்கணையை சேர்ந்த பா. உறுப்பினர் ஒருவர் வருகை தந்திருந்தார். அவருக்கு எமது குறைகள் அனைத்தையும் தெரிவித்திருந்தோம். எமக்கு மீன் வலைகள் இல்லை. மீன்பிடிப்பதற்கும் வழி இல்லை. மிகவும் அசோகரிங்களுக்கு மத்தியில் தான் வாழ்கின்றோம். நான் தினம்தோறும் கூலி வேலைக்கு செல்ல வேண்டி இருக்கின்றது.

தற்போது ஆதிவாசிகளின் பலர் இவற்றை விரும்புவதில்லை. ஒரு சிலர் மாத்திரம் தான் மீதம் இருக்கின்றார்கள். அதிகமானவர்கள் ஆதிவாசிகளாக வாழ்வதை விரும்பவில்லை.

நான் சாரம் அணிந்து கோடரியை எடுத்து தான் நகரத்திற்கு செல்வேன். இந்த தோற்றத்திற்கென்று ஒரு மரியாதை இருக்கின்றது. ஆனாலும் எனக்கு வெட்கமாக இருக்கின்றது, ஏனென்றால் நான் இளைஞர்களுடன் வேலைத்தளங்களுக்கு செல்கின்றேன் அல்லவா. அவர்கள் அனைவரும்

முறையான ஆடை அணிந்து வருவார்கள். சில சந்தர்ப்பங்களின் நானும் அவ்வாறே செல்வேன். இல்லையென்றால் கால் சட்டையும் ஷர்ட்டும் அணிந்து செல்வேன். கொழும்புக்கு சென்று கான்கிரீட் வேலைகளுக்கு உதவியாளனாக பணிபுரிந்து இருக்கின்றேன். அந்த சந்தர்ப்பங்களில் கால்சட்டை அணிந்து நான் செல்வேன்.

தளக்கான ஆதிவாசி தலைவராகிய நான் சீமந்து வேலைகளை செய்வது கௌரவ குறைச்சலாக நினைக்கின்றேன். ஆனாலும் என்ன செய்வது, வாழவேண்டும் அல்லவா. ஆதிவாசி தலைவர்கள் வேலைகளுக்கு செல்வதில்லை. வேலைகளுக்கு செல்ல வேண்டாம் என்று தம்பாணையில் உள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். "நீங்கள் வேலைக்கு செல்ல வேண்டாம், வீட்டில் இருங்கள் அனைத்தும் கிடைக்கும்" என்று அவர்கள் தெரிவித்தார்கள். ஆனாலும் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. நான் பல ஊடகவியலாளர்களுக்கு இதை தெரிவித்து இருக்கின்றேன். வாகரையை சேர்ந்த தலைவருக்கும் இது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றது. நான் தற்போது இங்கு பொறுப்பேற்று எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. இந்த எட்டு வருடத்திலும் நான் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து இருக்கின்றேன்.

எமது பிள்ளைகள் எதிர்காலத்தில்

ஆதிவாசிகளாக வாழ மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். ஏனென்றால் எமக்கு எதுவுமே கிடைப்பதில்லை. மனம் விரக்தி அடைந்துள்ளது. சேனை பயிற்சேகைக்கு நான் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றேன். எனது எதிர்பார்ப்பு சேனை பயிற்சேகை மேற்கொள்வதே. எம்மவர் எவருக்கும் சேனைகள் இல்லை. அனைத்தையும் செல்வந்தர்களே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள். நான் கத்தியை எடுத்து சென்று வேலையை தொடங்கிய சில நிமிடங்களிலே இதை செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள். இந்த காணிகளை வழங்க முடியாது என்றும் சொன்னார்கள். வீணாக சிரமப்பட வேண்டாம் என்றும் சொன்னார்கள். மகாவலி உத்தியோகத்தர் தான் அவ்வாறு தெரிவித்தார். ஏனைய சிங்கள கிராமங்களுக்கு அவ்வாறு தெரிவிப்பதில்லை. எனது மகனும் இவற்றை பார்வையிட மிகவும் விருப்பமாக இருக்கின்றார். ஆனால் தற்போது இருக்கும் நடைமுறையில் இவை சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை. எமக்கு எதுவும் கிடைப்பதில்லை. உணவைப் பெற்றுக் கொள்வதை மாபெரும் பிரச்சனையாக இருக்கின்றது.

# காடுகள் தடைசெய்யப்பட்டதன் பிறகு புழங்குடி மக்களுக்கு வாழ்வு இல்லை

குணரத்ன அல்லது தம்பாளை இரும்பு மனிதர்

**மா**ம கச்சக் நல்லது. இவர்கள் தம்பாளை போரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர் பாடசாலையில் குணரத்ன தம்பாளை இரும்பு மனிதர் என அழைக்கப்படுகின்றார். பாடசாலை மாணவர்கள் சிங்களம் படிக்கின்றார்கள். நான் பாடலைக்குச் சென்றேன். எனக்கு சிங்களம் நன்றாகத் தெரியும்.

உண்மையில் எமது எதிர்காலம்பற்றி நான் பார்க்கும் விதம் என்னவெனில், இப்போது நாம் மிகவும் வித்தியாசமானவர்களாக இருக்கிறோம். முன்னர்போன்றல்ல. முன்னைய காலத்தில் காட்டில் சுதந்திரமாக நடமாடலாம். இப்போது காட்டுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எமது பிள்ளைகள் காட்டிற்குள் சென்று விளையாட முடியாது. நாம் சிறியவர்களாக இருக்கும்போது எனக்கு பெருங்காட்டில் மட்டுமல்ல அடர்ந்த காட்டுக்குள் சென்று நானும் விளையாடியது ஞாபகம் வருகின்றது. எமது பிள்ளைகளுக்கு அடர்ந்த காடுகளுக்கோ வயல் காடுகளுக்கோ செல்ல முடியாது. பெருங்காடுகளுக்கு நாம் செல்வதில்லை. தற்போது எமது பிள்ளைகளுக்காயினும் நாமிருக்கும் காட்டுக்காவது செல்லமுடியாத நிலைமை உள்ளது. அவ்வளவுக்கு மாற்றமடைந்துள்ளது.

ஆதிவாசிகளின் வாழ்க்கையானது காட்டில் என்று சொன்னால் சரியாகும். ஆனால் அதை இழந்துவிட்டோம். நாம் இப்போது சிறை போன்ற இடத்தில் சிக்கித் தவிக்கிறோம், இவற்றையெல்லாம் அரசு தடை செய்துள்ளது.

அக்காலத்தில் காட்டுக்குப் போனால் பழங்களைப் பறித்துச் சாப்பிடுவோம். தண்ணீர் குடிப்போம். வெற்றிலைபாக்கைச் சப்பிக்கொண்டு, வாய்க்கால்களைத் தோண்டி கிழங்கு வகைகளை எடுத்து அவித்துச் சாப்பிட்டு. குடித்து குடும்பமாக

வாழ்ந்தோம். தற்போது அந்தச் சுதந்திரம் எமக்கு இல்லை. எமது தலைமுறையைப் பாதுகாத்து வருகின்றோம். எவ்வித கஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும், உணவு இருப்பதால் சேனைப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுகின்றோம். அவற்றைச் சாப்பிட்டு எமது பரம்பரையினரைப் பாதுகாத்து வாழுகின்றோம். பரம்பரையை அழிக்கமாட்டோம். நாம் இறந்தபின்பு என்ன நடக்குமென எனக்குத் தெரியாது. அரசாங்கத்தில் உள்ளவர்கள்தான் இதைப்பார்த்து இலங்கையில் வாழும் எம்மைப் பாதுகாக்க வேண்டும் என உணர்ந்தால்தான் இதைச் செய்யமுடியும். அல்லது பிள்ளைகளும் இவர்களைப்போல் வளருவர். தற்போது நாட்டையும் அழித்து வருகின்றவர்கள். உரப் பிரச்சினை முதலில் வந்தது. அதன்பின்னர் கெரோனா பிரச்சினை. அதன்பின்னர் எண்ணெய் பிரச்சினை. இவற்றைப் பார்க்கும்போது - முதலில் சுனாமி என்று வந்தது - இயற்கை இதை உதாரணமாகத் தந்தது. இவற்றைப் பார்த்து சிந்தித்து இலங்கையில் முதல் தலைமுறை உள்ளனர் என நினைத்து இவற்றை மேம்படுத்த வேண்டும் என நினைத்து சுற்றுச்சூழலை மேலும் மேம்படுத்தினால் எமக்குத் தலைமுறைகளைப் பாதுகாக்க முடியும் என நாம் எண்ணுகின்றோம்.

எமது தலைமுறை இப்படியாக அழிந்துபோவதுபற்றி கவலை அடைகின்றோம். முன்னர் சொன்னதுபோல்தான் இப்போதும் சொல்கின்றேன். இவற்றைத் தலைவர்கள் பாதுகாக்க வேண்டும். எமது சுதந்திரம் காக்கப்பட வேண்டியதுதான் முக்கியமானது. இலங்கையில் சட்டங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு நாம் கீழ்ப்படிந்துள்ளோம். அதுதான் சரியானது.

அதேபோன்றுதான் இங்கே படித்தவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர்? ஆசிரியர்கள் உள்ளனர். வனஉயிர் பாதுகாப்பு, பொலிஸ் இராணுவம் என்பவற்றில் உள்ளார்கள். ஆனால் அவர்கள் எங்கு சென்றுவந்தாலும் எம்மைப்போன்றே உள்ளனர். தொழில்புரிந்து விடுதலையில் வந்தவுடன் எம்மைப்போலவே உள்ளனர். அது எமக்குப் பிரச்சினையல்ல. பிரச்சினை என்னவென்றால் எமது தலைமுறை அழிந்துவிடும், கலாசாரம், மாந்திரீகம், யாக பூஜை நடனம், பாடல்கள் என்பன அதற்குப்பின்னர் அழிந்துபோகும். எந்தவிதமான நடனக் கலைகள் இருந்தாலும் பரம்பரையாக வரும் நடனக்கலைபோல் வரமாட்டது. மலைநாட்டு, கீழ்நாட்டு நடனம் என இருந்தும் பிரயோசனம் இல்லை. ஆடும்போது கைகால்களைக் குலுக்கி நடனமாடுதல் வேண்டும். எமது சாந்தி கரும பூஜை இன்று மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து நாளை மாலை ஆறு மணிக்கு நடனமாடி முடிவுறுத்தப்படும். சில வேளைகளில் முடியும்போது எட்டு ஒன்பது மணியாகும். கிரி ஹெரக்கா நடனம் ஆடுவோம். மூன்று சாந்தி கரும பூஜை செய்வோம். சிறு பிள்ளைகளுக்கு நோய் ஏற்பட்டால், மாட்டுக் கன்றொன்று அவ்விடத்தைச் சுற்றிவந்து கனவனம் கிரி ஹெரக்கா நடனம் ஆடப்படும். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமுகமாக கிரி ஹெரக்கா நடனம் ஆடுவார்கள். தோஷம், உபத்திரவம், நோய்நொடிகள் வாகன விபத்துகளிலிருந்து பாதுகாத்தல் போன்றவற்றிற்காக கிரி ஹெரக்கா நடனம் ஆடுவார்கள்.

வனஜீவிகள் உள்ளதால் இந்தக் காட்டைப் பாதுகாக்கவும். எங்களிடமும் நிறைய விலங்குகள் உள்ளன. எமது உதவியையும் பெற முடியும். நாம் காட்டுக்குள் வேட்டையாடச் சென்றாலும் ஆண் விலங்குகளை மட்டும் தான் வேட்டையாடுவோம். ஆனால் அவ்விலங்குகள் விளையாடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, உணவு உண்ணும்போது வேட்டையாடுவதில்லை. எனினும் ஆண் விலங்குகளை மட்டும் தான் வேட்டையாடுவோம். இனப்பெருக்கம் குறைவடைவதால் பெண் விலங்குகளை வேட்டையாடுவதில்லை. இப்போது எல்லா இடங்களிலும் வேட்டையாடுவோர் உள்ளனர். இப்போது ஆதிவாசிகள் அவற்றுக்கு முகங்கொடுக்கின்றனர். பதியத்தலாவை, மஹூயா போன்ற சகல இடங்களிலும் சிங்களவர்கள் விலங்குகளை வேட்டையாடுகின்றனர். எமது ஆதிவாசிகளுடன் கலந்துரையாடி அனைவரும் ஒன்றுசேர்ந்து அவற்றிலிருந்து பாதுகாக்கமுடியும்.

எமக்கும் காட்டுக்குள் போக அனுமதி தந்தால் இவ்வாறு வேட்டையாடுவதைக் குறைத்துக்கொள்ள முடியும். நாம் வேட்டையாடுவது ஆண் விலங்குகளை மட்டும் தான். ஆனால் அவர்கள் காட்டுக்குள் நுழைந்தவுடன் எந்த விலங்காயினும் பரவாயில்லை, ஆண், பெண் எனப் பார்ப்பதுமில்லை, வேட்டையாடுவார்கள். சென்றுவிடுவார்கள். அவர்கள் துவக்குமூலம் வேட்டையாடுவார்கள். நாம் ஈட்டிமூலம் வேட்டையாடுவோம். எந்த இடமும் அழிந்து போவதில்லை.

# உங்களது சட்டத்துக்கு கீழ்ப்படிய வேண்டிய எமது மண்

## புழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான சர்வதேச அனுபவங்கள் மற்றும் இலங்கையின் நலவரங்களும்

லலிந்த விக்கிரமரத்ன

அமரத்துவமடைந்த ஆதிவாசி சமூக தலைவரான, தற்போதைய ஆதிவாசி தலைவரின் தந்தையாரான ஊறுவரிஹே திஸாஹாமி இலங்கையிலுள்ள ஆதிவாசி மக்களின் புத்தெழுச்சிக்கு தலைமைத்துவம் வழங்கும் விசேஷமான வகிபாகம் என கருதப்படுகிறார். 1996 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஆதிவாசி மக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்பாட்டுக் குழுவின் 14 ஆவது அமர்வின் போது இலங்கையின் ஆதிவாசி தலைவரின் உரையின் பெறுபேறாக இலங்கை ஆதிவாசி மக்களின் உரிமைகளை அங்கீகரித்து அவர்களது சம்பிரதாய சார்பு முறை மற்றும் அவர்களது கலாச்சாரத்துக்கு அமைய உயிர் வாழ்வதற்கான உரிமைக்கு மதிப்பளிக்குமாறு கோரியதுடன், அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் நிறுத்துமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டு குழு இலங்கை அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பிக் கேட்டிருந்தது.

வேடுவர்கள் என பிரபலமான, இலங்கையிலுள்ள பெரும்பாலான ஆதிவாசி மக்களிடம் பட்டவர்த்தனமான சில மரபுரிமைகள் உள்ளன. வரலாற்று ரீதியிலும், இலங்கை வாழ் ஆதிவாசி மக்கள், வேடுவர்கள் அல்லது வன்னிலா அத்தோ (காட்டில் - வசிப்பவர்கள்) என்ற ரீதியில் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டதுடன், தமது இருப்புக்கான மாற்றுத் தந்திரோபாயங்களைத் தெரிவு செய்யவதற்காக மீண்டும், மீண்டும் உந்தப்பட்டுள்ளது. அதாவது, பிரதான கலாச்சாரத்துக்கு இசைவாக்கம் அடைதல் அல்லது அருகிவரும் வனம்சார் வசிப்பிடங்களின் பின்னடைவாகும். சூழவுள்ள முதன்மை சமூகங்களின் இரக்கமற்ற அழுத்தத்துக்கு மத்தியிலும், தமது இருப்புக்கான வாய்ப்புகள் குறைவடைந்துள்ள போதிலும்,

தமது கலாச்சாரத் தனித்துவம் மற்றும் சம்பிரதாய வாழ்வியலைப் பாதுகாக்கக்கூடிய நிலையில் எஞ்சியுள்ள சில ஆதிவாசி மக்கள் மட்டுமே உள்ளனர். மிகவும் குறுகிய காலத்தினுள் இலங்கையிலுள்ள ஆதிவாசிகளின் கலாச்சாரம் அழிவடைவதன் பெறுபேறாக இலங்கை மற்றும் உலகிலுள்ள ஏனைய மானுட வர்க்கத்தினரின் பேண்தகு எதிர்காலத்துக்காக உடனடியாக தேவைப்படும் தேசிய சம்பிரதாயங்கள் மற்றும் உயிரோட்டமுள்ள சூழல் அறிவுமிக்க மக்கள் அற்றுப்போகும் நிலை ஏற்படலாம்.

உலகெங்கும் உள்ள ஆதிவாசி மக்களின் முதலாவது மக்கள், ஆதிக்குடிகள் அல்லது ஆதிவாசிகள் என அழைக்கப்படுகின்றனர். சில நாடுகளில் பழங்குடியினர் (இந்தியா) அல்லது ஜனஜாதி (நேபாளம்) போன்ற விசேஷமான சில சொற்பதங்கள் உள்ளன. இலங்கையின் ஆதிவாசிகள் வேடுவர்கள், வன்னிலா அத்தோ (வனத்தில் வாழ்பவர்கள் என்பது வன்னிலா அத்தோ எனும் சொற்பதத்தின் அர்த்தமாகும்.), கடல் வேடர்கள் போன்ற சொற்பதங்களால் அழைக்கப்படுகின்றனர்.

ஆதிவாசிகளின் காணி உரிமைகளைப் பாதுகாத்தல் ஆதிவாசிகளின் எதிர்காலத்துக்கான பிரதானமான காரணியாகும் என்பதுடன், அது தற்போதைய காலநிலை மாற்ற சூழமைவும் அடங்கலாக உலகளாவிய ஆதிவாசிகள் இயக்கத்தின் பிரதான உரிமைகள் மற்றும் கோரிக்கைகளில் ஒன்றாகும். உலகிலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலும் ஆதிவாசி மக்கள் அண்மைக் காலத்தில் பேண்தகு தன்மையற்ற அபிவிருத்திகளுக்காக உச்ச விலையைக் கொடுத்துள்ளதுடன், தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு

வருகின்றனர். இருந்த போதிலும், ஆதிவாசிகளின் உரிமைகள் ஒரு இனத்தின் சமகாலம் மற்றும் எதிர்கால இருப்புக்கு இன்றியமையாததும், வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் மிக்கதுமானது என உலக நாடுகள் உணர்ந்து கொண்டுள்ளன.

## எம்மைச் சூழவுள்ள உலகம்

உலகெங்கும் 90 க்கு மேற்பட்ட நாடுகளில் 476 மில்லியன் ஆதிவாசிகள் பரந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் 5,000 க்கு மேற்பட்ட ஆதிவாசி குழுக்களுக்கு கூடுதலானோர் இருப்பதுடன், 4,000 க்கு மேற்பட்ட மொழிகளைப் பாவிக்கின்றனர். உலக சனத்தொகையில் ஆதிவாசிகள் 5% ஆவர். அவர்களில் பெரும்பாலானோர், அதாவது 70% மக்கள் ஆசியாவில் வாழ்கின்றனர். உலகிலுள்ள மிகவும் வறுமையான 900 மில்லியன் மக்களில் 1.3 ஆதிவாசி மக்களாவர். பாரபட்சமாக நடத்தப்படுதல் உலகில் மிகவும் வறிய மக்களில் 15% ஆதிவாசிகளாக இருப்பதற்கு ஒரு காரணமாகும். உலகளாவிய ரீதியில் அவர்கள் ஏனைய குழுக்களை விடவும் காணியின்மை, போசாக்கின்மை மற்றும் உள்ளக இடப்பெயர்வு போன்ற விடயங்களுக்கு இரையாகின்றனர்.

சில பண்புகளுக்கு அமைய ஆதிவாசிகளை அடையாளம் காணலாம்.

- தாம் ஆதிவாசிகள் என தம்மை அடையாளப்படுத்துதல் முக்கியமான பண்பாகும்.
- பல்வேறு கலாச்சாரங்கள் அல்லது இனப் பரம்பரையுள்ள மக்கள் நாட்டுக்கு வந்து கைப்பற்றிய சந்தர்ப்பத்தில் அந்த நாடு அல்லது பிரதேசத்தில் வாழ்ந்த ஏனைய மக்களுடன் வரலாற்று ரீதியான உறவுகளைக் கொண்டிருத்தல்.
- அவர்கள் பிரதேசம் மற்றும் சூழவுள்ள இயற்கை வளங்களுடன் பலமான உறவு இருத்தல்.
- அவர்களுக்குத் தனியான சமூக, பொருளாதார அல்லது அரசியல் கட்டமைப்பு இருத்தல்.
- அவர்களுக்கென தனியான மொழி, பண்பாடு மற்றும் நம்பிக்கைகள் இருத்தல்.
- அவர்கள் அரசினால் ஓரங்கட்டப்பட்டு, பாரபட்சமாக நடத்தப்படுதல்.
- அவர்கள் மூதாதையர்களின் சூழல் மற்றும்

கட்டமைப்புகள், விக்ஷேடமான சமூகங்களாக பேணப்படுதல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.

உரிய நிலைகளுக்கு அமைய, இந்த அனைத்துப் பண்புகளிலும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகள் முக்கியமானவையாக இருக்கலாம்.

ஆதிவாசிகளின் அங்கீகாரம் தொடர்பில் உலகெங்கும் இடம்பெறும் மேம்பாடுகளை சுருக்கமாக ஆய்வு செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

## ஆதிவாசி மக்களின் உரிமைகள்

ஆதிவாசி மக்களின் உரிமைகள் சாதாரண மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மை உரிமைகளில் மட்டுப்படாது. ஐ.ஓ.டி சமவாயத்தின் 169 ஆவது பிரிவு மற்றும் ஆதிவாசி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில் (நூனூசுஜீ) குறிப்பிடப்பட்டுள்ள வகையில் ஆதிவாசி மக்களுக்கு விக்ஷேடமான உரிமைகள் பெரும்பாலும் கூட்டான உரிமைகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த உரிமைகள் ஆதிவாசி மக்களின் நிலைத்திருப்பு, கௌரவம் மற்றும் நல்லிருப்புக்குத் தேவையான ஆகக் குறைந்த தராதரங்களாகக் கருதப்படுகின்றன. ஆதிவாசிகளின் காணி, பிரதேசங்கள் மற்றும் வளங்கள் இழக்கப்படுதல் மற்றும் அவர்களது தேவைகளுக்கு அமைய அபிவிருத்திக்காக இருக்கும் உரிமை நிராகரிக்கப்படுதல் போன்றவை வரலாற்று ரீதியாக இழைக்கப்படும் அநீதிகளாகும் என்பதுடன், ஆதிவாசி மக்களின் உரிமைகள் தொடர்பான சர்வதேச தராதரங்களைப் பேணுவதற்காக முக்கியமான நியாயப்படுத்தல் ஆகும். ஐ.ஓ.டி சமவாய ஏற்பாடுகள் மூலம் ஆதிவாசி மக்கள் தமது உள்ளக மற்றும் பிரதேச செயற்பாடுகளுக்கு உரிய விடயங்கள் தொடர்பில் அவர்களே தீர்மானம் மேற்கொள்ளும் வகையில் அதிகாரம் ஒதுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிவாசிகளின் காணி உரிமைகள் சர்வதேச சமவாயம் விக்ஷேடமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

## ஆதிவாசிப் பிரதிநிதித்துவம்,

## பங்கேற்பு மற்றும் ஆலோசனையை

## வீணைத்திறனாக்குவதற்காக யாப்பு

## ரீதியான பொறுமுறை

ஆதிவாசி மக்களின் சுயநிர்ணயம் தொடர்பான



கோட்பாடுகளை வெற்றி கொள்வதற்காக ஆதிவாசி மக்கள் மீது தாக்கம் செலுத்தும் அரசு மற்றும் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அவர்கள் நேர்மையாக பங்குபற்றுவதல், பிரதிநிதித்துவம் செய்தல் மற்றும் ஆலோசனை பெறக்கூடிய வகையிலான நிறுவனப் பொறிமுறை தேவையாகும்.

அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் ஆதிவாசிகள் மற்றும் அவர்களது செயற்பாடுகளுக்காக விசேஷமான கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் சேவைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் நிர்வாகம் செய்யக்கூடிய நிபுணத்துவம் தேசிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் அரசிடம் உள்ளன. அவ்வாறான அமைச்சுக்கள் ஆதிவாசிகளால் நெறிப்படுத்தப்படுகிறதா என்பது அரசியல் காரணியாகும். இருந்த போதிலும், நிறைவேற்று அதிகாரத்தில் தேசிய பிரதிநிதித்துவம் சில அரசியல் யாப்புகளில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

## ஆதிவாசிகளுக்காக சட்டவாக்க நிறுவனத்தல் உறுப்புரிமையை ஒதுக்கீடு செய்தல்.

சில நாடுகளில் ஆதிவாசி மக்களுக்காக சட்டவாக்க நிறுவனத்தில் உறுப்புரிமையை ஒதுக்கீடு செய்வதன் மூலம் சட்டவாக்கத் துறையில் ஆதிவாசிகளின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இது அமுல்படுத்தப்படும் முறைகளில் கணிசமானளவு வேறுபாடு காணப்படுகின்றன.

இந்திய அரசியல் யாப்பின் தேசிய கீழ்சபை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பட்டியல்படுத்தப்பட்ட பழங்குடிகளுக்காக ஆசன ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. இந்த வரையறுக்கப்பட்ட காலத்துக்குரிய ஏற்பாடுகள் 2020 ஆம் ஆண்டில் முடிவடைந்த போதிலும், அது மேலும் பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. (இந்திய அரசியல் யாப்பின் 2020, 330, 332 மற்றும் 334 பிரிவுகள்)

நியூசிலாந்து - நியூசிலாந்து மக்களில் நூற்றுக்கு 16=7 வீதமானோர் மாவோரி மக்கள் ஆவர். மாவோரி மக்களுக்காக பாராளுமன்றத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிவாசிகளின் கருத்துக்களை அர்த்தமுள்ள வகையிலும், சுயாதீனமாகவும் அரசுக்குத் தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்குவதற்காக சில நாடுகள் யாப்பு ரீதியான பொறிமுறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட, சுயாதீனமான மற்றும் வெளிவாரி ஆதிவாசிகளின் பிரதிநிதித்துவத்துடனான பிரதிநிதித்துவ மற்றும்

ஆலோசனைக் குழுக்களைக் கொண்ட நிறுவனங்கள் பாவிக்கப்படுகின்றன. ஆதிவாசி மக்களின் கருத்துக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கான சுயாதீனமான ஆலோசனை பொறிமுறையை உருவாக்குதல், தொடர்புடைய ஆதிவாசிகளின் விடயங்கள் தொடர்பில் சட்டவாக்கத்துறை மற்றும் நிறைவேற்றுத்துறைக்கு ஆலோசனை வழங்குதல், அறிவிப்பு செய்தல் மற்றும் கலந்துரையாடுதல் அவ்வாறான நிறுவனங்களின் நோக்கமாகும். நாட்டில் உள்ள வேறுபட்ட ஆதிவாசிகள் மற்றும் குழுக்களை ஒன்றிணைப்பதற்காக இந்த வகையிலான தேசிய ஆதிவாசி நிறுவனம் விசேஷமான பயனுள்ளதாக இருக்கும் என்பதுடன், அவர்களது செயற்பாடுகளின் போது மிகவும் பலமான கூட்டான தேசிய குரலை வெளியிடும் இயலுமை அவர்களுக்கு கிடைக்கும். (கட்டமைப்பு பல்வேறு குழுக்களுக்கு அவர்களது உன்னதமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கும் வரை) ஆதிவாசிகளின் விடயங்கள் தொடர்பான கருத்துக்களை இந்த நிறுவனம் அரசில் நிறுவப்பட்டுள்ள கிளைகள் மற்றும் நிறுவனங்களில் ஒதுக்கப்பட்டுள்ள ஆதிவாசி ஆசனங்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கான ஒதுக்கீடுகளுக்கு ஏற்ற வகையில் அதற்காக நிறுவப்படலாம்.

சில ஆதிவாசிப் பிரதிநிதித்துவ நிறுவனங்கள் அரசியல் யாப்பு ரீதியான அடிப்படையை கொண்டுள்ளன. பின்லாந்து, நோர்வே மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளில் சிறுபான்மை ஆதிவாசி சாம் குழுவினரின் சனத்தொகையைக் கொண்டதாகும். சாம் சமூகம் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையிலான வரலாற்று ரீதியான உடன்படிக்கைகள் இல்லை என்பதுடன் (எல்லர்ட் 2018 : 25, 27) சாம் சமூகம் சுயமாக தீர்மானம் எடுப்பதற்கான உரிமைகள் அரசியல் யாப்பு ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 1999 ஆம் ஆண்டில் பின்லாந்து அரசியல் யாப்பு சட்டம் சாம் மொழி மற்றும் கலாச்சார உரிமைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பாதுகாப்பதற்கான கடப்பாட்டைக் கொண்டுள்ளதுடன் (17 ஆவது பிரிவு) மற்றும் அவர்கள் பிறந்த பிரதேசத்தில் சாம் சமூகத்தினருக்கு சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள வகையில் மொழி ரீதியான மற்றும் கலாச்சார சுய நிர்ணய உரிமை உள்ளது. (பிரிவு 121). 1814 ஆம் ஆண்டு நோர்வே அரசியல் யாப்புக்கு அமைய சாம் மக்கள் தமது மொழி கலாச்சாரம் மற்றும் வாழ்வியலைப் பாதுகாத்தல் மற்றும் அபிவிருத்தி செய்யக்கூடிய வகையில் அரசு அதிகாரம் உள்ளவர்களால் நிபந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும் (108 பிரிவு). சுவீடனில் 1974 அரசு பொறிமுறைகளுக்கு அமைய சாம் மக்கள்

மற்றும் இன, மொழி மற்றும் சமய சிறுபான்மையினர் தமக்குரிய கலாச்சார மற்றும் சமூக வாழ்க்கையைப் பாதுகாத்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கு உள்ள வாய்ப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். (2 ஆவது பிரிவு)

## ஆதிவாசி மக்கள் மற்றும் காலனித்துவ

### ஆட்சியாளர்களுக்கு இடையிலான

#### உடன்படிக்கை

ஆதிவாசி மக்களுக்கும், காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு இடையிலான உடன்படிக்கை மூலம் தரப்பினர்களுக்கு இடையில் எதிர்கால உறவுகளுக்கான விதிமுறைகள் வெளிப்படுத்தப்படலாம். அவ்வாறான உடன்படிக்கைகளில் பரஸ்பர உரிமைகள், கடப்பாடுகள் மற்றும் வாக்குறுதிகள் அடங்கியிருக்கலாம். அரசு நிறுவனங்களில் ஆதிவாசி மக்களின் பிரதிநிதித்துவத்துக்கு வழிவகுத்தல், ஆதிவாசிப் பிரதிநிதித்துவம் மற்றும் ஆலோசனை ஏற்பாடுகளை உருவாக்குவதற்கான உடன்படிக்கைகளில் உடன்பட்ட கோட்பாடுகள் - சுய நிர்ணயக் கோட்பாடுகள் போன்ற கூற்றுக்கள் அடங்கியிருக்கலாம்.

அரசியல் உடன்படிக்கையாக இருந்தல் இந்த உடன்படிக்கையின் முக்கியத்துவமாகும் என்பதுடன், அவை அரசியல் மற்றும் அதிகார தளம்பல்களுக்கும் உட்படும். ஆழமான ஏற்றத்தாழ்வு நிலையில் வரலாற்று ரீதியான உடன்படிக்கைகள் சாதாரணமாக உருவாக்கப்படும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மிகவும் பலமான காலனித்துவ ஆதிக்கத்தின் பின்னர் அவர்களது உடன்படிக்கைகளின் கடப்பாடுகள் மீறப்பட்டுள்ளன. இருந்த போதிலும், அரசியல் மற்றும் சமூக மனப்பாங்குகள் மாற்றமடையும் போது, கடந்தகால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இந்த உடன்படிக்கைகள் அரசியல் மற்றும் ஒழுக்கநெறி மிக்க கருவியாக அமையலாம். அதற்கு இணையாக சமகால உடன்படிக்கைகளை உருவாக்கும் பொறிமுறை மற்றும் ஆதிவாசி மக்கள் மற்றும் முதன்மையான அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மீள நிறுவுதல், மறுசீரமைத்தல் மற்றும் புத்துயிர்ப்பு வழங்குவதற்கு இந்த உடன்படிக்கை உதவும்.

## உன்னதமான சமூக மற்றும் கலாச்சாரக் குழுக்கள்

தாம் உயிர்வாழும், குடியிருக்கும் அல்லது இடம்பெயர்ந்த காணிகள் மற்றும் இயற்கை வளங்களுடன் கூட்டாக மூதாதையரின் பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் உன்னதமான சமூக மற்றும் கலாச்சாரக் குழுக்கள் ஆதிவாசி மக்கள் எனப்படுகின்றனர். அவர்கள் தங்கிவாழும் நிலம் மற்றும் இயற்கை வளங்கள், அவர்களது தனித்துவம், கலாச்சாரம், வாழ்வாதாரம் மற்றும் அவர்களது பௌதீக, ஆத்மீக நல்லிருப்பு ஆகியவற்றுடன் மாற்றமின்றி பிணைக்கப்பட்டிருக்கும். அவர்கள் பெரும்பாலும் பிரதான சமூகம் அல்லது கலாச்சாரத்திலிருந்து வேறுபட்ட பிரதிநிதித்துவமாக அவர்களது தலைவர்கள் மற்றும் அமைப்புகளுக்குப் பங்களிப்பு செய்யும். அவர்களுக்கு பல்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இருந்த போதிலும், அவர்களது பாரம்பரிய காணிகளிலிருந்து வெளியேற்றப்படுதல், அவர்களது கலாச்சாரத்தை வெளிப்படுத்தவதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்படுதல், உடல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுதல் போன்ற ஒரே மாதிரியான துன்பியல் நெருக்கடிகளுக்கு அவர்கள் அனைவரும் முகங்கொடுக்கின்றனர்.

ஆதிவாசி மக்கள் பெரும்பாலும் ஓரங்கட்டப்படும் அதேவேளை, நாடுகளின் சட்டக் கட்டமைப்பு மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதுடன், அவர்கள் வன்முறை மற்றும் துன்பிரயோகங்களுக்கு இரயாகின்றனர். தமது கலாச்சாரத் தனித்துவத்தைப் பேணுவதற்குக் கூடப் பெரும்பாலும் வளங்கள் மற்றும் உயிர் பன்மைத்துவத்தால் செழுமை பெற்ற அவர்களது பாரம்பரியக் காணிகளை நிர்வகிப்பதற்கு ஆதிவாசிகள் பல ஆண்டுகளாக எடுக்கும் முயற்சிகள் மற்றும் உலக நாடுகள் முழுவதிலும் கலப்புப் பிரச்சாரங்களுக்கு உட்பட்டுள்ளன.

## சர்வதேச முன்னெடுப்புகள்

உலகம் முழுவதும் பல்வேறு சர்வதேச முன்னெடுப்புகள் மற்றும் ஏற்கனவே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள தராதரங்கள், ஆதிவாசி மக்களின் உரிமைகள் தொடர்பாக புதிய பரம்பரையின் சர்வதேச சமவாயத்துக்குப் பங்களிப்பு செய்கிறது. சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் தொடர்ச்சியாக நிலவும் அரசு மையக் கட்டமைப்புகளில் சவாலுக்கு உட்படுத்திய முன்னெடுப்புகளின் சூக்கான் ஆதிவாசிகளால் சுயமாக முன்னெடுக்கப்பட்டள்ளன.

஁லக஡் ஡ு஡ுவது஡் ஁திவாசிகளின் ஡ாதுகா஡்பு தொடர்பில் விசுேடி஡ான ஡ொறி஡ுறையை வரைவதற்கான ஡ுயற்சிகள் ஡ல தசா஡்தங்களாக ஡ேற்கொள்ள஡்படுகின்றன.

1992 ஁க்கிய நாடுகளின் சுற்றாடல் அ஡ிவிருத்தி தொடர்பான ஡ாநாட்டில் நிறைவேற்ற஡்பட்ட ஡ுன்஡ொழிவுகளில் ஁திவாசிகள் ஡ற்ற஡ும் அவர்களது ச஡ூக஡் தொடர்பான ஏற்பாடுகள் ஁ள்ளடங்கு஡். ரியோ ஡ிரகடன஡் ஡ற்ற஡ும் நிகழ்ச்சி நிரல் 21 என அழைக்க஡்படு஡் ஡ிகவு஡் வி஡ர஡ான சுற்றாடல் நிகழ்ச்சித்திட்ட஡் ஡ற்ற஡ும் கொள்கை஡் ஡ிரகடன஡், ஁திவாசி ஡க்களின் ஁ரி஡ைகள் தொடர்பான தீர்஡ானங்களை ஡ீண்டும் குறி஡்பிட்டதுடன், ஁லக சுற்றாடலியல் ஡ற்ற஡ும் ஡ேண்தகு அ஡ிவிருத்தியின் ஡ாரிய நிகழ்ச்சி நிரலில் அவற்றை ஁ள்ளடக்க ஡ுயற்சிக்க஡்படுகிறது. 1994 ஁஡் ஁ண்டு சனத்தொகை ஡ற்ற஡ும் அ஡ிவிருத்தி தொடர்பான ஁க்கிய நாடுகளின் ஡ாநாட்டில் நிறைவேற்ற஡்பட்ட செயற்பாட்டுத் திட்ட஡் ஡ற்ற஡ும் அதற்கு ஁ணையாக ஁திவாசிகள் தொடர்பான ஡குதிகள் ஁ள்ளடங்கு஡் வகையிலானது என஡்துடன், ஁து தொடர்பில் ஁ருக்கு஡் அங்கீகரிக்க஡்பட்ட ஁டுகோள்களை ஁றுதி செய்கிறது. 169 ஁லக்க ஁டு஡ு ச஡வாய஡் ஡ற்ற஡ும் ஁திவாசி ஡க்களின் ச஡்஡ிரதாயசு சட்டங்கள், ச஡கால சர்வதேச ஡ுறையில் ஡னித ஁ரி஡ை சட்டகத்தின் ஁டாக ச஡ூக சக்திகள் வலுவூட்ட஡்படுகின்றன.

## 169 ஁லக்க ஁டு஡ு ச஡வாய஡்

169 ஁லக்க ஁டு஡ு ச஡வாய஡் : அங்கீகரிக்கும் அரசுகள் ஁திவாசி ஡க்களின் கோரிக்கை ஡ூல஡் தூண்ட஡்படு஡் சிந்தனையில் ச஡கால஡் ஡ோக்குகளுக்கு ஏற்புடைய வகையில் ஁ட஡்஡டிக்கை ஡ூல஡் ஡ிணைக்க஡்படுவதற்கு ஡ுக்கிய஡ானதாகு஡். ஁திவாசிகளுடன் செயற்பட வேண்டிய ஁கக்குறைந்த தராதரங்கங்கள் தொடர்பாக அரசுகள் ஡ற்ற஡ும் ஏனைய தொடர்புடைய செயற்பாட்டாளர்கள் ஏதாவது ஡ுதிய ஡ொதுவான அடி஡டைக்கு வர ஡ுடிய஡் என஡்து தற்புது தெளிவாகிறது என஡்துடன், தராதரங்கள் ஏற்கனவே வழிகாட்டுகின்றன என஡்து ஡ேலு஡் தெளிவானதாகு஡்.

169 ஁லக்க ஁டு஡ு ச஡வாயத்தின் தலை஡்பு : ச஡வாயத்தின் ஡ுன்னுரை ஡ூல஡் தெளிவு஡டுத்த஡்பட்டுள்ளது. அது ஁திவாசி ஡க்களின் சௌந்த நிறுவன஡், வாழ்க்கை ஡ுறை ஡ற்ற஡ும் ஡ொருளாதார அ஡ிவிருத்தியை நிர்வகித்தல், அவர்களது தனித்துவ அடையாளங்கள் ஡ற்ற஡ும்

஡ொழியை஡் ஡ேனுதல் ஡ற்ற஡ும் ச஡யத்தை஡் ஡ி஡்஡ற்றுதல் ஡ற்ற஡ும் அ஡ிவிருத்தி செய்வதற்கான அ஡ிலாசை, அவர்கள் வாழு஡் ஡ிராந்தியங்களில் சட்ட஡் ஏற்றுக்கொள்ள஡்படுகிறது. ஁தன் அடி஡டையில் ச஡வாயத்தில் தேசிய கலாச்சார ஁ரு஡ை஡்பாடு, காணி ஡ற்ற஡ும் வளங்களின் ஁ரி஡ைகள், ச஡ூக நல஡்஡ுரி துறைகளில் ஡ார஡ட்ச஡் காட்டாதிருத்தல் ஡ுன்ற ஏற்பாடுகள் அடங்கியுள்ளன. ஡ேலு஡், அது ஡ொதுவாக ஁திவாசிகள் ஡ீது தாக்க஡் செலுத்து஡் ஁னைத்து தீர்஡ானங்களிலு஡் அவர்களது ஁ர்வங்கள் ஡திக்க஡்பட வேண்டு஡ென அரசுகளுக்கு ஁த்தரவிட஡்பட்டுள்ளது.

## ஁திவாசிகளை அடையாள஡் காணுதல்

஁திவாசிகளை அடையாள஡் காணக்கூடிய ஡ல்வேறு அணுகு஡ுறைகளில் வழங்க஡்பட்டுள்ள ஁தாரணங்கள் ஡ூல஡் காட்ட஡்படு஡் விடயங்களில் காலனித்துவத்தின் ஡ெறு஡ுறாக கலாச்சார஡், ஡ொழி, காணி அல்லது வேறு ஁ழ஡்புகளுக்கு ஁ள்ளான ஁திவாசிகள் அந்தியான ஡ுறையில் வெளியேற்றுதல் தடுக்க஡்பட வேண்டு஡். (஡ுாரிஸ் 2021 ஁஡் ஁ண்டு கலந்துரையாடல்) 169 ஁லக்க ஁டு஡ு தனிந஡ர்கள் ஡ற்ற஡ும் குழக்கள் ஁திவாசிகள் என சய஡ாக அடையாள஡்படுத்துதல் அல்லது அவர்கள் விரும்஡ும் வகையில் விலகிசு செல்லக்கூடியதாக ஁ருக்க வேண்டு஡ென ச஡வாய஡் அடையாள஡் கண்டுள்ளது. ஡ுக்கிய஡ான வகையில் ஁திவாசிகளை அடையாள஡் காண஡தற்கான சட்டங்கள் ஁திவாசிகளுடன் ஁த்துழைத்து, அவர்களது ஁லுசனைகளை஡் ஡ெற்று தயாரிக்க஡்பட வேண்டு஡். அவற்றை஡் ஡லவந்த஡ாக விதிக்கலாகாது.

சில நாடுகளில் த஡து ஁திவாசிகளை அடையாள஡் காண஡தற்கான சட்டங்கள் ஡ொதுவான சட்டங்களாக வகுக்க஡்பட்டுள்ளதுடன் ஡ேலு஡் சில நாடுகள் அவற்றை அரசியல் யா஡்பில் ஁ள்ளடக்கி அரசியல் யா஡்பின் ஡ூல஡் ஡ேலதிக வி஡ரங்களை (அரசினால் அங்கீகரிக்க஡்படுவதற்கான செயன்஡ுறைகள் அடங்கலாக) தெளிவு஡டுத்துகிறது.

## சுல்

தற்புதைய ஁திவாசிகள் சட்ட஡் வளர்த்துவரு஡் ஡ெற்றுார் அடங்கலாக ஁திவாசி ஡ெற்றுார் ஁ள்ளவர்கள் என்ற வகையிலானுார் ஁திவாசி ந஡ர்கள் என வரைவிலக்கண஡் செய்ய஡்படுகின்றனர். ஁திவாசி குழக்களின் வழித்துன்றலில் வந்தவர்கள், அவர்களுக்கு ஁கக்குறைந்தது ஁ரு ஁திவாசிக் குடும்஡் ஡ெயர் ஁ருத்தல் ஡ற்ற஡ும் ஁திவாசிக் குழுவின்

கலாச்சாரப் பண்புகளைப் பேணி வருவோர் அல்லது அவர்களது வாழ்க்கைத் துணை ஆதிவாசி (பிரிவு 2) மேலும் ஆதிவாசி எனும் அடையாளம் ஊழியேனுஜ இனால் வழங்கப்படலாம் எனவும், (பிரிவு 3) மற்றும் பொருளாதார நன்மைகளைப் பெறுவதற்காக ஒரு நபர் போலியாக ஆதிவாசி என தன்னை அடையாளப்படுத்தும் போது தண்டனை விதிக்கப்படும் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்படுகிறது (பிரிவு 5).

## பொலீவியா

பொலீவிய அரசியல் யாப்பு (2009) - தேசம் மற்றும் கிராமிய ஆதிவாசி மக்கள் ஸ்பானியர்களின் ஆட்சிக்கு உட்பட முன்னர் இருந்த கலாச்சாரத் தனித்துவ அடையாளம், மொழி, வரலாற்று ரீதியான சம்பிரதாயங்கள், நிறுவனம், பிரதேசம் மற்றும் உலக நோக்கைப் பகிரந்து கொள்ளும் அனைத்து மனிதக் கூட்டுக்களும் ஆதிவாசிகளை உள்ளடக்கியது எனக் குறிப்பிடுகின்றன. (30 / ஓ) பிரிவு மற்றும் 36 ஆதிவாசி சமூகங்கள் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

## பெரகுவே

பெரகுவே அரசியல் யாப்பு (1992) ஆம் ஆண்டில் பெரகுவே இராச்சியம் நிறுவப்பட முன்னர் கலாச்சாரக் குழுக்களாக வரைவிலக்கணம் செய்த ஆதிவாசிகளின் இருப்பை ஏற்றுக் கொள்கிறது. (பிரிவு 62) மற்றும் 1981 ஆம் ஆண்டின் ஆதிவாசி சமூகத்தின் தேசிய பதிவேடு (சட்ட இலக்கம் 904கூ81)

## கனடா

கனேடிய அரசியல் யாப்பு (1982) ஆதிவாசி மக்கள் கனேடிய இந்தியர்கள், அனுயிட் மற்றும் மெடிஸ் மக்கள் (பிரிவு 35) என வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளது.

## அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் ஆதிவாசிகள் தொடர்பான மூன்று பகுதிகளைக் கொண்ட வரைவிலக்கணம் 1980 காலத்திலிருந்து அமுலாகிறது. அந்தப் பொதுச் சட்டம் மற்றும் அரசியல் யாப்பின் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு தேவையான (அ) ஆதிவாசி மற்றும் ஃ அல்லது டொரஸ் கடல் ஆதிவாசி பரம்பரையினர் (ஆ) ஆதிவாசி மற்றும் ஃ அல்லது டொரஸ் கடல் தீவு ஆதிவாசிகள் என சுயமாக அடையாளம் காணுதல் மற்றும் (இ) ஆதிவாசிகள்

மற்றும் / அல்லது டொரஸ் கடல் ஆதிவாசிகள் என சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுதல் பொதுவான ஆதிவாசி - விக்ஷேடமான சேவைகளைப் பெறுவதற்கான சாட்சி தேவைப்படும் போது, இது உள்நாட்டு சமூக அமைப்புகளால் ஆதிவாசிகள் என உறுதி செய்வதன் மூலம் ஏற்றுக் கொள்ளப்படும்.

## நியூசிலாந்து

நியூசிலாந்தின் சட்ட ஏற்பாடுகள் மூலம் மாஓரி இனத்தவரை வரைவிலக்கணம் செய்யும் போது நியூசிலாந்தின் மாஓரி அன நபராக அவ்வாறு இருந்து வந்த நபரின் வழித்தோன்றலாக இருப்பவர் (மாஓரி காணிச் சட்டம் 1993, பிரிவு 4) மாஓரி - விக்ஷேட நலன்களைப் பெறுவதற்காக 'இவ்' (பழங்குடி) பதிவு செய்த கடிதம் அல்லது பரம்பரை தொடர்பான ஏனைய சாட்சிகள் தேவைப்படலாம்.

## நோர்வே

சாம் பாராளுமன்றம் (ஆதிவாசி ஆலோசனை நிறுவனம்) நிறுவப்பட்ட 1987 ஆம் ஆண்டின் நோர்வே சாம் சட்டத்தின் மூலம் சாம் தனித்துவ அடையாளத்தைக் கோரும் பிரகடனம் செய்யும் எந்தவொரு நபரும் தமது மாநகர சபையின் சாம் வாக்காளராகப் பதிவு செய்யப்படும் போது (அ) சாம் மக்கள் தமது உள்நாட்டு மொழியாக வைத்துக் கொள்ளும் (ஆ) சாம் மக்கள் தனது வீட்டு மொழியாக பெற்றோர் மற்றும் மூதாதையரின் அல்லது (இ) சாம் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ள அல்லது பதிவு செய்யப்பட்டுள்ள நபரின் பிள்ளைகளுக்கு (பிரிவு 2.6) ஆதிவாசி தனித்தவ அடையாளம் வழங்கப்படும்.

## பின்லாந்து

பின்லாந்தில் சாம் குழு நபர்கள் தம்மை சுயமாக அடையாளப்படுத்தும் சட்டக் கட்டமைப்பில் குறிப்பிடுகிறது (அ). அந்த நபர் ஆகக்குறைந்தது பெற்றோரில் ஒருவர் அல்லது மூதாதையரில் ஒருவர் அல்லது அவர்களது முதலாவது மொழியாக சாம் மொழியை கற்போர் (ஆ) அந்த நபர் காணி, குத்தனை அல்லது சனத்தொகை பதிவேடு, வனம் அல்லது மீனவப் பிரதேசமாக உள்ளடக்கப்பட்டுள்ள நபரின் வழித்தோன்றலில் வருபவர் அல்லது (இ) ஆகக் குறைந்தது பெற்றோரில் ஒருவராவது சாம் சமூகத்தை சேர்ந்தவர் அல்லது சாம் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளராக பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யக்கூடிய (1995 ஆம் ஆண்டின் சாம் பாராளுமன்றம் தொடர்பான சட்டத்தின் பிரிவு - 3)

## ஆதிவாசி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனம்

ஐக்கிய நாடுகளின் ஆதிவாசி மக்கள் உரிமைகள் தொடர்பான பிரகடனம் (நுணுசுஜீ) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 2007 செப்டம்பர் 13 ஆம் திகதி மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 143 நாடுகள், எதிராக 4 நாடுகள் - (அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்கா) வாக்களிப்பை தவிர்த்த நாடுகள் 11 (அஸ்திரேலியா, பங்களாதேஷ், பூட்டான், புரூண்டி, கொலம்பியா, ஜோர்ஜியா, கென்யா, நைஜீரியா, ரக்யூயக் கூட்டரசு, செமோவா மற்றும் உக்ரேன்) வாக்குகள் பெற்று பிரகடனம் நிறைவேறியது.

பல ஆண்டுகளுக்கு பின்னர் எதிராக வாக்களித்த நான்கு நாடுகள் தமது நிலைப்பாட்டை மாற்றி தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. தற்போது பிரகடனம் ஆதிவாசிகளின் உரிமைகள் தொடர்பான மிகவும் பரந்த சர்வதேச ஆவணமாக உள்ளது. அது உலக ஆதிவாசிகளின் நிலைத்திருப்பு, கௌரவம் மற்றும் நல்லிருப்புக்காக ஆகக் குறைந்த தராதரங்களைக் கொண்ட உலகளாவிய சட்டம் நிறுவப்பட்டுள்ளதுடன், ஆதிவாசிகளின் நிச்சயமான நிலைக்குப் பொருந்தும் வகையில் உள்ள மனித உரிமைகள் தராதரங்கள் மற்றும் அடிப்படை சுதந்திரம் தொடர்பாக அதில் விபரிக்கப்படுகிறது.

பல்வேறு நாடுகளால் பின்பற்றப்படும் செயன்முறைகள் மற்றும் இழப்பீடுகள் அடங்கலாக அங்கீகரித்தல் ஒவ்வொரு நாட்டுக்கு ஏற்ற வகையில் வேறுபடுகிறது. ஆதிவாசி சமூகத்தவர்களை அடையாளம் காணுதல் தொடர்பில் அனைத்து நாடுகளுக்கும் தமக்கே உரிய பயணம் உள்ளது. ஆதிவாசி மக்களின் உரிமைகள் 2007 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஆதிவாசிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆதிவாசிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பில் உள்ள மத்திய நிறுவனமாகும். சமூக அபிவிருத்தி, கலாச்சாரம், சுற்றாடல், கல்வி, சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

## பீலிப்பைன்ஸ்

ஆதிவாசிக் கலாச்சார சமூகங்கள் / ஆதிவாசி மக்களின் உரிமைகளை அடையாளம் காணுதல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், ஆதிவாசிகள் தொடர்பான தேசிய ஆணைக்குழுவை உருவாக்குதல், பொறிமுறையை அமுல்படுத்துதல், அதற்கான நிதியை ஒதுக்குதல் மற்றும் ஏனைய நோக்கங்களுக்கான சட்டமாக ஆதிவாசி மக்களின் உரிமைகள் சட்டம் 1997 (1997 ஆம் ஆண்டின் 8371 இலக்க குடியரசு சட்டம்) உருவாக்கப்பட்டது.

ஆதிவாசி கலாச்சார சமூகங்கள் ஃ ஆதிவாசி மக்களின் கலாச்சாரம், சம்பிரதாயம் மற்றும் நிறுவனத்தைப் பாதுகாக்கும் நோக்கம் மற்றும் உறுப்பினர்களின் சமமான பாதுகாப்பு மற்றும் பாரபட்சம் காட்டாமையை உறுதி செய்வதற்காக அவர்களது உரிமைகளை மேம்படுத்தல் மற்றும் அங்கீகரித்தலுக்கான சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டம் பின்வரும் அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆதிவாசி கலாச்சாரச் சமூகம் மற்றும் ஆதிவாசி மக்களின் உரிமைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் என 1 ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 ஆவது அத்தியாயத்தில் பொருள்கோடல் செய்யப்படுகிறது. 3 ஆவது அத்தியாயத்தில் மூதாதையரின் பிரிவுகளுக்கான உரிமைகள் குறிப்பிடப்படுகிறது. மூதாதையர்களின் பிரிவுகள் ஆதிவாசிகளின் தனிப்பட்ட சொத்துக்களாக இருத்தல் வேண்டும். அதற்குப் பதிலாக சுற்றாடலைப் பேணிக் காத்தல் மற்றும் ஆபத்தற்ற பகுதிகளாக மீள் கட்டமைக்கும் பொறுப்பு ஆதிவாசிகளுக்கு உரித்தாக்கப்படுகிறது. சுயாட்சி மற்றும் வலுவூட்டல் செய்யப்பட வேண்டிய உரிமைகள் 4 ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடப்படுகிறது. பரஸ்பர ரீதியில் ஆதிவாசிகளுக்குப் பொதுவான நியாய முறைமையைப் பாவிப்பதற்கான உரிமைகள் 5 ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிவாசிகள் பாரபட்சமாக நடத்தப்படாதிருத்தல் மற்றும் ஆயுத மோதல்களின் போது விசேஷ பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை உள்ளிட்ட மனித உரிமைகள் 6 ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிவாசிகளின் கலாச்சார ஒருங்கிணைப்பை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் கலாச்சார, சமய சொத்துக்கள் தொடர்பில் அவர்களது புலமைச் சொத்து உரிமைகள் தொடர்பில் குறிப்பிடுகிறது. 7 ஆவது அத்தியாயத்தின் மூலம் ஆதிவாசி மக்கள் தொடர்பான

தேசிய ஆணைக்குழு நிறுவப்படும் என்பதுடன் அது ஆதிவாசிகளின் தேவைகளை மேம்படுத்தும் கருமங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மூதாதையர்களின் மரபுரிமைகளை வெளிப்படுத்துதல் மற்றும் அடையாளம் காணுதல் 8 ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடப்படுகிறது. எஞ்சிய அத்தியாயங்களில் உரிமைகளைப் பல்படுத்துதல், மூதாதையர்களின் பிரிவு நிதியம், தண்டனை மற்றும் தொடர்புடைய விடயங்களை அறிமுகம் செய்யும் ஒழுங்குவிதிகள் குறிப்பிடப்படுகின்றன.

## அவுஸ்திரேலியா

ஆதிவாசிகள் சுற்றாடலைப் பேணுதல், பாதுகாத்தல் மற்றும் அவர்களது காணிகளில் அல்லது நிலங்கள் மற்றும் வளங்களின் உற்பத்தி ஆற்றலுக்கான உரிமை உள்ளது. பாரபட்சங்கள் இன்றி, அவ்வாறான பேணுகை மற்றும் பாதுகாப்புக்காக ஆதிவாசி மக்களுக்கு உதவித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும். அவுஸ்திரேலியாவின் ஐரோப்பியக் குடியேற்றங்கள் தொடக்கம் ஆரம்பத்தில் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றம், பின்னர் ஒவ்வொரு அவுஸ்திரேலிய காலனித்துவ ஆளுனர்கள் அல்லது சட்டவாக்கத் துறை மற்றும் மிகவும் அண்மைக் காலத்தில் அவுஸ்திரேலிய பாராளுமன்றம் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

## கனடா

கனடா அரசு ஆதிவாசி மக்களுடன் உள்ள அனைத்துத் தொடர்புகளும் சுய ஆளுகையின் உண்மையான உரிமைகள் உள்ளிட்ட அவர்களது சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தல் மற்றும் அமுல்படுத்துதலுக்கு அடிப்படையாக இருத்தல் வேண்டும் என ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நல்லிணக்கம் 1982 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் 35 ஆவது பிரிவின் அடிப்படை நோக்கமாகும்.

ஏதாவது ஆதிவாசி உடன்படிக்கை அல்லது விகிதாசீல பாதுகாப்பு வழங்குமாறு வேறு ஏற்பாடுகள் இல்லை எனின் ஆதிவாசிகள் ஏனைய கனேடியர்களுடன் இணைந்து நாட்டின் பொதுவான சட்டத்துக்கு கீழ்ப்படிய வேண்டும்.

கனேடிய ஆதிவாசிகள் சட்டம் என்பது, கனேடிய ஆதிவாசிகளுக்கு உரிய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான கனடாவின் சட்டக் கட்டமைப்பாகும். கூட்டான பெயராக ஆதிவாசி மக்கள் என

அழைக்கப்படுதல் 1992 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு உள்ளிட்ட சட்ட ரீதியான ஆவணங்களில் பாவிக்கப்படும் விகிதாசீலமான சொற்பதமாகும். அதற்கு முதலாவது இனம் இனியிட மற்றும் மெடிஸ் மனிதர்கள் உள்ளடங்குவார்கள். கனேடிய ஆதிவாசிகள் சட்டம் காணி மற்றும் சம்பிரதாய மரபுகளுக்காக அரசியல் யாப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில உரிமைகளைக் குறிப்பிடுகிறது. கனேடிய ஆதிவாசிகள் சட்டம் ஆதிவாசி மக்களுக்கு இடையில் சில உடன்படிக்கைகளை வலுப்படுத்தி, பொருள்கோடல் செய்வதுடன், அவர்களது பெரும்பாலான உள்ளக செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்கிறது.

கனேடிய நீதிமன்றம் மற்றும் அரசியல் யாப்பினால் உருவாக்கப்பட்ட ஆதிவாசிகள் சட்டம், கனேடிய சட்டக் கட்டமைப்பில் ஆதிவாசிகள் மற்றும் அரசுக்கு இடையில் சட்ட ரீதியான தொடர்புகள் பற்றியதாகும். ஆதிவாசிகளின் சட்டம் கனேடிய அரசியல் யாப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களின் உரிமைகள் மற்றும் இந்திய சட்டம் அல்லது சுயாட்சி உடன்படிக்கை போன்ற கனேடிய அரசினால் உருவாக்கப்பட்ட ஏனைய சட்டங்களுக்கு பொருள்கோடல் செய்தல் அடங்கலாக வெளிப்படும் வகையில் 1982 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் 35 ஆவது பிரிவின் கீழ் ஆதிவாசிகள் மற்றும் உடன்படிக்கை உரிமைகளின் தன்மை மற்றும் விடயப் பரப்பு வரைவிலக்கணம் செய்யப்படுதல் மற்றும் ஆதிவாசிகளுக்கு ஏற்ற பொறுப்புகள் இந்தச் சட்டக் கட்டமைப்பில் அடங்குகிறது.

## நியூசிலாந்து

நியூசிலாந்து தமது காலனித்துவ உரிமையுடன் செயற்படும் போது ஏனைய நாடுகளை விடவும் பல தசாப்தங்கள் முன்னிலையில் உள்ளது. 40 ஆண்டுகளாக வைடான்ஹி உடன்படிக்கையின் கீழ், இழப்பீடு செலுத்தும் செயன்முறை ஊடாக மாஓரி மக்கள் அரசியல் ரீதியில் முழுமையாக அங்கீகரிக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

ஆதிவாசிக் கலாச்சார சமூகத்தின், ஆதிவாசி மக்களின் உரிமைகளை அடையாளம் காணுதல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தவதற்கான சட்டம், ஆதிவாசிகள் தொடர்பான தேசிய ஆணைக்குழுவை உருவாக்குதல், பொறிமுறையை அமுலாக்குதல், அதற்கான நிதியை ஒதுக்குதல் மற்றும் ஏனைய நோக்கங்களுக்காக ஆதிவாசி மக்களின் உரிமைகள் சட்டம் 1997 (1987 ஆம் ஆண்டின் 8371 இலக்க குடியரசு சட்டம்) உருவாக்கப்பட்டுள்ளது.

## இலங்கை முன்னோக்கி செல்வதற்கு

வேறுபட்ட மக்கள் குழுவும் என்ற வகையில் மக்களின் இருப்பு பெரும்பாலும் அவர்களது பரம்பரை காணிகள் மற்றும் இயற்கை வளங்கள் அவர்களது விசேஷமான நிலைக்கு பொருந்தும் வகையில் பேண்தகு முறையில் பாவிப்பதற்கான வாய்ப்புகளின் அடிப்படையில் தங்கியுள்ளது. ஆதிவாசிகள் தமது காணி, பிரதேசங்கள் மற்றும் இயற்கை வளங்களுடன் மிகவும் விசேஷமான தொடர்புகள் உள்ளன. நிலம் மற்றும் அனைத்து உயிரினங்களுடனும் உள்ள தொடர்புகள் பெரும்பாலும் ஆதிவாசி சமூகத்தின் சாரமாகும். ஆதிவாசி மக்கள் வளங்கள், உள்ளூர் அறிவு, கலாச்சாரம் மற்றும் சம்பிரதாய மரபுகளுக்கு மதிப்பளித்தல் போன்றவை உறுதி செய்யப்படுவதுடன் பேண்தகு மற்றும் நியாயமான அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் சட்டமாக முகாமைத்துவம் செய்வதற்கு பங்களிப்பு செய்கிறது. இலங்கையின் ஆதிவாசி கலாச்சாரம் மற்றும் மக்களின் நிலைத்திருப்பு மாணிட குலத்துக்கு முக்கியமானதாகும்.

- ஆதிவாசிகளின் காணி, பிரதேச மற்றும் வளங்களைக் கைப்பற்றியதன் பெறுபேறாக ஆதிவாசி மக்கள் வரலாற்று ரீதியான அநீதிக்கு இரையாகியுள்ளதாக அடையாளம் காணுதல் தேவையாகும்.
- ஆதிவாசிகள் தமது தேவைகளுக்கு அமைய, அபிவிருத்திக்கு உள்ள உரிமைகள் மீறப்பட்டள்ளதாக அடையாளம் காணுதல் தேவையாகும்.
- ஆதிவாசிகள் தொடர்பான வரைவிலக்கணம் அமுல்படுத்தப்பட வேண்டும். அது பொதுச் சட்டம் மற்றும் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும். அவற்றில் - ஆதிவாசிகள் என சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுதல் பொதுவாக ஆதிவாசிகள் - விசேஷ சேவைகளைப் பெறுவதற்காக சாட்சிகள் தேவைப்படும் போதும், சட்டத்தில் ஆதிவாசிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் இலகுபடுத்தப்படுகிறது. - உதா : காட்டுக்குள் நுழைதல் போன்றவை.
- ஆதிவாசிகள் மீது தாக்கம் செலுத்தும் அனைத்து வகையிலுமான பாரபட்சங்களை நீக்க வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் அவ்வாறு செய்வதற்கான அரசின் பொறுப்புகள் அனைத்தையும் கருத்திலெடுத்து, ஆதிவாசிகள் தமக்கே உரிய தனித்துவத்துடன் ஆரம்ப, பல்வேறு விதத்திலான சமூகம் என இலங்கை

உறுதி செய்ய வேண்டும்.

- ஆதிவாசி மக்கள் மற்றும் அவர்களது காணிகளில் ஆழமான மற்றும் விசேஷ தொடர்புகள் அவர்களது நிலைத்திருப்புக்கு அடிப்படையானது என்பதுடன், அவர்களது அனைத்து நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், விழுமியங்கள் மற்றும் கலாச்சாரத்துக்காகவும் மையமானது என அங்கீகரிப்பது தேவையாகும்.
- ஆதிவாசிகளுக்கு காணிகள் வெறுமனே சொத்து மற்றும் உற்பத்தி ஊடகம் அல்ல என்பதுடன், அவர்களது காணிகள் கைப்பற்றப்படக்கூடிய வகுதியன்றி சுதந்திரமாக அனுபவிக்க வேண்டிய அங்கமாகும் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையாகும்.
- ஆதிவாசி மக்களின் உரிமைகள் சமகால மற்றும் எதிர்கால இலங்கைக்கு அத்தியாவசிமானதும், வரலாற்று ரீதியான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. அபிவிருத்தி, பன்மைத்துவம் மற்றும் கலாச்சார பன்மைத்துவத்துக்கு ஆதிவாசிகளின் வகிபாகத்தில் அவர்களது பாரிய பங்களிப்பு மற்றும் அவர்களது பொருளாதார, சமூக நல்லிருப்புக்கு எமது அர்ப்பணிப்பை மீண்டும் வெளிப்படுத்துதல் மற்றும் அவர்களது உரிமைகள், கலாச்சார தனித்துவ அடையாளங்களுக்கு மதிப்பளிக்கும் பொறுப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
- ஆதிவாசிகள் அரசியல், பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புகள், அவர்களது கலாச்சாரங்கள், ஆத்மீக சம்பிரதாயங்கள், வரலாறு மற்றும் தத்துவங்கள், விசேஷமாக அவர்களது காணி, பிரதேசம் மற்றும் ஆதிவாசி மக்களின் உண்மையான உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் மேம்படுத்துதல் கட்டாயமானதாகும்.
- ஆதிவாசி சமூகங்கள் பெரும்பாலும் பாதுகாப்பான வலையமைப்பு மற்றும் ஆதாரக் கட்டமைப்புகளிலிருந்து தூரத்திலுள்ள கஷ்டப் பிரதேசங்களில் அமைந்துள்ளது. அதன் பெறுபேறாக அவர்களுக்கு ஏற்படும் உரிமை மீறல்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும். அதற்கு மேலதிகமாக ஆதிவாசி சமூகத்துக்கு சமத்துவமான நியாயத்தைப் பெறுவதற்கான கட்டமைப்புகளுக்கான அணுகல் வசதிகள் இல்லை. பெரும்பாலானோர் தமது காணிகள்

தொடர்பாக முறையான உரித்து அல்லது காணி உரிமைக்கான ஆவணங்கள் இல்லாதிருப்பது அதற்கு ஒரு காரணமாகும். ஆதிவாசிகள் அரசியல் ரீதியில் ஒதுக்கப்படுதல், இனவாதம் மற்றும் அவர்களது பாரம்பரியமான இயற்கை வளப் பாவனைக்கு அகௌரவம் இழைத்தல் மற்றும் ஆதிவாசி மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்திலிருந்து விலக்குதல் மூலம் அவர்கள் மீதான அச்சுறுத்தல் அதிகரிக்கிறது. ஆதிவாசி மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரங்களுக்கு மதிப்பளிக்கும் பொறுப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

- இலங்கையின் அனைத்து ஆதிவாசி குழுக்களும் அனுபவிக்கும் வறுமையின் பல்பரிமாண பக்கங்களைக் குறைப்பதற்காகக் காணி உரிமையின் பாதுகாப்பை மேம்படுத்துதல், நிர்வகித்தலைப் பலப்படுத்துதல், தரமான மற்றும் கலாச்சார ரீதியில் பொருத்தமான சேவை வழங்கலுக்கு அரசு முதலீடுகளை அதிகரித்தல் மற்றும் ஆதிவாசிகளின் வாழ்வாதாரத்துக்கு உள்ளூர் கட்டமைப்புகளின் உதவியை வழங்குதல் மிகவும் முக்கியமானதாகும்.





VOICE OF CITIZENS



CENTRE FOR POLICY ALTERNATIVES  
விசேஷ அலுவலகம்  
மாற்றும் கொள்கைகளுக்கான நிலையம்



[www.facebook.com](http://www.facebook.com)



[www.twitter.com](http://www.twitter.com)



[www.youtube.com](http://www.youtube.com)